

தமிழ் அறிஞர் முதலியார்

W259



தொ. மு. பாஸ்கரத் தொண்டமான்
திருநெல்வேலி

உரிலால் பதிப்பகம்
திருநெல்வேலி

60950

சிடைக்குமிடம் :

உரிலால் பதிப்பகம் பிரசுராலயம்
நெல்வேலி, திருநெல்வேலி, சென்னை
ஜார்ஜ் டீவுன்,

பொருளாடக்கம்

1.	முன்னுரை	
2.	முகவுரை	
3.	முதலியாரவர்கள் வாழ்க்கை வரலாறு	
i	முதலியாரவர்களை நான் அறிந்த முறை	1
ii	எண்பதாண்டான இளைஞர்	5
iii	தங்கையாரும் குடும்பப் பெருமையும்	8
iv	இளமையும் கல்வியும்	11
v	குடும்ப வாழ்க்கை	15
vi	விவசாயக் கல்வியும் கால்நடை மருத்துவமும்	18
vii	உத்தியோகப் பண்பு	22
viii	தமிழ் மொழிப் பயிற்சி	30
ix	தமிழ்ப் பணி	55
4.	முதலியாரவர்கள் நூல்கள்	
i	முன்னுரை	65
ii	அகலிகை வெண்பா	69
iii	கோம்பி விருத்தம்	85
iv	நெல்லைச் சிலேடை வெண்பா	94
v	கம்பராமாயண சாரம்	99
vi	சருவசன செபம்	111
vii	சுவர்க்க நீக்கம் - முதற்காண்டம்	114
viii	கல்வி விளக்கம்	126
ix	இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்	132
x	தனிக்கவித் திரட்டு	135
xi	மற்றைய நூல்கள்	140

முன் ஒரை

வெள்ளகால், திருவாளர் ராவ் சாஹிப் வெ. ப. குப்பிரமணிய முதலியாரவர்களைத் தெரியாத தமிழர் ஒருவரும் இல்லை. என்னைத் தெரியாத தமிழ் மக்களோ பலருண்டு. ஆகவே முதலியாரவர்களின் வாழ்க்கையையும், அவர்கள் தமிழ்மன்னைக்குச் செய்துள்ள சேவையையும் எடுத்துக் கூறுவதை வியாசமாகக் கொண்டு என்னைத் தமிழ் அன்பர் பலருக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளவே நான் இந்த நூலை எழுதினேன் என்றால் அது மிகையாகாது. இது தலைவர், வயதாலும், அறிவாலும், ஆற்றலாலும் இத்தகைய பணி ஒன்றியற்றுவதற்கு எனக்குப் போதிய தகுதி யில்லை என்பதை அறிவேன்.

தமிழ் நாட்டிலே பிள்ளையவர்கள் என்றால் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும், ஐயரவர்கள் என்றால், உத்தமதானபுரம் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களும், முதலியாரவர்கள் என்றால், வெள்ளகால் சுப்பிரமணிய முதலியாரவர்களும் குறிப்பிடப்படுவார்கள் என்பது எல்லோரும் அறிந்தது. உயர்ந்த கவித்துவ சக்தியும், சிறந்த உரைவன்மையும் உடைய முதலியாரவர்கள் பிறப்பினால் மட்டுமன்றித் தகுதியாலும் முதலியார் (முதன்மையானவர்) ஆவர்கள். நமது முதலியாரவர்கள் சற்றுக்குறைய எண்பத்து நான்கு ஆண்டு முற்றுப்பெற்றவர்கள். அவர்களுடைய எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவைத் திருநெல்வேலியிலே

1-8-'37ல் சிறப்பாகத் தமிழ் அன்பர்கள் கொண் டாடியபோது, சில நண்பர்கள் நான் அவர்கள்பால் கொண்டுள்ள பெருமதிப்பையும், நான் அவர்களோடு நெருங்கிப் பழகும் பான்மையையும் அறிந்து, முதலி யாரவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் இயற்றிய நால்களையும்பற்றி ஒரு சிறு புத்தகம் வெளியிடும்படி வேண்டினார்கள். இத்தகைய தமிழ் அன்பர் பணி யாக இந்நாலே நான் இயற்றும்படி என்னை ஆளாக கிய இனிய கருக்கையை கிணைந்து எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.

பெரும் பகுதி 1938-ம் வருஷத்திலேயே முடிந்து விட்ட இந்நால், சில எதிர்பாராத சம்பவங்களால் வெளிவர இவ்வளவு கால தாமதமாகிவிட்டது. என் வேண்டுகோளுக்கு இனங்கி இந்நாலுக்கு முகவரை எழுதி உதவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் உதவித் தலைவர் திரு. T. C. ஸ்ரீநிவாசசையங்கார், B. A., B. L., M.L.C, அவர்களுக்கு நான் என்றும் கடப்பாடுடையேன். இந்நால் எழுதுவதிலும் அச்சுப் பிரதிகளைப் பார்த்துத் திருத்தம் முதலியன செய்வதிலும் எனக்கு உதவி புரிந்த நண்பர் திரு. வீத்வான் P. K. அருண சலக் கவுண்டர் (ம.தி.தா. இந்து கலாசாலைத் தலைமைத் தமிழாசிரியர், சென்னைச் சர்வ கலாசாலை அக்கடமிக் கவுன்சில் அங்கத்தினர்) அவர்களுக்கு என் நன்றி உரியதாகும்.

பிழைகளை அறிஞர் பொறுத்தருள வேண்டுகிறேன்.

திருக்கேல்வெலி, }
21-5-'41. }

தொ. மு. பாஸ்கரன்

P R E F A C E

I am asked by Mr. Bhaskara Thondaman B. A., to write a prefatory note to his biography of Sri Rao Sahib V. P. Subramania Mudaliar. Nothing can be more delightful to a lover of Tamil than to be associated, in however remote or humble way, with a work dealing with the life and the literary labours of an erudite scholar and fine poet.

Mr. Subramania Mudaliar, the subject of this biography, is a unique personality. He represents the combined culture of the east and the west. Though he is advanced in years - now over 80 years - he is active and energetic for his age and is in full possession of all his faculties. His is a well disciplined life of high ideals, methodical habits and systematic work. His literary labours have been continuous. He is a patriot and is devoted to Tamil and its literature. He has sound views on the fundamental points of improving and enriching Tamil to enable it to function as an adequate medium for the diffusion of knowledge on all subjects - science, art, etc., and of conserving and popularising the existing literature. The aim is to develop Tamil appropriately in all needed useful directions so that it may keep abreast of the times and be a self sufficient language. In this aspect, his evidence before the Tamil University sub-committee impressed me.

His wide outlook and his intense desire to enrich Tamil with works on modern subjects and by translation and adaptation in Tamil of works in English, coupled with his efforts to bring out popular expositions of some


Tamil masterpieces, are noteworthy features in his literary career. His metrical rendering in Tamil, of Milton's *Paradise Lost* - first book, his prose translation of the first part of Spencer on *Education*, his 'Kombi Viruttam' which is a metrical adaptation in Tamil of 'The Chameleon' by Merrick and his books in Tamil on modern veterinary subjects are bold and successful ventures. They illustrate his efforts in enlarging and enriching Tamil. His 'Kambaramayana-inkavittirattu' கம்பராமாயன இங்கவித்திரட்டு, a collection of choice stanzas with notes expounding the beauties of Kambar's great work, illustrates his efforts in the direction of popularising the best in our existing literature. There is yet another side to his literary endeavours. His original works like நெல்லைச் சிலைட் வெண்பா, அகலிகா வெண்பா exhibit his powers as a poet. For details and a critical estimate of these and other works, I invite the close attention of the reader to the several chapters in the body of the work.

Coming of a higher middle class family with literary traditions and connected with a family having historic traditions, and educated in English and Tamil on sound lines, Mr. Subramania Mudaliar is a fine specimen of a highly cultured gentleman devoting his time and talents to the service of his mother tongue.

Mr. Bhaskara Thondaman has rendered a public service in writing his biography.

Madura, } T. C. SRINIVASA AYYANGAR, B.A. B.L., M.L.C.
18—5—41. } Vice President, Madura Tamil Sangam.

முதலியாரவர்கள்
வாழ்க்கை வாலாறு



ராவ்ஸாலுப்

வெ. ப. சுப்பிரமணிய முதலியார், ஜி. பி. வி. ஸி.
வெள்ளகால்

திரு. முதலியார் அவர்களை நான் நின்ற முறை

1922-ம் வருஷம் நான் திருநெல்வேலி இந்து கலை சாலையில் படித்துக்கொண் டிருந்த பொழுது, அங்கே, மேல்கரம் சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் தமிழிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தாய்மொழியில் அளவிலா ஆர்வத்தை உண்டு பண்ணும் திறமை வாய்ந்தவர்கள். எங்களுக்குப் பாடமாயிருந்த நாவெண்பாவின் சில பகுதிகளை அவர்கள் பாடன்ற சொல்லப் புகுமுன், முன்னுரையாகச் சில சொல்லி வெண்பாவின் இயல்புகளையும் விவரித்து, “வெண்பாவிற் புகழேந்தி என்று எல்லோரும் சொல்லுவர், அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. யாப்பிலக்கணத்திற்கு விரோதமில்லாமல் செய்யும் செய்யுட்களெல்லாம் கவிகளாகா. அவற்றுள்வஞ்சி, கலி முதலியன இயற்றுவதற்கு எளியனவா யிருந்தும் கற்பதற்கெள்தா யிருக்கும் வெண்பாமட்டும் புலவர்க்குப் புலி என்று சொல்லப்படுவானேன். கூர்ந்து நோக்கும்போது சுவையுள்ள வெண்பாவைச் சொல்லுவதற்குக் காரிகை யறிவு மட்டும் காணுது. வேறு பல அறிவுகளும் வேண்டி யிருக்கின்றன,” என்று சொல்லிப் பின்னும்

அருமையான வெண்பாக்களுக்கு மேற்கோளாக அகவிலை
வேண்பா * என்னும் நூலிலிருந்து சில கவிகளைச் சொல்லிக்
காட்டி அந்த வெண்பாக்களின் நயங்களை எடுத்து ரைத்தார்
கள். அந்த நூலிலே ஆசிரியர் பாத்திரங்களை நடத்தும்
முறையினையும், அந்த நூலின் கவிகளில் சந்த ஒற்றமை
யுடைய எதுகைகளுட், கருத்துடை அடைகளும் விரவி
வருதலையும், வெற்றடை, விளக்கிர், வகையுள்ளி இனவு
விரவாமையினையும் அவர்கள் உணர்த்த உணர்ந்து மகிழ்ச்
தோம். இவ்வளவு மேன்மையாகவும் அருமையாகவும் பாடிய
வர் புகழேந்திக்கு முன்னவரோ பின்னவரோ அன்றிச் சங்கப்
புலவருள் ஒருவர்தாமேர என்று மாணவர்களாகிய நாங்கள் சந்தேகப்பட்டபொழுது, ஆசிரியர், “வெகு காலத்துக்கு
முந்தியவர் அல்லர், அவர் நட்பிடையே இன்று இருக்கின்றார்.
அகவிலை வேண்பா ஆசிரியர், வெள்ளகால், ராவு சாலூபி ப
சப்பிரமணிய முதலியார் அவர்களே” என்று சொன்னார்கள்.
அதைக் கேட்டுத் தமிழ் மாணவர்களாகிய நாங்கள் “நட்பிடையே, ஒரு நல்ல தமிழ் கவி இன்று இருக்கின்றார்.
யல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் தழுழத்து வந்த

* அகவிகை வெண்பாலைப்பற்றி மதிப்புரை கூறுமிடத்தே மகாமகோபாத்தியாய டாக்டர் சாமினாதையர் அவர்கள் ரஸ்டுஞ்சம் என்றும், அண்ணுமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சியாசிரியர் மகா வித்துவான் ரா. ராகவு அய்யங்கார் அவர்கள் பெரு விருந்து என்றும், ஷி கழகத்து தமிழ்ப் பேராசிரியர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்கள் அரும் பெரும் இரத்தினம் என்றும் திருவையாறு ராஜா காலேஜ் தமிழ்ப் பேராசிரியர் கரங்கைத்தக்கவியரசு வேங்கடாசலம் பிள்ளையவர்கள் அருந்தமிழழுமிழ்த்தம் என்றும் விதங்கைத்துரைத்திருக்கின்றார்கள். (அகவிகை வெண்பா முன்றாம் பதிப்பு அனுபந்தம் பார்க்க)

தமிழ்க்கவிப்பூஞ்சோலை, ஆதரவின்மையாகிய அருங்கோடையால் மாய்ந்துபோய்விடவில்லை; பொதியமலீச் சாரலிலே அது பூத்திருப்பதும், முத்தமிழ் மாழுனி அகத்தியன் அருளோயாகும்' என்று நினைந்து நினைந்து மகிழ்வெய்தி னேம். இப்படித்தான் திரு. முதலியார் அவர்களைப்பற்றி நான் முதன் முதல் அறிந்தது.

இவ்வாறு முதலியார் அவர்களை இற்றைக்குப் பதினை ஆண்டுகளுக்கு முன்னமே அறிவேன் என்றாலும், சென்ற ஐந்தாறு ஆண்டுகளாகத்தான் அவர்களுடன் நெருங்கிப் பழகும் சமயங்கள் எனக்கு வாய்த்தன.

திருநெல்வேலியிலும், வெள்ளாகாலிலும் அவர்களோடு பலமுறை பலபடியாக உடனிருந்து நெடுநேரம் உரையாடி பிருக்கின்றேன். ஆழ்க்கு அகன்ற அறிவாலும், அனுபவமுதிர்ச்சியாலும், நூற்பயிற்சியோடு கூடிய மதி நுட்பத்தாலும் மேம்பட்டு விளங்கும் இப் புலவர் பெருமானின் சல்லாபங்கள் எப்போதும் எனக்கு ஆனந்தத்தையே உண்டாக்கின. நம் முதலியார் அவர்களுடன் உரையாடியவர்கள் எல்லாம், "கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்றம்! யார் கொல் இச் சொல்லின் செல்வன்?" என்று கம்பன் அனுமதைப்பற்றிச் சொல்லுகிறபடி அதிசய பரவசரா பிருப்பர்.

முதலியார் அவர்கள் என்னிடம் தேநரில், தாம் தமிழ் பயின்ற விதம், ஆங்கிலக் கல்வியால் தமிழ்ப் படிப்புக்குறைந்த நிலை, தாம் நூலியற்றியது, உரை கண்டது, கால்நடை மருத்துவத்தில் தேர்ச்சியற்றது முதலியவற்றைக் கூறியபோதெல்லாம் அது நம்போல்வார்க்கு எவ்வளவோ உதவியாயிருக்குமே என்று எண்ணிய துண்டு. அரியசெய்தொழுகும்

பெரியாரது அடிச்சுவடுகள், காலமென்னும் மணல் வெளியில் அழிந்து போவதன் முன்னம் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படுமானால், பின் வருவோர் எவ்ரேனும் கெறி தவறித் தத்தளிக்கும்போது, அந்தச் சுவடுகளைக்கண்டு அவற்றின்வழி நடந்து நன்மை பெற்றாகும் என்ற உண்மை உலக றிந்ததேயன்றே.

முதலியார் அவர்கள் வாழ்க்கை, திகைப்பும் நகைப்பும் விளைக்கும் சம்பவங்கள் நிறைந்ததன்று. ஆயினும், அது உத்தியோகத்தில் உயர்வடைய விரும்புவார்க்கு, ஆங்கிலத் தோடு தமிழையும் பயின்று தேர்ந்த பட்டதாரிகளுக்கும் நல்லதொரு முன் மாதிரியாய் அமைந்துள்ளது. செல்வம் அதிகாரம் முதலியவை சேர்ந்த உடனே பிறமொழிகளை உயர்த்திப் பேசித் தமிழை இகழ்ந்து கூறும் இயல்பினர்க்கு அது ஒரு ‘படிப்பிளை’*யாகவும் விளைக்குகின்றது. இத்தகைய பயன் கருதியும் ஆசைபற்றியும் எழுதப்படும் இந்நாலைத் தமிழ் உலகு ஏற்றுக்கொள்ளும் என்பது என் நட்பிக்கை.



எண்பதாண்டான இளைஞர்

“வருஷங்களை ஒன்று இரண்டு என்றென்னி வயதைக் கணக்கிட்டு பனிதனரக் கிழவரென்றும் குமரரென் றும் மதிப்பது சரியான முறையன்று. எண்பது வயதான இளைஞரும் ண்டு. இருபது வயதான கிழவரும் ண்டு. வெள்ளகால் திருவாளர் ராவ்சாஹிப் வெ.ப. சுப்பிரபணிய முதலியார் அவர்களை நெருங்கிப் பழகினவர் ஒருவரேனும் அவர்களை ஒரு குடுகுடு கிழவர் என்று கூறத் தனியார் எண்பது உறுதி. அவர்களது சுறசுறப்பைக்கண்ட எந்த இளைஞரும் அவர்கள் முன் நானித் தலைகுனிந்து விடுவான்” என்று கவிஞர் தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் எழுது கிருர்கள். இது முழுவதும் உண்மை. நமது முதலியார் அவர்களுடைய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அறிந்தலுபவித்தவர்கள் அநேகர் இருப்பார்கள். ஒரு நல்லதமிழ்ப்பாடலையோ அல்லது கட்பன் கவியிலுள்ள ஒரு அருமையான சுருத்தையோ பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்ட முனைந்து விட்டால், அவர்கள் உற்சாகத்தைஅளவிட்டுரைக்க முடியாது. நான் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் இவ்வாறு உற்சாகத்தோடு பேசுவதைக்கேட்டு அனுபவித்திருக்கிறேன். ஒரேயொரு திருட்டாந்தம் மட்டும் தருவதற்கு விரும்புகிறேன். கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் - அனுமன் கொடுத்த ஆழியினைப் பெற்ற சிதை அடைந்த நிலையை

விளக்க, கம்பர்

“வாங்கினள் முலைக்குவையில் வைத்தனள் சிரத்தால் தாங்கினள் மலர்க்கண் யிசை யொற்றினள் தடந்தோள் வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போ(6) ஏங்கினள் உபிரத்தனள் இதென்ன தென்னாமே” என்ற என்று கூறுகின்றார். “இதேன்ன தென்னாமே” என்ற தொடர் மொழியை எனக்கு விளக்க விருப்பிய முதலியார் அவர்கள் சொன்னதாவது — “இமயமலையின் உயர்ந்த சிகரத்தைக் காண ஒரு கூட்டம் புறப்படுகிறது. அவர்களுக்கு வழிகாட்டியாய், அதற்கு முன் பலதடவை அச்சிகரத்தைக் கண்ட ஒருவன் அவர்களை அழைத்துச் செல்கிறான். எல்லோரும் செல்லக் கூடிய ஓர் எல்லைவரை அக்கட்டத்தை அவ்வழி காட்டி கூட்டிச் சென்று விடுகிறான். அந்த எல்லைக்கு அப் புறம் அக்கட்டத்தார் அவனைத் தொடர்ந்து போவதற்கு இயலவில்லை. ஆனால் வழிகாட்டியாக வந்தவனே, ஒரே தாவில் தாவிச் சிகரத்தின் உச்சிக்குப் போய் விடுகிறான். அவன் சென்ற முறையையும், அவன் நின்ற நிலையையும் பார்த்து, சிகரத்தின் உச்சினையுக்காணச் சென்ற கூட்டத்தார் ஆச்சரியப்பட்டுக்கொண்டு நிற்கிறார்கள். இது போலத்தான் கம்பர், வரசகர்களாகிய நம்மையெல்லாம் தம்முடன் இழுத்துச் செல்கிறார். சிறை அடைந்த இன்பத்தை நம் மால் எவ்வளவு தூரம் அனுபவிக்க முடியுமோ அவ்வளவையும் அனுபவிக்கும்படி செய்துவிட்டு, நாம் அவரைப் பின் தொடர முடியாதிருக்கிற அங்கிலையில், சிறை அடைந்த அத்தியந்த இன்பத்தைத் தாம் உணர்ந்து அது உணரக் கூடியதே யன்றி, உரைக்கக்கூடியதன் ரெண்பதைப் புலப் படுத்த ‘இதென்ன தென்னாமே’ என்று கூறித் தமது கவிதா சக்தியின் சிகரத்திற்குத் தாவிவிடுகிறார். நாமெல்லாம் அவரது கவித்திறனைக் கண்டு அப்படியே ஆச்சரியப்

படுவதைத்தனிர வேறு செயலில்லாதவர்களா யிருக்கிறோம்". இவ்வாறு அவர்கள் எண்ணிடம் சில நாட்களுக்கு முன் வெள்ளகாலில் ஒடும் ஓர் வாய்க்காலின் கரையருகே கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறுப்போது அவர்கள் தம்மை இமயமலை பேறுகின்ற வழிகாட்டியாகவே நினைந்து கொண்டு உற்சாகப்படுத்துவதைக்கண்டேன். கம்பர் கவியை அறிந்து அனுபவித்து அவர்கள் ஆர்வத்தோடு பேசும்போது இருபது வயது நிறைந்த ஓர் இளைஞன் எவ்வாறு ஊக்கமும் உற்சாகமும் கொண்டு பேசுவானாலே அவ்வாறு பேசுவார்கள்.

அவர்கள் இந்த வயதிலும் தினம் மூன்று மைலுக் குக்குறையாமல் நடப்பதுடன், வீட்டிலும் தேகப்பயிற்சி முறைகளைக் கையாளுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் எந்தக் காரியம் செய்வதிலும் சுறுசுறுப்பும் ஊக்கமும் காட்டுவதைக்கண்ட நண்பர்கள் அனைவரும் அவர்கள் எண்பதாண்டாகியும் இளைஞரே என்று எண்ணுதிரார்.

தந்தையாரும் குடும்பப் பெருமையும்

முதலியார் என்ற பட்டம், முதன்மையாளர் என்ற பொருளில்தான், தொண்ணைமண்டலத்திலிருந்த வேளாளரில், அரசர் படைத் துணையாயிருந்து, வெகுமதி பெற்றவர்களுக்கு முதன் முதல் சூட்டப்பட்டிருக்கிறது. முதலியார் என்ற பட்டம் பெற்றவர்களில் ஒரு சிலர் அரசர்களுக்கு முடிசூட்டுவராய் அமைந்திருக்கிறார்கள். அவர்களையே கொண்ணைகட்டிகள் என்று கூறுவதுண்டு. இக் கொண்ணைகட்டி முதலிமார் மராபில் நமது முதலியாரவர்கள் தோன்றி னர்கள். இவர்கள் குடும்பத்தார் பூர்வீகமாய்க் குடியிருந்த ஊர் மதுரை ஜில்லாவில் உள்ள சோழவந்தான் கிராமம். இவருடைய பாட்டனார் சுப்பிரமணிய முதலியாரவர்கள் காலத்தில்தான் இவர்கள் குடும்பத்தார் தென்காசித் தாலுகாவிலுள்ள வெள்ளகாவில் வந்து குடுபேறியது. அப்போது திருநெல்வேலியில் நவாப் அரசர்களுக்குப் பிரதி கிதியாயிருந்து திருநெல்வேலிச் சிமையை ஆண்ட 'தளவாய் முதலியார்' குடும்பம் பிரபலமாயிருந்தது. நான் மேலே சொல்லிய சுப்பிரமணிய முதலியாரவர்கள் மேடை தளவாய் திருமலையில்லையென்றால் கொடையில் மகள் உலகண்ணியை மணமுடித்துக் கொண்டார்கள். தமது மகளை மேடை தளவாய் திருமலையில்லையென்றால் குமாரர் மேடை தளவாய் குமாரசாமி முதலியார் அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். தம் குமாரர் பழனியப்ப முதலியாருக்குத்

தளவாய் குடிப்பத்தினருக்கு முன் சீமை அதிகாரம் செய்த ஆழ்வார்கு றிச்சி ஆறை அழகப்ப முதலியார் குடும்பத்தில் பெண் கொண்டார்கள். இவ்வாறு தளவாய் முதலியார், ஆறை அழகப்ப முதலியார் குடும்பங்களில் இவர்கள் சம்பந்தம் செய்த காரணத்தினால் இவர்கள் குடும்பம் மிகவும் பிரபலம் அடைந்தது *

பழனியப்ப முதலியார் திருநெல்வேலி ஜில்லாவில் நல்ல செல்வாக்குப் படைத்திருந்தவர். இவர்கள் காலத்தில் தளவாய் எஸ்டேட் கோர்ட் வார்டு (Court of Wards) மாணைஜ்மெண்டில் இருந்தது. இவர்களே Court of Wards மாணைஜராக இருந்து தளவாய் எஸ்டேட்டைப் பல வகை களிலும் விருத்திக்குக் கொண்டுவந்தார்கள். இவர்களுடைய தளரா ஊக்கமும் உலகியல்லிவும் பலரும் போற்றத்தக்கன வாய் அமைந்திருந்தன. இவர்கள் மக்கள்பால் நல்ல கருணை

*இச் சரித நாயகரியற்றிய சவர்க்க நீக்க மொழிபெயர்ப்புச் சிறப்புப்பாயிரக் கவிகள் :—

வழுதி நாட்டி டை வளவா டற்றதே மானும்
பழுதில் சோழனவங் தானெனும் பழம்பதி யோன்; அச்
செழிய நாட்டிறு சேரநா டெனத்திகழ் தென்னம்
பொழில் வளம்பொவி வெள்ளகாற் புதுக்குடி புகுங்தோன்


வழுதி — செழியன் — பாண்டியன்
வளவன் — சோழன்

எமாது தொண்டைமண் டலகுலத் தினர்ஜிரண் டிராமர்
சமானார், ஆறைமே வழகப்ப தராபதி தளவாய்
குமார சாமிவேங் (து) இவர்கள் கோக் குடிச்சம்பங் தங்கொள்
பெமான், மெய்ச் சுப்பிர மணியன் என் பெயரன், என் பெயரன்
என் பெயரன் = என்னும் பேரையுடையவன்,
= என்னுடைய பாட்டன்

வாய்ந்தவர்கள். அன்னதானம் செப்வதில் அதிகப் பிரீதி யுடையவர்கள். இவர்கள் தாம் வசித்து வந்த வெள்ளகால் கிராமத்திற்குச் செய்த நன்மைகள் பல. கிராமத்தில் ஜீரணமா யிருந்த குற்றுல விளாயகர் கோவிலிக் கல்லால் மண்டபம் முதலானவை கட்டிப் புதுப்பித்தார்கள். கோவிலுக்கு வலப்பக்கத்தில் ஊர்ச் சனங்களுக்குப் பிரயோசனப்படக் கூடிய ஒரு பெரிய கிணற்றை வெட்டினார்கள். பாஜூர்ச் சத்திரத்திலிருந்து கீழ்ப்பாஜூர், வெள்ளகால் வழியாக வீரகேரளம்புதூர் வரை ஆறு மைல் நீளத்திற்கு (Road) நல்ல சாலை அமைத்தார்கள். இந்தச் சாலையை நிருமிக்கும் போது இவர்களுக்குத் தாசில்தார் சரவண முத்துப் பிள்ளையவர்கள் உதவி பெரிதும் இருந்தது. இவர்கள் கிராமத்தில் உள்ள ஆட்களையெல்லாம் திரட்டி, வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாது கல்லீயாட்களை வேலை வாங்கிச் சில நாட்களுக்குள் சாலை வேலையை முடித்துக் காட்டினார்கள் என்று தீங்கிற பலரும் பேசக் கேட்டிருக்கிறேன் *



* ஆசிரியரின் தங்கையார் பழனியப்ப முதலியார் அவர்களைப் பற்றிய தகவல்களை யெல்லாம், வெள்ளகால் கிராமத்தில், காலஞ் சென்ற பண்ணை விசாரிப்பு, வெ. ப. குற்றுலவிங்க முதலியாரவர்கள் சொல்லக் கேட்டேன். அவர்கள் நமது முதலியார் அவர்களின் வீட்டுக் காரியல்தராக 48 ஆண்டுகள் உழைத்தவர்கள். சில மாதங்களுக்கு முன் அவர்கள் காலமானது விசனிக்கத்தக்கது.



இலாமையும் கல்வியும்

பழனியப்ப முதலியார் அவர்களின் முதன் மகனும் இச்சரித நரயகரான முதலியார் அவர்கள் 1857-ம் ஆண்டு ஆகஸ்டூஸ் 14-ே ஆழ்வார்குறிச்சியில் பிறந்தார்கள். ரவயது முடியும்வரை வெள்ளகாலில் வளர்ந்தார்கள். அதன் பின் படிப்பை உத்தேசித்து திருநெல்வேலிக்கு வந்து, தம் அத்தை கணவர் மேடை தளவாய் குமரசாமி முதலியார் அவர்கள் அரண்மனையில் வாழ்ந்து, தெற்குப் புதுத் தெரு வில் திண்ணீயப் பள்ளிக்கூடம் வைத்திருந்த கணபதி வாத்தியார் அவர்களிடம் படித்தார்கள். இக் கணபதி வாத்தியார் பொருநை* நாட்டுப் புலவர்களில் ஒருவரான ஆழிய சோக்கநாத பிள்ளையின் சிறிய தந்தையார். நல்ல தமிழ் விற்பத்தி யுடையவர். அவர் கையெழுத்து மிகவும் அழகாய் இருக்குமென்றும் தமிழுடைய பாட ஏடுகளை அவர் கையாலேயே எழுதிக் கொடுக்கும் வழக்க முடையவர் என்றும் முதலியார் அவர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். அவர் வள்ளுவர் சூறளிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களைத் தாம் சொல்லி எல்லா மாணவர்களும் சேர்ந்து சொல்லும்படி செய்தபின்பே தினசரிப் பாடங்களை ஆரம்பிக்கும் வழக்கமுடையவர். இவரிடம் நமது முதலியாரவர்கள் நான்கு வருடங்கள் படித்தார்கள். பின்னர் திருநெல்வேலி அரசடிப் பாலத் தெருவிலிருந்த மிஷன் பள்ளிக்கூடத்தில் தமிழும் ஆங்கிலமும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்கள். இடை யிடையே தனித்தனி உபாத்தி யாயர்களிடமும் படித்ததுண்டு. இவ்வாறு திண்ணீய-

* தாமிரபரணி.

பள்ளிக்கூடப் படிப்பை முடித்தபின் திருநெல்வேலியில் பிரபல ஆங்கிலப் பாடசாலையாயுள்ள இந்து கலாச்சாலையில் சேர்ந்து படித்தார்கள். அப்போது பள்ளிக்கூடத்தின் தலைமை அதிகாரியாக இருந்தவர் சாமி அய்யர் அவர்கள். காலனுச் சென்ற மாசி மந்திரி கணம் சர். T. N. சிவஞானம் பிள்ளையவர்கள், K.T. அப்பொழுது இவர்கள் பள்ளித் தோழர். 1876 டிசம்பரில் நடந்த மெட்ரிகுலேஷன் பரீஸெக்டில் தேறியின், இவர்கள் மேல் படிப்புப் படித்துச் சர்க்கார் உத்தியோகம் ஒன்றுக்கும் போகவேண்டாம் என்று நினைத்து வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். இவர்களுடன் படித்துத் தேறிய, திரு. சிவஞானம் பிள்ளையவர்கள் சென்னை சென்று கிறிஸ்தவ கலாசாலையில் சேர்ந்து படிக்கும்போது இவர்களும் படிக்க வருவார்கள், வருவார்கள் என்று எதிர் பராத்து வராமையால் இவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்குப் பதிலாக தாம் மேல் படிப்புப் படித்துச் சர்க்கார் உத்தியோகம் முதலியன அடைவதற்கு விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்க, அவர்கள் அவ்வாறு சொல்லுதல் தகாது, இன்னும் நான்கு வருடங்கள் படித்துப் பட்டம் பெற்ற பின்னும் சர்க்கார் உத்தியோகங்களுக்குப் போகாமல் வீட்டிலிருந்து கொண்டே விவசாய வேலையைக் கவனிக்க லாமே என்று வற்புறுத்த, அவர்கள் விருப்பத்திற்கிணங்கிப் பள்ளிக்கூடம் திறந்து ஆறு மாதங்களுக்கப்பால் சென்னைக் கிறிஸ்தவ கலாசாலையில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்து படித்தார்கள். இளமையிலேயே நல்ல தமிழ் விற்பத்தி யுடையவர்கள்* ஆனதனால், இவர்கள் வகுப்பு மரணவர்கள் ஸல்லாமல், பி. ஏ. முதலிய பெரிய வகுப்பு மரணவர்களும்

* இவர்களது தமிழ்ப் பயிற்சியைப்பற்றிப் பின்பு விரிவாக எழுதிவிருக்கிறேன்.

இவர்களிடம் தமிழ்ப் பாடம் படிக்க விரும்பி வருவார்கள். அவர்களுக்காகத்தான் கம்பராமாயணத்தைத் தாம் முதன் முதல் படிக்க நேர்ந்தது என்று இவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கிறிஸ்தவ கலாசாலையில் இவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள், டாக்டர் மில்லர், கூப்பர், அலெக்சாண்டர், பேட்டர்சன், மாக்டோனஸ்ட் முதலிய துரை மக்களும், சப்பராமய்யர், ரெங்கைய சேட்டி, சின்னச் சாமிப் பிள்ளை, ரெங்காமி ராஜா முதலியவர்களுமாவர். நல்ல புத்திக் கூர்மையுடையவர்களாயினும் சர்வகலா சங்கத் தார் விரும்புகிறபடி குருட்டுப் பாடம் படிக்க முடியாமையால் 1878-ல் நடந்த பரீஷங்கியினும் பின்பு அதற்குத்த வருஷத் தினும் ஆங்கிலப் பாடத்தில் இவர்கள் தேவைவில்லை. இதனால் ‘நமக்கும் இச் சர்வகலாசாலைப் படிப்பு முறைக்கும் வெகு தூரம்’ என நினைந்து பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஊர் திரும்பிவிட்டார்கள்.

கிறிஸ்தவ கலாசாலையில் உயர்தரக் கல்வி பயின்ற துடன் நல்ல பழக்க வழக்கங்களையும் தெரிந்து பழகலானே வென்று இவர்களே பலதடவை சொல்லியிருக்கிறார்கள். தன்னவப் பற்றற்ற தொண்டு செய்யும் டாக்டர் மில்லர் போன்ற கிறிஸ்தவப் பாதிரிகளுக்கிடையே வளரவும் படிக்க வும் நேர்ந்தது ஒரு பெரும்பாக்கியமென்று கருதுகின்றார்கள். அப்போது இவர்கள் தம் வாழ்க்கையில் தாம் அனுஷ்டிக்க வேண்டியவைகளைத் தீர்மானம்* செப்து அதன்படியே

*அவர்கள் அப்பொழுது செய்துகொண்ட சபதத்தை அவர்கள் சொல்லியபடியே கீழே தருகிறேன்:

1. To be sexually pure
2. Not to touch liquor
3. To avoid flesh (not on principle but on convention)
4. Not to be behind anybody in understanding English
5. Not to be behind anybody in writing as well as understanding Tamil

இத்தனை வருஷ காலமும் ஒழுகிவந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ கலாசாலைதான் தம் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு கலங்கரை விளக்கமாய் நின்று உதவியிருக்கிறது என்பதை இன்றும் ஆர்வத்துடன் அவர்கள் சொல்லுகிறார்கள். கிறிஸ்தவப் பாதிரிகளான மில்லர் போன்றவர்களின் பெருமையே பெருமை.



குடும்ப வாழ்க்கை

முதலியாரவர்கள் குடும்ப வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க விசேட நிகழ்ச்சிகள் ஒன்றும் இல்லை. இவர்களுடைய முதன் மண நிகழ்ச்சியைப் பற்றி ஒரு சில சொற்கள் சொல்லுவது மிகையாகாது. ஆழ்வார்குறிச்சி மேல்ப்பண்ணை ஆறை ராமலிங்க முதலியாரவர்கள் குமாரத்தி வேலம்மாள் அண்ணியை இவர்களுக்கு இவர்களுடைய தாய்தந்தையர் மணம் பேசினார்கள். சில காரணத்தால் அப்பொழுது இவர்களுக்குக் கல்யாணத்தில் மணம் செல்லவில்லை. ஆதலால் அப்பெண்ணை மணந்துகொள்ள இவர்கள் இசையவில்லை. கடைசியாக இவர்களுடைய தந்தையார் அப்பெண்ணை இவர்களுடைய தம்பி திருமலையைப் பூதலியார் அவர்களுக்கு மணம் பேசி முகர்த்தம் நிச்சயித்து குடும்பத்துடன் ஆழ்வார்குறிச்சிக்குச் சென்றார்கள். “நாமோன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்” என்றபடி கல்யாணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன் கல்யாண மாப்பிள்ளையான திருமலையைப் பூதலியார் அவர்களுக்குச் சரநோய் கண்டது. அந்தச் சமயத்தில் இவர்கள் தந்தையார் இவர்களை மறு படியும் அணுகி, இருக்கிற நிலையை விரித்துரைத்து, இவர்களே அப் பெண்ணை மணந்துகொள்ளவேண்டு மென்று வற்புறுத்தினார்கள். அந்த நிலையில் தாம் ஒன்றும் மறுத்துச் சொல்ல இயலாதவர்களாய்த் தந்தையின் விருப்பப்படியே, தன் தம்பிக்கு என்று பேசிய பெண்ணை இவர்கள் மனக்க

இசைந்தார்கள். குறித்த முகர்த்தத்தில் இவர்களுக்குத் திருமணம் நடந்தேறியது. மனதிற் கொவ்வாத மணம் என்று இவர்கள் முதலிற் கருதினார்கள் என்றாலும் பின்னர் அந்த அம்மையாரது அரிய குண நலங்களைக்கண்டு தாம் முதலிற் கருதியது பெரும் பிழையென்று உணர்ந்தார்கள். அந்த அம்மையாரிடம் தன் கணவன் குறிப்பறிந்து நடக்கும் திறன் பூரணமாய் அமைந்திருந்தது. இவர்களோடு உத்தியோக முறையில் பல ஊர்களுக்குச் சென்றபோது உடனிருந்து, இவர்களுடைய உடல் நலனுதியவற்றைக் கண்ணும் கருத்து மாய்க் கவனித்து வந்தார்கள். அந்த அம்மையார் இப்படிப் பத்தொட்டது வருடகாலம் இவர்களோடு வாழ்ந்து 1899-ம் வருடம் இறைவன் திருவதி நீழல் அடைந்தார்கள். இவ்வட்டமையார் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றார்கள். முதல் மகளான உலகம்மாள் அண்ணியை, ஆழ்வார்குறிச்சி பேலப்பண்ணை ஆறை M. P. M. ராமலிங்க முதலியார் அவர்களுக்கு மண முடித்துக்கொடுத்தார்கள். இரண்டாவது மகள், கல்யாணி அண்ணியைத் திருநெல்வேலி மேடை தளவாய் ரெங்காநாத முதலியார் அவர்கள் மணந்து கொண்டனர். முதன் மனைவி இறந்த மறவருடம் இவர்கள், தென்காசித் தாலுகாக் கிடாரக் குளம் இராமசாமி முதலியாரவர்கள் புதல்வியும் திருநெல்வேலிப் பூசைமடம் தீத்தாரப்ப முதலியார் அபிமான புத்திரியமான வடிவம்மாள் அண்ணியை மணமுடித்து, அவர்களோடு இன்றுவரை இல்லறம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவ்வட்டமையார் இரண்டு பெண்களையும் இரண்டு ஆண்மக்களையும் பெற்றார்கள். ஆனால் இளமையிலேயே ஒரு பெண் மகவு இறந்து விட்டது. மற்றொரு பெண்ணுண் செல்லம்மாள் அண்ணி மேடை தளவாய் சண்முகக் குமாரசாமி முதலியாரவர்களுக்கு வாழ்க்கைப்பட்டார்கள். இரண்டு ஆண்மக்களில் முத்தவர்

தான் V. S. பழனியப்ப முதலியார் அவர்கள். இவர்கள் ஆங்கிலத்தில் B. A. பட்டம் பெற்று, இங்கிளாந்துக்குச் சென்று உயர்தரப் படிப்புகள் படித்தவர்கள். இன்று குடும்ப நிர்வாகத்தைத் திறம்பட நடத்திக்கொண்டிருக் கிறார்கள். இளைய குமார் V. S. தீத்தாரப்ப முதலியார் அவர்கள், மேடை தளவாய் முதலியாரவர்கள் குடும்பத்தில் மணஞ்செய்து எல்லா நலமும் எப்தப் பெற்றிருக்கிறார்கள். திரு. முதலியாரவர்கள் குடும்பம் இளமையிலிருந்தே செல்வத்தில் தினைத்துள்ள குடும்பம். மக்கட் செல்வமும் குறைவின்றி நிரம்பியிருக்கிறது.



விவசாயக் கல்வியும் கால்நடை மருத்துவமும்

பள்ளிப் படிப்பு முடிந்து ஒரு வருஷகாலம் இவர்கள் விவசாய வேலையைக் கவனி த்துக்கொண் டிருந்தார்கள். இவர்கள் தந்தையாருக்கு அப்பொழுது இராசாங்க உத்தி யோகஸ்தர்களிடம் அதிகச் செல்வாக்கு இருந்ததால் திருநெல்வேலித் தாலூகா ஆட்சில் தற்காலிக எழுத்தாளர் (Acting Copyist) வேலையில் இவர்களை அமரச்செய்தார்கள். இப்படிப்பட்ட சிறு வேலையும் நீடி த்திருக்களில்லை. சென்னை மைச் சேர்ந்த சைதாப்பேட்டையில் கவர்ண்மெண்டார் புதிதாக விவசாய கலாசாலை ஒன்றை விறுவினார்கள். விவசாயத்தில் ஏற்பட்டிருந்த ஊக்கம் இவர்களை அக் கலாசாலையில் மாணவனுக்கச் சேரும்படி தூண்டியது. அப்பொழுது திருநெல்வேலித் தாசில்தாரான சின்னச்சாமி பிள்ளை அவர்களின் சிபார்சின்பேரில் அந்த விவசாய கலாசாலையில் மாணவராகச் சேர்ந்தார்கள். அப் பள்ளிக்கூடத்தில் 1884 ஜூன் மாதம் வரை படித்து G. M. A. C. என்ற பட்டம் பெற்றார்கள். தமது வாழ்க்கையிலேயே சந்தோஷகரமான காலம் இந்த விவசாய கலாசாலையில் படித்த காலம்தான் என்று இவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அப் பள்ளியில் அக் காலத்தில் உபாத்தியாயர்களாயிருந்த W. R. ராபர்ட்ஸன் M. R. A. C. & C. பென்சன் M. R. A. C. முதலியவர்கள் பாடஞ்சொல்லிக் கொடுக்கும் திறமையை இன்றும் நினைந்து மகிழ்ச்சிக்கிறார்கள். பூதபெளதிக் சாஸ்திரங்களின் உண்மையான உயர்வையும், தேக அப்பியாசத்தின் அத்தியா வகியகத்தையும் இவர்கள் அறிந்தது அவ்விடத்திலேதான். சென்னைக் கிறிஸ்தவ கலாசாலையில் பேச்சளவில் நின்ற

சுமரச் பாவனை இந்த விவசாய கலாசாலையிலேதான் உண்மையளுவமாயிற்றென, தாம் அப்பள்ளியில் அடைந்த நலனை எண்ணி அடிக்கடி மகிழுவார்கள். இவைகள் எல்லாவற்றையும் காட்டிலும் சிறப்பாயிருந்தது அப் பள்ளியில் படிக்கும் போது, “நானை பரீஸைத் தூங்க வருமே, அதில் தேறுவோமோ அல்லது தேற்மாட்டோமோ” என்ற விசாரமின்றிப் படிக்கும் படியா யிருந்ததுதான். அது அப் பள்ளி வாழ்க்கையை மிகவும் சந்தோஷகரமாகச் செய்தது என்னலாம். ஆகவே இவர்கள் இந்தக் கலாசாலை வாழ்க்கையை மகிழ்ச்சிக் குறியதாகக் கருதியது பொருத்தமே.

விவசாய கலாசாலையில் பட்டம் பெற்று, அப் பொழுதுதான் புதிதாக ஏற்படுத்தி யிருந்த கால்நடை மருத்துவ இலாக்காவில் உத்தியோகம் ஏற்றுர்கள். ஒரு வருடகாலம் Probationary Local Cattle Disease Inspector ஆக வேலை பார்த்தபின் 1885-ல் Local Cattle Disease Inspector ஆக ஜம்பது ரூபாய் சம்பளத்தில் சியமனமாகித் திருநெல்வேலியில் வேலை பார்த்தார்கள். இதே உத்தியோகம் 1887-ல் எழுபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் Stock Inspector என்ற பெயருடையதாகி உயர்ந்தது. புதிதாக ஏற்பட்ட ஒரு இலாக்காவில் பல துவாறகளிலும் விருத்தி யேற்படுவது இயல்பா யிருக்க இந்தக் கால்நடை மருத்துவ இலாக்காவளர்ச்சியடையவில்லை; வளர்ச்சிதான் அடையவில்லை என்றால் அதோடு நில்லாமல் அந்த இலாக்காவுக்கும் அந்த இலாக்காவில் உள்ள உத்தியோகஸ்தர்களுக்கும் ஆபத்தும் ஏற்பட்டது. 1890-ல் இந்த இலாக்கா அவசியமில்லை என்று அதிகாரிகள் தீர்மானித்து விட்டார்கள். இத் தீர்மானம் ஊர்ச்சிதத்திற்கு வருமுன்னே இந்த இலாக்கா உத்தியோகஸ்தர்களிற் பலர், வேறு

இலாக்காக்களில் உத்தியோகங்கள் தேடிக்கொண்டு வெளியே போய்விட்டனர். இலாக்கா போனாலும் இத் துறையில் முதன்மையாய் உழைத்த ஆறு பெயர்களைத் தெரிந்தெடுத்து அவர்களை மட்டும் வேலையில் நிறுத்திக்கொள்ள தென்று விசாரணைக் கமிட்டியாரரல் தீர்மானிக்கப்பட்டது. அவ்விதம் நிறுத்திக்கொள்ளப்பட்ட அறவரில் முதல்வராக நின்றவர் நமது முதலியாரவர்கள். ஆறு வருடால் உழைப்பில் அந்த இலாக்காவிலுள்ள உத்தியோகஸ்தர் எல்லோருக்கும் முதன்மையாய் அமைந்த பெருமை போற்றத்தக்கதே.

கால் நடைமருத்துவ இலாக்கா போனாலும் இவர்கள் உத்தியோகம் மட்டும் போகவில்லை. இவர்களைச் சென்னை ரெவினியூ போர்டு ஆப்ரேசில் எழுத்தாளர் வேலை பார்க்கச் சொன்னார்கள். அப்படி அந்த ஆப்ரேசில் Price Section-ல் இவர்கள் வேலைபார்த்தபோது, தான் விரும்பிச் சேர்ந்த கால்நடை இலாக்காவின் நிலையற்ற தன்மையினை உணர்ந்து ரெவினியூ இலாக்காவுக்கு உரிய பர்க்கைகளிலெல்லாம் தேர்ச்சி பெற்றார்கள். ஆகவே 1893-94 வருடங்களில் ரெவினியூ டிப்பார்ட்மெண்டில் ஒரு டிப்டி கலைக்டர் ஆவதற் குரிய பர்க்கைகளிலெல்லாம் தேறவிட்டார்கள். ஆனால் மத்திய இராசாங்கத்தார் பெரு முயற்சியால் கால் நடை மருத்துவ இலாக்காவைத் திரும்பவும் ஏற்படுத்தி நமது முதலியார் அவர்களை மறுபடியும் எடுத்துக்கொண்டார்கள். அந்த இலாக்கா சம்பந்தமான உயர்தரப் புதிப்புக்காக இவர்கள் ஒரு வருஷம் Bombay Veterinary College-ல் படிக்க நேர்ந்தது. அங்கேதான் இவர்கள் அநேகபாடங்களில் முதல்வராகத் தேறி மெடல் பரிசுபெற்றது. G. B. V. C. பட்டம் பெற்றதும் அங்கேதான். அப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் 1895 ஜூலையில் மறுபடியும் நூற்றுபாய்ச்சம்பளத்

தில் Senior Veterinary Assistant ஆக வேலை நியமனம் ஆயிற்று. இந்த உத்தியோகத்தில் சுமார் ஆறு வருடங்களும் வேலைபார்த்த பின்பு 1911 மே மாதம் இவர்கள் அந்த இலாக்காவின் டிப்டி சூப்பிரண்டாக நியமனம் செய்யப் பெற்றார்கள். மாதச் சம்பளமும் 200 முதல் 400 ரூ. வரை. உத்தியோகமும் பெரிய ‘கெஜ்ட்டட்’ உத்தியோகம். இந்த உத்தியோகத்தை முதன் முதல் ஆரம்பித்து அதற்கு இவர்களையே நியமித்து இந்த இலாக்கா அதிகாரிகள் தங்களைக் கவுரவப்படுத்திக்கொண்டார்கள். இந்த உத்தியோகத்தில் சுமார் நான்கு வருடங்களும் உழைத்தபின் 15—8—1915-ல் ஒய்வெடுத்துக்கொண்டார்கள். ஒய்வெடுத்துக்கொள்ளும்போது இவர்கள் வாங்கிய சம்பளம் முந்தாறு ஏற்பாடு.





உத்தியோகப் பண்டு.

கால் நடை மருத்துவ இலாக்காவோ சென்னையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டதொன்று. அவ்விலாக்காவின் தலைமை அதிகாரிகளாய் அமைந்தவர்களே ஸ்தாபிக்கப்பட்டிருந்து வந்தவர்கள். அவர்களோடு பழகி அவர்கள் கொண்டுவந்த கால் நடை மருத்துவ முறையை நம் நாட்டு மக்ஞக்கு ஏற்ற முறையில் எடுத்து உதவ நம் முதலியர் ரவர்களைவிடத் திறம் படைத்தவர்கள் அந்த இலாக்காவில் இல்லை. Lieut Col. James Mills என்ற Inspector of Cattle Diseases எழுதியிருந்த Indian Stock Owner's Manual என்ற புத்தகத்தை “இந்து தேசத்துக் கால்நடைக் காரர் புஸ்தகம்” என்று 1885-ம் வருடம் முதலியரவர்கள் மொழிபெயர்த்தார்கள். அப் புத்தகம் தான் ஐரோப்பிய கால் நடை மருத்துவத்தைப் பற்றி முதன் முதல் தமிழில் வெளிவந்த நூல். அந்த நூலை இராசாங்கத்தார் தங்கள் சௌலையில் அச்சிட்டு வெளிப்படுத்தி, கால்நடைகளைப்பற்றி நம் நாட்டு மக்கள் அறியும்படி செய்தார்கள். இம் மொழி பெயர்ப்பைப்பற்றி முதனால் ஆசிரியரான Lieut Col. James Mills துரையவர்கள் மிகவும் புகழ்ந்து எழுதி இருப்பதுடன் ஆசிரியருடைய பொறுமையையும் எழுத்துத்

சிறையையும் போற்றியிருக்கிறார்கள்.* இதன்பின் பல வருடங்கழிந்த பின் இவர்கள் “இந்தியாவில் கால் நடைகளுக்குச் காணுகிற அதிக பிரான்னபாரமான வியாதிகள்” (More Deadly Forms of Cattle Diseases in India) என்ற புஸ்தகத்தை மொழி பெயர்த்தார்கள். இந்தப் புஸ்தகத்தை யும் இரசாங்கத்தாரே வெளியிட்டார்கள்.

இன்பு தமக்குப் பல வருடங்காலம் இந்த இலாக்கா வில் கிடைத்த அனுபவத்தால் கால் நடைகளுக்கு வியாதி வராமல் “அம்மை குத்தலும் அதன் உபயோகங்களும்” என்ற ஒரு சிறு நாலை எழுதி வெளியிட்டார்கள். இந்த நூல்களைல்லாம் எளிய தமிழ் நடையில் எழுதப் பெற்றிருக்கின்றன. இதைப்பற்றி முதலியாரவர்கள் என்னிடம் சொன்னதாவது, “நான் எழுதிய இந்தப் புத்தகங்களைப் படித்துப் பயன் பெற வேண்டியவர்கள் நம் நாட்டு விவசாயிகளும், பண்ணை வேலை செய்யும் பள்ளர் பறையர்களுமாவர். அவர்களிடம் நேரில் பேசுவதாக மனத்தில் பாவனை செய்துகொண்டு எழுதியதினால்தான் இவ்வளவு எளிய நடையில் இவை அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு புத்தகம்

* Extract from the preface [dated 18—2—1885] to the Tamil Translation of “Indian Stock Owner’s Manual” by Lieut Col. J. Mills, Retired Principal of the Bombay Veterinary College, formerly Inspector of Cattle Diseases [an office now designated as Director of Veterinary Services] Madras Presidency -- “To Mr. V. P. Subramania Mudaliar who undertook the Translation, my best thanks are due. Nothing could equal the patience & skill he has displayed in the work, performed in addition to his other duties as a probationer in the Cattle Disease Inspection Department, now known as Civil Veterinary Department.”

எழுதும்போதும் நான் என் மனக்கண் முன் ஒரு கூட்டத் தாரை வைத்துக்கொண்டுதான் எழுதத் தொடங்குவேண்” என்று கூறினார்கள். முதலியாரவர்கள் புத்தக ஆசிரியராக அமைந்து பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்த பெருமையைத் தமிழுலகம் என்றும் மறவாதென்பது தின்னனம்.

இவர்கள் கால் நடை மருத்துவ இலாக்காவில் வேலை பார்த்தவர்களானுலும் அந்த இலாக்கா ஆடுக்கொண்டிருந்த காலத்தில் வேறு சில வேலைகளும் பார்க்க நேர்ந்தது. 1891-ல் செங்கல்பட்டு ஜில்லாவில் Kitchen Superintendent வேலையும் 1892-ல் சேலம் ஜில்லாவில் Loan Inspection வேலையும் பார்த்திருக்கிறார்கள். இவர்கள் தாம் எந்த வேலையைச் செய்யநேர்ந்தாலும், அந்த வேலையைத் திறம் படச் செய்து அந்தந்த இலாக்காவின் மேலதிகாரிகளிடம் நற்பெயரும் புகழும் பெற்று வந்திருக்கிறார்கள். 1891-ல் இவர்கள் செங்கல்பட்டு ஜில்லாவில் செம்பாக்கம் கிராமத்தில் பஞ்ச நிலீர்த்திக்காகக் கவர்ன்மெண்டார் கண்காணித்து வந்த Kitchen Superintendent Work-ல் நல்ல பெயரைடுத்திருக்கிறார்கள். இவர்கள் அந்த Kitchen Workக்குப் போவதற்கு முன் அவ்விடத்தில் ஜாதிபேதம் காட்டப்பட்டு வந்திருந்தது. இதற்குப் பதிலாக இவர்கள் அந்த வேலையை ஏற்றுக்கொண்டு சமரச பாவத் தோடு செய்த திருத்தங்கள் பல அதனால் நல்ல பெயரையும் அடைந்தார்கள். இவர்கள் இந்த இடத்தில் மட்டும் அல்ல இன்னும் மதுராந்தகம் தாலுகா கருங்குளியிலும் மேலே கண்ட வேலையைக் கண்காணித்து பஞ்ச காலத்தில் நல்லதொரு தேச சேவை செய்திருக்கிறார்கள். இவர்களுடைய வேலைத் திறமையைப்பற்றி அப்பொழுது

திசங்கல்பட்டு ஜில்லாவில் சமி கலெக்டர் வேலீஸ்பார்த்துவந்த உயர் திருமனவேதன் ராஜ் அவர்கள் வெகுவரய்ப் புகழ்ந்திருக்கிறார்கள்.*

கால் நடை மருத்துவ இலக்காவின் முக்கியமான தொரு வேலீ, மாட்டுத்தாவணிகஞக்குப்போய் அங்கு கூடும் மாடுகஞக்கு அவசியம் ஏற்பட்டால் மருத்துவம் செய்வதாகும். இந்த மாட்டுத்தாவணி வேலீபில் கால்நடை மருத்துவர்கள் நல்ல பெயர்வாங்குவது அநேகமாய் அசாத்தியம் என்று அவ்விலாக்காவைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட மாட்டுத்தாவணி வேலீயில் நம் முதலியாரவர்கள் ஒருமுறையில்ல, பல முறை நற்பெயர் அடைந்திருப்பது அவர்கள் திறமையையும் நேர்மையையுமே விளக்குவதாகும். 1897-ல் கும்பகோணம் மகாமகத்தைபொட்டி நடத்திய கும்பகோணம் மாட்டுத்தாவணிக்குக் கால்நடை மருத்துவராக, நம் முதலியாரவர்கள் சென்றார்கள். அங்கு அப்பொழுது சுப்கலெக்டராயிருந்த W. B. எயிலிங் துரையவர்கள் இவர்களை மெச்சிப் பேசும்படி நல்ல வேலீ செய்திருக்கிறார்கள்.

* Extract from the Season Report for the week ending 5—12—1891. (K. C. Manavedan Raja Esq., Sub Collector, Chengleput). This Stock Inspector, Subramania Mudaliar was the best Superintendent, we had in the Division. His work was always satisfactory. He was carefull in the expenditure of Government Property and kind and considerate to the inmates of the kitchen.

§ Extract from the Endorsement by W. B. Ayling Esq., Sub Collector, who retired as Judge of the Madras High Court on the report of the Stock Inspector V. P. S. Mudaliar on the Cattle fair held at Kumbakonam in February 1897. “The fair was exceedingly well managed by the Inspector, V. P. Subramania Mudaliar”

இவர்கள் மகா மகத்தில் செய்த நல்ல வேலை மறு வருடம் அந்த ஊரில் நடந்த மாட்டுத் தாவணி க்கு இவர்களை வேண்டும் என்று அப்பொழுது தஞ்சையில் கலெக்டராயிருந்த ஆண்டிறு துறையவர்கள் எழுதுவதற்குக் காரணமாயிருந்திருக்கிறது.^{*} கால்நடை மருத்துவ இலாக்காவில் மாடுச்சூக்குக் கானும் வெக்கை (Rinderpest) நோய்க்கு, ஊசிபோடுதல் (Inoculation) புதிதாக ஏற்பட்ட ஒரு முறையாகும். இந்த முறையை முதன் முதல் நம் நாட்டில் பழக்கத்துக்குக் கொண்டுவந்த பொழுது, கால் நடைகளின் சொந்தக்காரர்களிடமிருந்து எதிர்ப்பு அதிகமிருந்தது. இந்த ஊசி போடும் முறை, வெக்கை நோயை வராமல் தடுக்கும் முறைதான் என்பதை மக்கள் அறியாதிருந்தனர். அதிகாரிகளே இம் முறையைப் பிரபலப்படுத்தவேண்டுமென்று விரும்பினர். அதிகாரிகள் விரும்புகிறபடி, வெக்கை நோய் பரவக்கூடிய இடங்களில் உள்ள கால் நடைகளுக்கு ஊசிபோட நம் முதலியாரவர்கள் எடுத்துக்கொண்ட சிரமம் கொஞ்சமன்ற கண்ணன் தேவன் மலைகளில் கால் நடைக்கூட்டத்திலே, இந் நோய் பரவ ஆரம்பித்ததும், அங்கும்

* Extract from the letter of J. Andrew Esq. Collector of Tanjore, [who retired as a Member of the Board of Revenue] 19—1—1898 to the Board. The Sub Collector specially desires that M. R. Ry. V. P. S. Mudaliar, the Stock Inspector, deputed during the last 2 years may be sent this year also. In making this request, he says, “I specially ask for the services of this office as he managed matters last year with conspicuous success and his previous experience will be invaluable.”

I may add that I saw him a number of times last year and found him thoroughly satisfactory in every way. The success of the fair is in no small measure due to his intelligent supervision and arrangements.

இம்முறையை அதிகாரிகள் கையாள விரும்பினர். மலைமேல், பலமைல் தூரம் சென்று, பலாள் உணவின் றி வருந்தி இந்த ஊசிபோடும் வேலைக்கு வேண்டியனவற்றை முதலியாரவர்கள் திறம்படச் செய்தார்கள். கோயமுத்தூர் ஜில்லாவில் உள்ள சத்தியமங்கலம் டிவிவனிலும், கர்ஊல் ஜில்லாவில் உள்ள ஆக்மகர் டிவிவனிலும், தஞ்சாவூர் ஜில்லாவிலும் இவர்கள் தம் வாக்கு வன்மையினால் ஜனங்களை யெல்லாம் இந்த முறையின் நன்மையை உணரும்படி செய்து, இவர்களே இம் முறையைக் கையாளுவதில் சமர்த்தர் என்ற பெயர் எடுத்திருக்கிறார்கள். இதைப்பற்றி அப்போது Veterinary Superintendent ஆக இருந்த W. D. கன் (W. D. Gunn) துரையவர்கள் இம் முறையைப் பிரபலப் படுத்துவதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவர்கள் முதலியாரவர்கள் என்றும், அப்பார்ட்மெண்டார் அந்த வருஷம் செய்த வேலையில், பாதி வேலை இவர் ஒருவரே செய்திருக்கிறார் என்றும் புகழ்ந்தெழுதி யிருக்கிறார்கள். *

1. * Extract from Memorandum No. 327 R. D. 30—4—1906 of Lt. Col: W. D. Gunn, Superintendent Civil Veterinary Dept. -- "Senior Veterinary Assistant V. P. Subramania Mudaliar was informed that the work during the year especially in connection with inoculation deserves special mention & great credit is due to him for his endeavours in obtaining a very wide popularity for the new treatment in the Tanjore Dt. He has been responsible for nearly one half of the total number of cattle inoculated by the Dept. during the year."

2. Extract from the Annual Report of the Dept. 1908--1909:— I [Lt. Co: W. D. Gunn] take this opportunity of stating that the present success of inoculation operation is mainly due to the tact displayed by the Veterinary Inspector, V. P. Subramania Mudaliar.

இவ்வாறு, இவர்கள் தாம் ஏற்றக்கொண்ட வேலீஸ்பூர் உண்மையாகவும் திறப்படவும் செட்டுத்தை அந்த இலாக்கா மேல்லூத்தியோகஸ்தர்கள் அறிந்து இவர்களைப் பலவாறு போற்றி யிருக்கிறார்கள். உண்மையான உழைப்பைப் போற்றி யிருக்கிறார்கள். உண்மையான உழைப்பைப் போற்றி யிருக்கிறார்கள். அந்த இலாக்காவில் டிபுத் சூப்பிரண்டு வேலீஸில்லியமித்தார்கள், இவர்கள் அந்த வேலீக்குப் பிரயத் தனப்பட்டிபொழுது இவர்கள் இலாக்காவின் மேலதிகாரியான ஹோலனஸ் துரை (Major J. D. E. Holnes) வெகுவாய்ப் புகழ்ந்திருக்கிறார்.* விடா உழைப்புக்கும் உண்மைக்கும் இவர்கள் அந்த இலாக்காவில் தலைசிறந்தவராகிறார்கள் என்பதற்கு அவரது மதிப்புரையே போதிய சான்றும்.

1. * Extract from the endorsement Dis. No. 831 Dated 12-9-1901 of Major J. D. E. Holnes M. A., A. V. D. Supt., C. V. Dept. on the application of V. P. S. Mudaliar for the post of a Dy. Supt. "I cannot speak too highly of the work which this Stock Inspector has done since I have had charge of this office. He is an extremely hard-working and trust-worthy officer worthy of promotion".

2. Extract from letter Dis. No. 837 Dated 14-9-1901 from Major J. D. E. Holnes M. A., A. V. D. Supt. Civil Veterinary Dept., Madras Presidency to the Board of Revenue; Stock Inspector Subramania Mudaliar has invariably carried out his duties to my entire satisfaction. I consider him to be a very valuable Veterinary Assistant. As he was the most useful Stock Inspector, he has had very much heavier work given him than the other Stock Inspectors & he has always shown himself ready & capable of doing whatever was required of him. I believe him also to be absolutely trust' worthy in the execution of his duty & I strongly recommend him for whatever promotion the Board see him fit to confer on him.

இந்தச் சிபார்சுகளினால்தான் இவர்கள் மாதம் இருந்தாற ரூபாய் சம்பளத்தில் 1911-ம் வருஷம் டிபிடி குப்பிரண்டு உத்தியோகட்டி இப்பற்றார்கள். இவர்களுடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் இதனினும் பேரிய உத்தியோகங்கள் பெற்றிருக்கவேண்டும். டிப்படி இவர்கள் அடையாதது இவர்கள் குறையன்று; இவர்கள் உத்தியோகம் பெற்ற இலாக்காவில் இதைவிடப் பேரிய உத்தியோகங்கள் இல்லாத குறையே.

“பாழி கேள்வதோள் வீர! சின் பேருமைக் கேற்பப் பகையிலங்கை எழுத்து அப்பற்றத்தாகா இருந்த (து) இழிபன்றே.”

என்று சிறை தன் முன் நின்ற அனுமானைப் பார்த்துச் சொன்னதுபோல, முதலியாரவர்கள் பெருமை யெல்லாம் தோண்றச் சூப்பும் பெரியப் பெரிய உத்தியோகங்கள் இல்லாத குறை அக் கால் நடை ஜிலாக்காவைச் சேர்ந்ததே என்று தான் கூறவேண்டும்.

தமிழ்மொழிப் பயிற்சி

1. ஆர்ப்பண்.

நமது முதலியாரவர்கள் உயர் குடும்பத்தில் ஏறந்த வர்கள். உயர்தரக் கல்வி கற்றவர்கள். உயரிய ஒழுக்க முடையவர்கள். இராசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகம் வகித்தவர்கள். ஆனால் அவர்கள் பெருமை இவ்வளவில் நின்றுவிடவில்லை. இன்று அவர்களைத் தமிழ் மக்கள் போற்றுகின்றார்கள் என்றால், அது அவர்களுடைய உயர் குடிப் பிறப்பும், பெரிய உத்தியோக ரிலைபும் பற்றியன்று. அவர்கள் தமிழ் மொழியின்பால் பேரன்பு பூண்டு, தமிழ் நூல்களை நன்கு கற்று, தமிழில் புத்தம் புதிய நூல்களையியற்றித் தமிழ்த் தாய்க்கு அரூர் தொண்டாற்றியவர்கள் என்பதற்காகத்தான். அவர்கள் எழுதியுள்ள நூல்களைப் பற்றி விரிவாகக்கூறமுன் அவர்களது தமிழ்மொழிப்பயிற்சி யைப் பற்றி ஒரு சில கூறுவதவசியம்.

இவர்கள் குடும்பத்தில், இவர்கள் தந்தை நல்ல அறிவாளியா யிருந்தும், விசேஷமான தமிழ்ப்பயிற்சியுடையவரென்று சொல்லமுடியாது. இவர்கள் ஆறுவயதிலிருந்தே தமிழ் மொழியின்பால் அன்புடையராய்த் தமிழ் நூல்களை ஆர்வத்துடன் கற்க ஆரம்பித்தார்கள். இவர்கள் இளமையில் ஆறு வயது நிரம்புமுன் திருநெல்வேலியிலுள்ள மேடைதளவாய் அரண்மனையில் கல்வி கற்க வந்துவிட்டார்கள்.

அப்பொழுது அந்தத் தளவாய் அரண்மனையில் முத்துசாமி பிள்ளை யென்ற வேலையாள் இருந்தான். அவன் அங்கே தண்ணீர் இறைத்தல் முதலிய சில வேலைகளைமட்டும் செய்து வந்தான். அவனுக்கு இரண்டு கண்ணும் தெரியாது. ஆனால் அவன் ஒரு கதைக் களாஞ்சியம். பாரதம், இராமாயணம், ஸ்காந்தம், திருஞ்ளையாடல் முதலிய கதைகள் அவனுக்கு மனப்பாடம். அவனுக்கு வேலையில்லாத நேரங்களிலெல்லாம் முதலியாரவர்கள் அவனிடம், இந்தந் கதைகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். தம் தமிழ்மொழிப் பயிற்சிக்கு மூல குரு அந்த முத்துசாமி பிள்ளைதான் என்று முதலியாரவர்கள் இன்றும் பெருமையோடு சொல்லுகிறார்கள். இப்படி இருக்கும்போது, தளவாய் அரண்மனையில் அடிக்கடி ஏனியேற்றம், பாரத அம்மானை, வைதுண்ட அம்மானை, முதலிய நூல்கள் முறையாகப் படிக்கப்பட்டு வந்தன. அப்படிப் படிக்கும்போ தெல்லாம் முதலியாரவர்கள் கூட இருந்து கேட்பார்கள். ஆகவே தமது ஒன்பதாவது வயதிற்குள் முதலியாரவர்கள் அல்லியரசாணி மாலை, பலளாக்கோடி மாலை முதலிய சிறு நூல்களைத் தாமே கற்றுத் தமிழ்மொழிப்பயிற்சியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். இவர்களுக்குப், பன்னிரண்டு வயதாகும்போது இவர்களுடைய தந்தையாரிடம், யாரோ ஒருவர் குற்றாலும் தல புராணத்தின் பிரதி ஒன்றைக்கொண்டு வந்து கொடுத்தார். அந்த நூலையும் ஆர்வத்தோடு படித்தார்கள். பின் தமது பதினாலாவது வயதில் கூவப்ப நாயக்கன் காதல், வருணத்துலாதித்தன் மடல், விறலி விடு தொகு முதலிய நூல்களைக் கற்றார்கள். தமிழ் நாட்டில், உயிரூள்ள தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த நூல்களை, இளமையில் கற்ற முதலியாரவர்களுக்குத் தமிழ் மொழியினபால் ஓர் அன்பும், தமிழ்க் கவி இயற்றுவதில் ஒரு திறமையும் உண்டானது வியப்பன்று.

2. தேற்குப் புதுத்தேருச் சவுக்கை.

முதலியாரவர்கள் தனவாய் அரண்மனையிலிருந்து கொண்டிருந்தபொழுது அழகிய சோக்காத பிள்ளையின் கிடேகம் கிடைக்கத்து. அழகிப் பெருக்காத பிள்ளை ஒரு சிறந்த தமிழ் வித்துவான். அக்காலத்தே, திருப்பெல்லையில் தெற்குப் புதுத் தெருவில் கவிராச நெல்லையெப்ப பிள்ளையவர்கள் வீட்டின் தோட்டத்தில் அமைந்திருந்த சவுக்கை, தமிழ்வளர்க்கும் பண்ணைப்பாயிருந்தது. அந்தச் சவுக்கையில் தான் ராஜவல்லிபுரம் வள்ளஸ் முத்துசாமி பிள்ளை வசித்து வந்தார். நல்ல பிரபுவாயும், தமிழ் நபமறிந்தவராய் மிருந்த இந்த முத்துசாமி பிள்ளைப்பத் தேடிப் பரிசுபெறப் பல வித்துவான்கள் வருவார்கள். சவுக்கையில் எப்பொழுதும் தமிழ் மணம் வீசிக்கொண்டேயிருக்கும். தமிழுப் புலவர்களின் கவி முழக்கங்களுக்கும் குறைவில்லை. மயகஞ்சிரிபுகள் பாடுவதில் இச் சவுக்கைப் புலவர்களுக்கு இணைபானவர் இன்றவரை ஒருவரும் இல்லை. இந்தச் சவுக்கைக்கு அழகிப் பெருக்காத பிள்ளைக்கூட, நமது முதலியார் அடிக்காலே போவார்கள். அங்கு வந்து புலவர்கள் சொல்லும் பாட்டுக்களை யெல்லாம் கேட்டுக்கேட்டு அனுபவிப்பார்கள். சவுக்கைப் புலவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள், வேம்பத்தார் பிச்சு வையர், கல்போதுபுணைவனங்க்கவிராயர், முகவர்கந்தசாமிக் கவிராயரும், அவர் குமாரர் மீனுட்சி கந்தரக் கவிராயரும்; தம்மி இராமசாமிக் கவிராயரும், இவர் குமாரர் அருணைசலக் கவிராயர், சுப்பிரமணியக் கவிராயர் என்பவர்களும், சின்னி குளம் அண்ணுமைலை ரேட்டியார் முதலிபோரும் ஆவர். இப்படிச் சவுக்கைப் புலவர்களோடு பழகிய காலத்தில்தான் நமது முதலியார் அவர்கள் கவிராயர் நெல்லையெப்ப பிள்ளையவர்களோடு சேர்ந்து பல நூல்களைப் படிக்க நேர்ந்தது.

அப்போது முதலியாரவர்கள் படித்த நூல்கள், திருவினாயாடற் புராணம், குற்றுலத் தலபுராணம், பாரதம், ணந்தம், நளவெண்பா, கலிங்கத்துப் பரணி முதலானவை. இப்படி இவர்கள் தமிழ்ப் பாடம் படித்த காலத்தில் ஒரு நாள், அம்பலவாணக் கவிராயர் வீட்டில் சில புலவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஸ்தல புராணங்களி லெல்லாம் குற்றுலத் தலபுராணம்தான் தலை சிறந்தது என்று முதலியாரவர்கள் சொல்ல, அதை இடைமறித்து, ஒரு புலவர், காஞ்சிப் புராணங்களான் புராணங்களிலுயர்ந்ததாகும் என்று சொன்னார். அந்தக் காஞ்சிப் புராணத்தை அது வரை முதலியாரவர்கள் படியாதிருந்ததினால், அன்று முதல் அந்த நூலைப் படிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் முறையாகக் காஞ்சிப் புராணத்தையும், இதன் ஆசிரியர் சிவஞான முனிவர் மாணுகரான கச்சியப்ப முனிவர் எழுதிய தணிகைப் புராணம், திருவானைக்காப் புராணம் மற்றும் சில்லரைப் பிரபந்தங்கள் எல்லாவற்றையும் படித்தார்கள். இவ்வாறு இருபுது வயது நிரப்பு முன்னே, தமிழில் நல்ல இலக்கியங்களை யெல்லாம் நன்கு படித்துவிட்டு, பின் நன்னாஸ் சங்கர நமச்சிவாயர் உரை, சவாமிநாத தேசிகர் இலக்கணக் கோத்து, சிவஞான சவாமிகள் இலக்கண விளக்கக் கூறுவளி, தோல் காப்பிய முதற் குத்திர விருத்தி, பிரயோக விவேகம் முதலிய இலக்கண நூல்களைப் படித்தார்கள். தற்காலத்தில் இலக்கண நூல்களைப் படிப்பது விளக்கெண்ணைய் சாப்பிடுவது போலும் மென்பதைத் தமிழ்மொழி பயிலும் மாணவர்கள் அறிவர்கள். ஆனால், இலக்கிய நூல்களை முறையாகப் பயின்ற பின் முதலியாரவர்கள் இலக்கணம் படித்ததுதான் அவர்கள் தமிழ் இலக்கணங்களையும் ஆர்வத் தோறு படிக்கச் சாதகமா யிருந்திருக்கிறது. இவ்வாறு மாநியாரவர்கள் சொல்கிறார்கள் சொல்கிறார்கள் சொல்கிறார்கள்

சுமார் பதினைந்து புலவர்கள் மத்தியில் வளரவும், கவிராயர் கெல்லையப்ப பிள்ளையோடு சேர்ந்து நல்ல தமிழ் நால்களைக் கற்கவும் கேர்ந்தது தமக்குக் கிடைத்தற்கரிய ஒரு பெரும் பேரென நினைந்து இன்றும் மகிழ்கிறார்கள்.

3. தமிழ்த் தாதாக்கள்.

வள்ளல் முத்துசாமிப் பிள்ளையவர்களைப்போலவே அக்காலத்தில் தமிழ் மொழியையும் தமிழ் வித்துவாண்களையும் போற்றும் தமிழ்த் தாதாக்கள் சிலர் இருந்தனர். சேந்தார் ஜமீன்தார், எட்டையாபுரம் ஜமீன்தார், ஊற்றுமலை ஜமீன்தார் முதலியோர் தமிழ் வித்துவாண்களை ஆதரித்தார்கள். இவர்களிடமெல்லாம் சவுக்கைப் புலவர்கள் சென்று பாடிப் பரிசில் பெறுவதுண்டு. இந்தத் தமிழ்த் தாதாக்களில் முதன்மையானவர் ஊற்றுமலை ஜமீன்தாரான இருதாலய மருத்ப்பத் தேவரவர்கள். இந்த இருதாலய மருத்ப்பத் தேவருக்கும் முதலியாரவர்கள் குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு இருந்தது. முதலியாரவர்கள் ஜமீன்தாரவர்களுக்கு இம் முறையில் மருமகன் ஆவர். ஜமீன்தாரவர்களைப் பார்க்கப் போகிற புலவர்களைல்லாம், முதலியாரவர்களின் இருப்பிட மாகிய வெள்ளகால் வழியாகத்தான் போவார்கள். சிலசமயம் முதலியாரவர்களும் அந்த வித்துவாண்களுடன் ஜமீன்தாரவர்களைப் பார்க்கப் போவதுண்டு. அப்படிப் போகிற பொழுது அந்த வித்துவாண்களைப் போலவே அந்த ஜமீன்தாரவர்கள் மீது சில பாட்டுக்கள் பாடியிருக்கிறார்கள்.* ஏனைய புலவர்களைப்போலப் பொன்னுக்கும் பொருஞ்கும் நமது முதலியாரவர்கள் பாடா விட்டாலும்; அன்புக்கும் அருஞ்கும் பாடிய பாட்டுக்கள் எண்ணிறந்தவை.

* இங்குப் பாட்டுக்களைல்லாம் “வெ. ப. ச. தனிக்கவித் திரட்டு” என்ற நூலில் வெளியிடப்பட்டிருக்கின்னன.

4. கம்பரது காவிய நயம் உணர்ந்தது.

‘கல்லியிற் பேரியவன் கம்பன்’, ‘கவிச் சக்கரவர்த்தி கம்பன்’ என்னும் பழுமொழிகள், தமிழகத்தே பல நூற்றுண்டுக்கு முன்னிருந்தே வழங்கி வருவனவா யிருந்தும் முதலியாரவர்கள் நெருங்கிப் பழகிய சவுக்கைப் புலவர்கள் கம்பரின் உண்மையான பெருமையை உணர்ந்தாரல்லர். மேற்கோளாக, கம்பர் கவிகளை அங்கொன்றும் இங்கொன்று மாக எடுத்தானுவதன்றிக் கம்பர் கவிதையை முறையாகப் படித்தாரல்லர். ஆகவே நமது முதலியாரவர்கள், திருநெல் வேலியில் தமிழ்ப் புலவர்களிடையே வளர்ந்த காலத்து, கப்பரது இராமாயணத்தைப் படிக்கநேரவில்லை. 1877-ல் சென்னை கிறிஸ்தவ கலாசாலையில் மாணவராகச் சேர்ந்த பொழுது, இவர்களது தமிழ்ப் புலமையை அறிந்த மாணவர்களைல்லாம் இவர்களிடம் தமிழ்ப் பாடம் படிக்க வருவதுண்டு. அப்படி அபமாணவர்கள் வந்தபொழுது, அவர்களுடைய பாடப் புத்தகங்களில் கப்ப ராமாயாணப் பகுதிகள் வரும் போதுதான், முதலியாரவர்கள் கம்பராமாயாணத்தைப் பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது. கம்பரது கவிதையின் உண்மையான உயர்வை அன்று அறிந்த முதலியாரவர்கள் இன்றுவரை, கப்பரது கவிகளைப் படிப்பதும் அவருடைய கவிகளுக்கு உண்மையான பொருள் கண்டுபிடித்து அதை உலகோர்க்கு எடுத்துரைப்பதுமே தமது வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு உழைத்து வருகிறார்கள். அவர்களது முயற்சியின் பலனே, இன்று நமக்குக் கிடைத்திருக்கும் “கம்பராமாயண சாரம்” என்னும் அரிய பெரிய நூலாகும்.*

* இந்தாலைப் பற்றி விரிவான விமரிசனம் பின்பு கூறப்படும்.

5. டாக்டர் சாமினாதையர் டட்டி.

இன்று நட்மிடைபேவாழும் தமிழ்க் கிழவர் இருவர். ஒருவர் முதலியாரவர்கள், மற்றொருவர் டாக்டர் சாமினா தையரவர்கள். இருவரும் எண்பதாண்டு நிறைந்தவர்கள். நல்ல தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள். தமிழ்த் தாய்க்கு அருங்தொண்டு ஆற்றியவர்கள். தமிழ்த் தாயின் பழம் பணி துலக்கிய பெருமை நமது ஐயரவர்களது என்றால், அத் தாய்க்குப் புதுப்பணி பூட்டிய பெருமை நமது முதலியா ரவர்களைச் சாரும். இவ்விரண்டு கிழவர்களும் அரை நூற்றுண்டாக அளவளவாவிப் பழகிய நண்பர்கள். 1890-ல் முதலியாரவர்கள் சூம்பகோணம் காலேஜில் போதகாசிரியரா யிருந்த தம் நண்பர் S. T. கள்ளபிரான் பிள்ளையவர்களைப் பார்க்கப் போயிருந்தபோதுதான் முதன் முதல் ஐயரவர்கள் பழக்கம் கிடைத்தது. இருவரையும் ஒருங்கே கூட்டி வைத்தவர்கள் அப்பொழுது அக்கலாசாலைத் தலைமை யாசிரியராயிருந்த சாமி ஐயரவர்கள். இந்தச் சாமி ஐய ரவர்கள் திருநெல்வேலி இந்து கலாசாலைப் பிரின்கிபலாக இருந்த காலத்தில் அவர்கள் மாணுக்கராக முதலியாரவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்பொழுது ஐயரவர்கள் புதி தாக வெளியிட்டிருந்த சிந்தாமணியையும் பத்துப் பாட்டை யும் முதலியாரவர்கள் வாங்கிவந்து படிக்க ஆரப்பித்தார்கள். தமது உத்திபோக முறையில் சூம்பகோணம் போகுப்பதி நேர்ந்த காலங்களிலெல்லாம் முதலியாரவர்கள் ஐயரவர்களைப் பார்ப்பார்கள். முதலியாரவர்கள் கவித் திறனையும், தமிழ்நிலையும் அறிந்த, திருவாவடேதுறை யாத்தினத்து மகா சண்ணிதானம், பூஞ்சீலங்கி அம்பலவாண தேசிகரவர்கள் ஐய ரவர்கள் மூலமாக, முதலியாரவர்களை மட்டத்திற்கழைத்து அளவளவாவியிருக்கிறார்கள். அப்படி பூஞ்சீலங்கி அம்பலவாண தேசிக

சுவாமிகளைப் பார்த்தபொழுது, முதலியாரவர்கள் சில பாட்டுக்கள் பாடியிருக்கிறார்கள்.* இப் பாட்டுக்களை நாடக முறையில் அமைத்திருக்கின்ற ஒழுங்கையும் நயத்தையும் வியந்து சாமிநாதையரவர்கள் புகழ்ந்திருக்கிறார்கள். ஐயரவர்கள் முதலியாரவர்களின் உண்மையான தமிழ்ப் பற்றையும், கவிபாடும் திறமையையும் போற்றி எழுதியிருக்கும் கடிதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, என்னிறந்தலை; இவைகள் இன்றும் முதலியாரவர்களிடமிருக்கின்றன.

6. இலக்கிய நன்பார்கள்.

முதலியாரவர்கள் இயற்றியுள்ள நூல்கள் பல. அவற்றைப்பற்றி விரிவாகக் கூறமுன் அவர்கள் வாழ்க்கை வில், இலக்கியத் துறையில், அவர்களோடு பழகிய நண்பர் களைப்பற்றிச் சொல்லுவது அவசியம் என்று நினைக்கிறேன். முதலியாரவர்களுடைய இலக்கிய நன்பர் பலர். அவர்களில் முக்கியமானவர் ஐவர்:— தீருநேல்வேலிக் கவிஞர் அழகிய சொக்கநாத பிள்ளை, மு. ரா. அருணசலக் கவிராயர், பூண்டி அரங்கநாத முதலியார், Professor P. சுந்தரம் பிள்ளை, அ. மாதவையர். இவர்களில் அழகிய சொக்கநாத பிள்ளை அருணசலக் கவிராயர் அ. மாதவையர் முதலியார்களைப் பற்றி முதலியாரவர்களே எழுதியிருக்கிறார்கள்.†

(ii) அழகிய சொக்கநாத பிள்ளை

இவர் திருநெல்வேலிக் கடுத்த தச்சநல்லூரிலே, வேளாளர் குலத்திலே வன்னியப்ப பிள்ளையின் குமாரராகப்

* இப் பாடல்களைத் திட்டித் திருவாவடுதுறை அம்பலவான தேசிக மாலை என்ற பேரூடன் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.

† இவை முறையே கரங்கைக் கட்டுரை, செந்தமிழ், ஆண்தலிடன் தீபாவளி மலரில் வெளிவந்துள்ளன.

பிறந்தார். முதலியாரவர்களுக்கு இளமையில் கல்வி போதித்த வரும் அக்காலத்துத் தமிழ்ப் பள்ளிக்கூடத்து வாத்தியார்களுள்ளே சிறந்த கல்வியறிவும் போதிக்கும் திறமையுமைடைய வருமாயிருந்த கணபதி வாத்தியார் இவருடைய சிறிய தங்கையார். இந்த அழகிய சொக்கநாத பிள்ளை, தளவாய் அரண்மனையில் தளவாய் இராமசுவாமி முதலியாரவர்களுத்திரவுப்படி சீ. வை. தாமோதரம் பிள்ளையவர்களுடைய தொல்காப்பியப் பதிப்புக்கு, திருசெல்வேலிக் கவிராயர் வீட்டு ஒலைச் சுவடியைப் பார்த்துக் காகிதத்தில் பிரதியெழுதிக் கொண்டிருந்தபொழுதுதான் முதலியாரவர்கள் இவரை முதன் முதலில் சந்தித்தார்கள். இவரோடு பலர் அப்பொழுது பேசிக்கொண்டிருப்பார்கள். முதலியாரவர்களும் இவர்களோடு சேர்ந்து பிள்ளையின் சுவையுடைய பேச்சைக் கேட்டு அனுபவித்துவந்தார்கள். இப்படி யிருக்கையில் ஒருங்கள் பழுத்தசைவுமே உருவெடுத்தாற்போன்ற சைவக் கவிராயர் ஒருவர் பிள்ளையவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அங்கிருந்தோருள் ஒருவர், அவரை ஒரு பாட்டுக்குப் பொருள் சொல்லும்படி கேட்க, அவர் தாம் அப்பாட்டின் பொருள் அறியாமையை வெளியிடாமல், பொருள் கூறும் பாவனை புரிந்தார். இதை உடனிருந்து பார்த்த முதலியாரவர்கள் கவிராயர் போன்னின் அவர் காட்டிய பாவனையை, “இருந்ததனை இருந்தபடி காட்டினார்”* என்று கூறினார்கள். இதைக் கேட்ட அழகிய சொக்கநாத பிள்ளை ‘மிகவும் பொருத்தமாயிருக்கிறது’ என்று விபந்து முதலியாரவர்களிடம் அளவளவு ஆரம்பித்தார். முதலியாரவர்கள் அழகிய சொக்கநாத பிள்ளையின் முதற்பழக்கம் பெற்றது இப்படித்தான்.

* திருவிளையாடற் புராணம் “கல்லாவின்” என்ற பாட்டில் ஏற்றுவது.

இவ்வழகிய சொக்கநாத பிள்ளை, அப்பொழுது திருநெல்வேலி முனிசிப் கோர்ட்டில் எழுத்தாளர் வேலையில் மாதம் பத்து ரூபாய்ச் சம்பளத்தில் அமர்ந்திருந்தார். தம் வருமானம் 'மா சம்பத்து' என்று கிளேடைப் பொருள் படக் கூறும் வழக்கமுடையவர்; வறுமையின் கொடுமையை நன்கு அனுபவித்தார். மேலும் வீட்டிலோ மனைவி தீராத நோயுற்று நடமாட்டமில்லாமல் படுக்கையில் கெடுங்காலம் கிடந்தார். இவ்வளவு துண்பங்களுக்கும் இடையில் இவர் தம் மிடம் வரும் எவர்க்கும் இன்முகம் காட்டி விநோதமாகப் பேசி இன்பழட்டும் இயல்பினராயிருந்தது இவரது மன உறுதியை நன்கு காட்டுகின்றது. இந்த அழகிய சொக்கநாத பிள்ளை சவுக்கைப் புலவர்களுக்குள்ளே முதன்மையானவர். இவரும், வள்ளல் முத்துசாமி பிள்ளையும், கம்பரும் சடையப்பரும் போல ஒற்றுமை மிக்க நண்பர்களாயிருந்து வந்திருக்கிறார்கள். இவர் முத்துசாமியா பிள்ளை பேரில் காதற் பிரபந்தமும், சிங்காரக் கலிதா மஞ்சரியும், இயற்றியிருக்கிறார். முத்துசாமி பிள்ளை தமிழ்து இவர் பாடிய நால்களுக்குப் பெரும் பொருளுதவியதன்றி, அவருக்குப் பணம் வேண்டும்போ தெல்லாம் உதவி செய்து வந்தார். இவர்களிருவரையும் ஒருவராகவே கொண்டு சவுக்கைப் புலவர்கள் பாடிய பாட்டுக்கள் அநேகம் உண்டு.

பூமகஞ்ச நாமகஞ்சமாதரேனப் புகல்குறைவு போத வன்றி

மாமிமரு மகளாத லாற்பசைஞ் ரேணும்வசையு மாறு
வேண்டித்
தாமுயரா டவராய்நன் னெயரா உலகின்முத்து சாமி
யென்னும்
தோமில்அழ கியசோக்க நாதனென்னும் பேயர்பேற்றுத்
தோன்றி ஞால்.

6095a

என்ற நமது முதலியாரவர்கள் சிருப கவியே இதற்குச் சான்றுகும். இவர் எழுதிய நூல்கள் அனேகம். அவைகளில் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், முத்துசாமிப் பிள்ளை காதல், சிங்கார கவிதா மஞ்சரி, பதசாகித்யங்கள் குறிப்பிடத் தக்கவை.* இவருடன் முதலியாரவர்கள் நெருங்கிப் பழகி அதன் மூலமாய்ச் சவுக்கைப் புலவர்கள் நட்புரிமை பெற்று, கவிடாடும் திறம் பெற்றுர்கள் என்று முன்னமேயே சொல் லப் பட்டது. முதலியாரவர்கள் பாடிய கவிகளை, இவர் திருத்திக் கொடுக்கிற முறையைப்பற்றி, முதலியாரவர்களே சொல்வது வருமாறு. “யான் பாடும் பாட்டுக்களை எனக்குத் தெரிந்த கவிஞர்களிடத்துப் படித்துக் காட்டி, அவர் களால் சீர்திருத்தம் செய்யப் பெறுதல் என் வழக்கம். அப்படி சீர்திருத்தியோருட் பெரும் பாலாருடைய சீர்திருத்தத்தினால் என் பாட்டுக்கள் தம் சொருபம் மாறி அவர்கள் பாட்டுக்கள் என்று சொல்லும்படி ஆகிவிடுவது சகசப். அதனால் கவிஞர்கள் மாற்றுதலின் றி யேற்றுக்கொள்ளும்படி பாடும் திறமையை யாம் என்றேனும் அடைவோமோ என்ற ஏக்கம் எனக்கு உண்டாகியிருந்ததுண்டு. என் பாட்டுக்கள் என் பாட்டுக்களாகவே இருந்து சிறந்திடும் வண்ணம் திருத்தஞ்ச செய்து மேற்கூறிய ஏக்கத்தை நீக்கி ஊக்கத்தை ஊட்டி யவருள் இவரே முதல்வராவர்.”

(ii) மு. ரா. அருணசலக் கவிராயர்,

இவர் முன் கூறிய சவுக்கைப் புலவர்களில் ஒருவர். 12—2—39-ல் தான் இறைவன் திருவடி சேர்ந்தார். இவர் சிவகாசித் தலபுராணத்தையும் சிவகாசி யந்தாதி முதலிய பிரபந்தங்களையும், திருக்குறள் வசனம் என்ற அருமையான

* இவர் பாடிய பாட்டுக்களிலெல்லாம் சிங்காரச்சலவ மிகுங் திருக்கும்.

தீர்மையும் இயற்றியுள்ளார். முதலியாரவர்கள் கம்ப ராமா யணத்திலே மிகவும் இனியவையாகவுள்ள கவிகளைத் தேர்ந்தெடுக்கும் காலத்திலே முதலைந்து காண்டங்களையும் உடனிருந்து படித்து உதவியவர். முதலியாரவர்களின் முதன் மனைவியாரின் சீமந்த முகூர்த்த அழைப்புப் பத்திரிகை பெற்றபோது இவர்,

“சீமந்தம் உனக்கேணக்கண் வேகைமிக எமைமறந்த
சேயலி ஞாலே

நாமந்த முகூர்த்தம் வர விலை”

என்று அழகிய நிருபமொன்று எழுதி முதலியாரவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அந்தப் பாட்டினை விபந்து அதற்குப் பதில் நிருபமாக,

“சீமந்தம் உனக்கேணக்கண் வேகைமிக எமைமறந்த
சேயலி ஞாலே

நாமந்த முகூர்த்தம் வர விலையேன்றும் கற்பனையே;
ஞாலக கேட்டம்

போமென்றுய்த் தவன்இருப்ப சியுறின்மீண் மேங்கோடும்
புவியென் ருன்னி

மாமன்று ஸாடித்தேத் தமையின்வர வில்லைதினு
வாய்மை யாமால்”

என்று எழுதியிருக்கிறார்கள். இவ்வாருக்ப் புலவர்களிடம் இவர்கள் நேரிலோ அன்றிக் கடித மூலமாகவோ அவளால் கேங்த பொழுதெல்லாம், தமிழ்க் கவி யியற்றித் தமிழ் மாணவர்களுக்கு இன்பூட்டுகிறார்கள்.

(iii) பூண்டி அரங்கநாத முதலியார்.

சென்னை இராசாங்கக் கலாசாலையில் கணிதப் பேராசிரியராக (Professor of Mathematics) இருந்து தமிழர்களுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்த பூண்டி அரங்கநாத முதலியார் பெருமையை உலகறியும். அவர் அக்காலத்தி அன்றை பட்டதாரிகளின் அரசர் (Prince of graduates) என்று புகழ் பெற்றவர். அவரது அறிவுத்திறமையை வியந் தோதுவார் எல்லாரும் அவரை “அறிவுப் பெரும் பூதம்” (Intellectual Giant) என்றே குறிப்பாராயினர். கல்வியறி வில் மேம்பட்ட இந்த இலக்கிய நண்பரைப்பற்றி முதலியாரவர்கள் கூறியுள்ள விவரத்தைக் கிடே தருகிறேன். சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கம்பராமா யணத்தில் ஒரு பகுதியைப்பற்றி அரங்கநாத முதலியார் பேசியபொழுதுதான் முதலியாரவர்கள் இவர்களை முதன் முதல் பார்த்தது. கவிச் சக்கரவர்த்தி கம்பரின் காவியத்தை அறிந்து அறிந்து அனுபவித்து, அரங்கநாத முதலியார் செய்த பிரசங்கம் கேட்டார்ப் பிணிக்கும் தகையதாய் இருந்தது. மார்சன் வதைப் படலத்தில் வருகின்ற,

தேர்தந்த அல்துற் சீதை தேவர்தம் உலகின் இம்பர்
வர்தந்த கோங்கை யார்தம் வெறுதுந் தாஞு மல்லள்
தார்தந்த கமலத் தானைத் தருக்கினர் கடையச் சங்க
நிர்தந்த(து) அதனை வேல்வான் நிலந்தந்து நிசம்பிற்
றன்றே.

என்ற பாட்டை எடுத்துக்கொண்டு அரங்கநாத முதலியார் அன்று செய்த விரிவுரை இன்னும் தம் காதில் ஒவித்துக் கொண்டிருப்பதாக முதலியாரவர்கள் சொல்வது வழக்கம்.

அன்று முதல் முதலியாரவர்கட்டு இவரிடம் ஒரு பெரிய அண்பு ஏற்பட்டது. ஆனால், கால்நடை மருத்துவ இலாக்காவில் உள்ள ஒரு சிறிய உத்தியோகஸ்தர் இவர் போன்ற ஒரு பேராசிரியரை அணுகவும் அளவளாகிப் பேசவும் ஏற்ற காலம் பல வருடங்களின்பேராய்த்தது. இந்தக் காலத்துக்குமுன் முதலியாரவர்கள், ஆங்கிலக் கவியான மிலிட்டன் எழுதிய கவர்க்க நீக்க முதற் காண்டத்தை விருத்தப்பாவில் எழுதி முடித்திருந்தார்கள்; அந்த நாளை வெளியிடும், அரங்கநாத முதலியாரவர்களிடம், ஒரு முகவுரை பெறவேண்டும் என்று விரும்பினார்கள்; ஆனால் அரங்கநாத முதலியாரைக் காணும் சமயம் கிடைப்பதற்கிடாயிருந்தது. ஒரு நாள் அவர் பரிசைங்களைப் பத்திரங்களைத் திருத்திக் கொண்டிருந்த பொழுது நமது முதலியாரவர்கள் அவரைக் காணும் பாக்கியம் பெற்றுத் தாம் பாடியுள்ள நாலுக்கு முகவுரை விரும்பி வந்திருப்பதைத் தெரிவித்தார்கள். அரங்கநாத முதலியார், நமது முதலியாரவர்கள் மிலிட்டனை மொழிபெயர்க்க எண்ணிய துணிவினை வியந்துவிட்டு, அவர்கள் வாய்ப்பான பாகம் என்று கருதுகின்ற ஒரு பகுதியை வாசித்துக் காட்டச் சொன்னார்கள். முதலியாரவர்கள், நாலுக்கு முன்னுரையாக அமைத்த தற்கிறப்புப் பாயிரத்தையே வாசித்துக் காட்ட அந்தப் பாக்களில்,

தேற்றி யென்னையுங் கலைப்பயிற்றியநன்றி சிந்தித்த(து)

ஏற்ற அர்ப்பணம் அவற்கு^{*} என இதைச்சமர்ப்பி

பித்தேன்

* அவற்கு— என தந்தைக்கு.

“புதல்வன் தங்கையை உவப்பிக்கும் நிமித்தத்துப்
புகன்ற(து)

இதுவே ஞம்ஹண்மை மனக்கோள்வ ரெனின்உயர்
புலவர்

துதலை வாய்மகார் ஈன்றவர் மகிழ்வறக் குழறும்

அதனிற் குற்றம்ஆ யாமைபோல் இதனினும் ஆயார்”

என்ற பஷ்டடைக் கேட்டு மகிழ்ந்து, திரும்பவும் அந்தப் பாட்டையே வாசித்துக் காட்ட வேண்டினார்கள். தொன்று தொட்டுப் புலவர்கள் கையாஞ்சின்ற ஒரு முறையை விட்டு விட்டுப் பழையதொரு கருத்தைப் புதியதொரு முறையில் அமைத்துப் பாடியுள்ளதை வியந்து மகிழ்ந்தார்கள். பின்பு நூலின் சில பகுதிகளைக் குறிப்பிட்டு, அவைகளுக்குரிய மொழி பெயர்ப்புக்களை வாசிக்கச் செய்து கேட்டார்கள். அவைகளை முதனாலுக்குச் சுற்றும் மாறுபடா வகையில், தமிழில் விருத்தப்பாவிலே மொழிபெயர்த்துள்ள, நம் ஆசிரியர் திறனை மெச்சி, சில நாட்களில் முகவரை ஒன்று எழுதித் தருவதாகவாக்களித்தார்கள். ஆனால் வெலை மிகுதி யால், ஏற்ற பணியை முடிக்க அரங்கநாத முதலியாருக்கு அவகாசம் வாய்க்கவில்லை. முதலியாரவர்கள், இரண்டு மூன்று முறை கடிதமூலம் ஞாபகழுட்டினார்கள். ஒரு தடவை நேரில் பார்க்கச் சென்றும், பார்த்துப் பேசுவதற்குக் கூட அவகாசமில்லாமல் திரும்பிவிட்டார்கள். மறுமுறை முதலியாரவர்கள் அரங்கநாத முதலியாரைப் பார்ப்ப தற்கு முன், அந்தோ! அவர் காலன் வாய்ப்பட்டுவிட்டார். முதலியாரவர்களது கவி பாடுந் திறனையும், மொழி பெயர்ப்பின் மாண்பையும் உலகறியச் செய்யும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை அரங்கநாத முதலியார் இழந்தார்; ஆனால் அவரது மூன்னுரை யின்றியே, சுவர்க்க நீக்க மொழி பெயர்ப்பு, டாக்டர் G. U. போப் போன்ற தமிழ்ப்

பேரறிஞரின் கவனத்தைக் கவரும் பெற்றி வாய்ந்துள்ளது என்பது நாம் இன்று கண்டறிந்த உண்மை.

(iv) Professor: P. சுந்தரம் பிள்ளை.

சுவர்க்க நிக்க மொழி பெயர்ப்புக்கு, முன்னுரை வேண்டி, ஆங்கிலம் தெரிந்த தமிழ்ப் புலவர்களைத் தேடித் திரிந்தபொழுதுதான், நமது முதலியாரவர்களுக்குத் திருவனந்தபுரம், மகாராஜா கல்லூரியில், தத்துவ சாஸ்திரப் பேராசிரியராயிருந்த (Professor of Philosophy) P. சுந்தரம் பிள்ளையவர்களின் பழக்கம் ஏற்பட்டது. இந்தச் சுந்தரம் பிள்ளையைத் தமக்கு கேரில் தெரியாததால், அப் பழக்கம் தம் நண்பர் அ. மாதவையர் மூலம் முதலில் கடிதப் போக்கு வரவினால் உண்டாகியது. சுந்தரம் பிள்ளையும், சுவர்க்கநிக்க மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு, அதைப் பற்றித்தான் சென்னைக் கிறிஸ்தவ கலாசாலைப் பத்திரிகையில் (Christian College Magazine) ஒரு விமரிசனம் எழுதுவதாக வாக்களித்திருந்தார். ஒரு வருஷ கால தாழைம் ஆகியும் அவர்களுக்கு எழுத அவகாசம் கிடைக்கவில்லை. பிள்ளையவர் கள் தாம் ஏற்ற இச் சிறு பணியை விரைந்து முடித்துத்தர ஓய்வு இலாமை குறித்து முதலியாரவர்களுக்கு எழுதிய கடிதத்தில் * அவர் அந்த நாலை எவ்விதம் மதித்திருந்தா ரென்பதை அறிகின்றோம்.

* Extract from the Letter of M. R. Ry. P. Sundaram Pillai Avl. M. A., M. R. A. S., F. R. H. S.

I owe Mr. V. P. Subramania Mudaliar an apology for not having been able to review his able translation of Milton's Paradise Lost into Tamil verse of the Virutham metre, as I have been long promising that pleasure without having time to do it. I regard it a worthy product worthy of Mr. Mudaliar's known scholarship and of the subject he has taken up for translation. The ideas of the great English Epic Poet is well caught up and reflected in chaste Tamil verse. There can be no question that the endeavours made by Mr. Mudaliar to extend the scope of Tamil literature deserve the highest encomium & every encouragement.

ஆனால் சில நாட்களில், சுந்தரம் பிள்ளையவர்களை நமது முதலியாரவர்கள் குற்றுலத்தில் சந்திக்க ஒரு அரிய சந்தர்ப்பம் வர்யத்தது. நேரில் பார்ப்பதற்கு முன்பு, அவர்களுக்குத் தாம் பாடிய நெல்லைச் சிலேடை வெண்பாவின் பிரதி யொன்றை முதலியாரவர்கள் அலுப்பியிருந்தார்கள். குற்றுலத்தில் சண்பகாடவி அருவிக் கரையில், அநேக பெரிய உத்தியோகஸ்தர்கள் குழந்திருந்தபோது சுந்தரம் பிள்ளையவர்களை முதலியாரவர்கள் நேரில் சென்று கண்டார்கள். பிள்ளையவர்கள் முதலியாரவர்களை அண்புடன் வரவேற்றி முகமன் கூறி, அங்குள்ளவர்களுக்கு முதலியாரவர்களை அறிமுகப்படுத்தும் முறையில், “இவர்கள் தற்காலம் காலை ஆங்கிலம் படித்த ஏனைய தமிழ்ப் புலவர்களைப்போலவா ரல்லர். சிறந்த தனித் தமிழ்ப் பண்டிதருள் ஒருவ ரென்னும்படி ஆங்கிலம் படித்தும், தமிழ்மன்பும் பாண்டிதம் மும் நிறைந்த ஒரு புலவர்” என்று கூறினார்கள். பின்னர் அங்குள்ள நண்பர்களும் பிள்ளையவர்களும் நெல்லைச் சிலேடை வெண்பாவிலிருந்து ஒரு பாட்டுச் சொல்லும்படி, வேண்ட, அதற்கிணங்கி, முதலியாரவர்கள்,

கோலமணை கோண்களையக் கோண்களின்லை

முன்னிலையில்

நீலவணை நேர்வையேனு நெல்லையே—நால்பிரண்டாத்
தோக்கவிருந் தோடிரண்டார் தூமுகமோவ் வோன்றன் நேம்
மிக்கவிருந் தோடிரண்டார் வீடு. *

* கோல (-அழகிய) மணை(வி) கொண்களை (புருஷை). இவ்வை-மணைவியை முன்னிலையில்-கேளில். நீல வ(ண)ணன் (-விட்டுலை) நேர்வை (ஒப்பாய்).

முன் இலையில் நீ வவணம் கேர்வை-முதலில் இலையில் நீ உப்பை முறையே பகடப்பாயாக. சைவர்கள் பங்கியில் முதலில் உப்புப் படைக்கும் வழக்கம் இங்கே கூறப்பட்டது.

தோக்க (-கூடிய) இரும் (-பெரிய) தோள் திரண்டார், மிக்கு (-மிகுங்கு) அவிரும் (-பிரகாசிக்கும்) தோடு இரண்டார்.

என்ற செப்புளைப் படித்துக் காட்டினார்கள். கூடியிருந்தோர் எல்லோரும், பாட்டையும் பாட்டிலமைந்துள்ள சிலேடை மடக்குகளின் பொருளையும் பிள்ளையவர்கள் அறிவிக்க அறிந்து அனுபவித்தார்கள். பிள்ளையவர்கள் அந்த உத்தியோகஸ்தர் கூட்டத்திலே மறநாள் சவர்க்காணிக்க மொழி பெயர்ப்பை அரங்கேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள். இது முதலியாரவர்களுக்குக் கஷ்டமானதொரு காரியமாய் முடிந்துவிட்டது. இதற்காகச் சிறிதும் சிரமம் கருதாது, ஆங்கிலம் படித்த மாணவர்களிடத்திலுள்ள, அந்நாளின் மூலப் பிரதிகள் சிலவற்றைச் சேர்த்துக்கொண்டு, முதலியாரவர்கள் மறநாள் அவ் உத்தியோகஸ்தர் குழுனிடைச் சென்றார்கள். அங்குள்ள ஒவ்வொருவர் கையிலும், ஒவ்வொரு ஆங்கிலப் பிரதிபைக் கொடுத்துவிட்டு அதில் சில பாக்களை முதலில் பெருஞ் விளங்கும்படி வரசித்து விட்டுப், பின்னர்த் தாமியற்றிய மொழிபெயர்ப்பிலுள்ள விருத்தப் பாக்களையும் வாசித்துக் காண்பித்தார்கள். இவ்வாறு முதலியாரவர்கள் அனுஷ்டித்த முறையினால் அங்கே கூடியிருந்த எல்லோரும், சவர்க்காணிக்க மொழி பெயர்ப்பின் பெருமையினை அறிந்து அனுபவிக்க முடிந்தது. இந் நூலை வாசிக்க விரும்புகின்ற ஆங்கிலங் கற்ற ஒவ்வொரு வரும் அனுஷ்டிக்கவேண்டிய சரியான முறை இதுவேயாகும். தமிழ்மட்டுங் கற்றேர், சவர்க்க நீக்க முதற் காண்ட வசனத் தைப் படித்து அவ்வால் வசனப் பகுதிக்குரியவிருத்தங்களைப் படித்தல் நன்று. இந் நூலின் சிறப்புப் பாயிரத்தில், “புதல்வன் தந்தை” யென்ற பாட்டு, பூண்டி அரங்கநாத முதலியாரை மகிழ்வித்ததுபோலச், சுந்தரம் பிள்ளையவர்களை,

கூரத்தே வாம்பூரு வான்கவி கூரத்துக்கள் கருத்தீதி
விரித்த சோல்லெலாம் ஒருமுனீ வியன்சோற்க எாக்
உரித்தின் ஏற்கிதில் கோளத்துக்க(து) உண்டென்றும்,
உதவீப்

தரித்த கோதுகள் போறுக்கேன்றும் சாற்றல்பே தமையே.
என்ற செய்யுளே பெரிதும மகிழ்வித்தது.

இப்படி, குற்றுலத்தில் சுந்தரம் பிள்ளையவர்களைச்
சந்தித்துப் பேசிப் பழகியின், மறுமுறை, சிறிஸ்தமன் விடு
முறையில், ரெவினிஷு போர்டாயில் செக்ரெட்டரியாரிருந்த,
ராஜாத்தின முதலியாரவர்கள் வீட்டில் சந்திக்க நேர்ந்தது.
அப்போது அவரைச் சுற்றி, அறிஞர் பலர் கூடிக்கொண்
டிருந்தார்கள். அப்போது ராஜாத்தின முதலியார் பிள்ளை
யவர்களைப் பார்த்து, “இராமாயணக் கதையைப்பற்றித்
தங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று வினாவினார்கள்.
அதற்குப் பிள்ளையவர்கள், “நான் சொல்லுகிற விஷயம்
மத சம்பந்தமுடையதல்ல. ராம பக்தியிலும் சிவத்துறை பக்தி
யிலும் நான் யாருக்கும் குறைந்தவன்னல்லன். ஆனால் நான்
இப்போது சொல்லப்போவது வேறு விதமாகத் தோன்றும்.
இது பாரதம், ராமாயணம் முதலிய கதைகளைச் சர்த்திர
சம்பந்தமாகச் செய்த ஆராய்ச்சியில் கண்ட உண்மை,
என்ற பிடிகையோடு இராமாயணத்தில் உள் ஞான நயாய்
அமைந்து கீட்க்கும் தெண்ணிந்திய ஜாதி வரலாற்றை*
விளக்கினார்கள். அப்படி அவர்கள் விளக்கிய கருத்துக்கள்
அங்கிருந்த அன்பர்களிடையே ஒரு பெரிய உணர்ச்சியை
உண்டுபண்ணியது. ஆனால் பிள்ளையவர்கள் இக் கருத்துக்
களைக் கல்வியறிவுள்ள நண்பர்களிடம் சிறிது சிறிதாக

* இக் கருத்துக்களை “இராமாயணத்தின் உள்ளுறைபொருள்
தெண்ணிந்திய ஜாதி வரலாறு” என்ற தலைப்பின் கீழ் நம் மூதலியார்
அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதன் விரிவான விளக்கம் பின்வரும்.

வெளியிட்டு, அவர்கள் அக் கருத்துக்களை எவ்விதம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரிந்து பின்னர் அக் கொள்கைகளைப் பரப்புவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் நினைத்தபடி நிறைவேற்றமுன் இறைவனாடி சேர்ந்தார்கள். அவர்கள் ஆராய்ந்து சொன்ன அரிய கருத்துக்கள் அவர்களாலாவது அவர்களுடைய நண்பர்களாலாவது அச்சிட்டு வெளியிடப் பெறவில்லை. இந்த உண்மைகளை உலகறிபச் செய்ய வேண்டு மென்ற அவா நம் முதலியாரவர்களுக்குப் பல நாட்களாக இருந்து வந்தது. முதலியாரவர்கள் ஒருமுறை இக் கருத்துக்களை, சேலம், “தசஷிணத்பம்” பத்திராதிப ஸிடம் சொல்ல, அவர், அக் கருத்துக்களை எழுதியனுப்பும்படி முதலியாரவர்களை வேண்டிக்கொண்டார். அவர் வேண்டு கோஞ்சு கிணங்கி, முதலியாரவர்கள், “கஷோதா” என்ற புனைபெயரோடு, இராமாயணத்தின் உள்ளுறைபொருள் என்ற தலைப்பின் கீழ்ச் சுந்தரம் பிள்ளை யவர்களிடமிருந்து கேட்டதை அப்படியே எழுதியனுப்பினார்கள்.

இக் கருத்துக்களைப் பின்னர் Malabar Quarterly யில் திரு. போன்னம்பலம் பிள்ளையவர்கள் வெளியிட்டதும் அதற்கு, ஜஸ்டிஸ் சதாகிவ ஜயர் போன்ற அறிவாளிகளின் எதிர்ப்பு ஏற்பட்டதும்-அந்த மறப்புக்களின் மேல் பலர் குறிப்புக்கள் எழுதியதும் ஒரு பெரிய கதை. இது சம்பந்தமான கட்டிரைகளைல்லாம் தொகுக்கப்பட்டு Tamilian Antiquary-ல் விரிவாக வெளியிடப்பட்டிருக்கின்றன. சுந்தரம் பிள்ளையவர்கள் பொதுவாகத் தமிழ் நாட்டிற்கும், சிறப்பாகத் தமிழ் மக்களுக்கும், செய்ய நினைத்த அருங் தொண்டைச் செய்து முடித்தவர்கள் நமது முதலியாரவர்களே யென்று கூறுதல் மிகக்யாகாது.

கிறிஸ்தவ மதக் கர்த்தா கிறிஸ்துநாத ரானாலும், அவர் இறந்ததோடு அப்மதம் இறந்துபோகாமல் உலகமெங்கும் பரவச்செய்த மகாண் செயின்றுபாலா யிருந்ததுபோல, இராமாயண உள்ளுறை பொருளிற் குறித்த கொள்கை கஞக்குக் கர்த்தா சுந்தரம் பின்னொயவர்கள் ஆனாலும், அவர்களோடு அக் கொள்கைகள் இறந்துவிடாமல், தமிழக முழுவதும் பரவச்செய்தவர் நம் முதலியாரவர்களேயென்பது சொல்லவேண்டியதில்லை.

(v.) அ. மாதவையர்.

பேருங்குளம், அ. மாதவையர் நமது முதலியாரவர்களோடு பல வருட காலம் நெருங்கிப் பழகிய வித்தியான்பார். இவர் கலால் இலாகாவில் உத்தியோகம் பெற்றப் பல வருடம் உழைத்தவர். நல்ல தமிழ்ப் புலமையும் ஆங்கில நூற்பிற்கியும் வாய்ந்தவர். தமிழ் வசன கர்த்தாக்களில் முக்கியமானவராக இன்றும் கருதப்படுகின்றார். தெள்ளிய இனியை நடைபில் வசனங்கள் எழுதி, தமிழ் மொழி வளம்பெறும்படி செய்த பெருமை இவருடையதாகும். இவர் எழுதிய நூல்கள் பல, தீவிர சமூக சீர்திருத்தவாதி யான இவர், சமூகச் சீர்திருத்தத்திற்குரிய நூல்கள் பல வெளியிட்டிருக்கிறார். இவருக்கும் நம் முதலியாரவர்களுக்கும் முதல் பரிச்சையம் ஆன முறையை முதலியாரவர்களே கூறுவதாவது : “எனது கலைச் செல்வ நன்பருள் ஒருவரான A. Y. நாராயணயரை நான் பல வருடங்களாக அறிவேன். அவர்களைக்கண்டு பேசவதற்குத் திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்து வந்த வீட்டிற்கு நான் அடிக்கடி போவதுண்டு. அப்படிப் போயிருந்த சமயத்தில் மாதவையர் தம் தமையனுரான A. Y. நாராயணயரைப் பார்க்க வந்திருந்தார். தமையனுர் என்னை நோக்கி, “நீ விவேகசிந்தாமணிப் பத்திரிகைக்கு விஷயதானாகு செய்துவருகின்றோயே; அதில் மற்றவர்கள்

எழுதும் விஷயங்களையும் படித்திருப்பாயே, அவைகளைப் பற்றிய உண் அபிப்பிராயம் என்ன?'' என்று கேட்டார். நான் அதில் கல்ல கட்டுரைகள் வருகின்றன; அவைகளுள் சாவித்திரி சரிதம்* என்பது என்னை மகிழ்வித்து வருகின்றது என்றேன். அப்போது அவர் அதை எழுதுவது இவன்தான். இவன் என் தப்பி என்றார். எனவே, நான் அவர் கட்டுரைகளைப் பற்றி விவரமான மதிப்புரை கூறி அவரோடு அனாவாவினேன்.'' அதுமுதலாக, இவர்களிரு வரும் இடையிடையே சந்தித்துக் கலந்து பேசியும், ஆங்கில நூல்கள் தமிழ் நூல்களை உடனிருந்து படித்தும் கடிதப் போக்கு வரவு நிகழ்த்தியும் வந்தார்கள். ஒருவர் இயற்றிய நூல்களை மற்றொருவர் பார்வையிட்டுத் திருத்தமுறச் செய் தும் வந்தார்கள். நமது முதலியாரவர்கள் ஆங்கிலக் கவியிலிட்டனரியற்றிய பாரடைஸ் Paradise Lost என்னும் காவியத்தின் முதற்காண்ட மொழிபெயர்ப்பைத் தமிழில் விருத்தப்பாவில் ''சுவர்க்க நீக்கம்'' எனப் பதிப்பித்து வருங்காலை இடையே பம்பாய் மிருக வைத்திய கலாசாலையில் பயிற்சி பெறும்படி துரைத்தனத்தாரால் அனுப்பப்பட்டார்கள். அப்போது நம்மாதவையர் அந்தப் பதிப்பு வேலையை முதலியாரவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி, மேற்கொண்டு முற்றுப்பெறச் செய்தார். அம்மட்டோடு அமையாமல் அந்த நூலைத் திருவனந்தபுரம் பேராசிரியர் சந்தரம் பின்னோக்கு அனுப்பி, நல்லபிப்பிராயம் பெறுதல் முதலாக, அந் நூல் பிரபலமாட்டதற்கு வேண்டும் பிற முயற்சிகளும் செய்தார். அச்சமயத்தில் முதலியாரவர்கள் இவருக்கு,

* இந்தச் சாவித்திரி சரிதம்தான் பின்னர் சில வேறுபாடு கருடன் பத்மாவதி சரித்திரம் என்னும் நாவலாக வெளிவந்தது.

இன்கவர்க்க நீக்கத்துக்கு யான் பேற்ற தாயாக
மன்சேவிலித் தாயானும் மாதவா!—முன்சொலங்னாற்கு
யான்கோண்ட அன்புக் கிரட்டிபூண் டாதரிப்பாப்
மீன்கோண்ட நீர்ப்புவியின் மேல்.

என்றாலும் வெண்பா எழுதி யதுப்பினர்கள்.

உடுமலைப்பேட்டையில் நிகழ்ந்த ஒரு பூகம்பத்தைப்
பற்றித் தம் நண்பரான மாதவையருக்குத் தாம் அறிவித்த
விதத்தைப் பற்றி நமது முதலீயாரவர்கள் கூறுகின்றது
வருமாறு: “மிருக வைத்திய இலாகா உத்தியோகஸ்தனாக,
நான் கோயமுத்தூர் ஜில்லா உடுமலைப்பேட்டைத் தாலுகா
வில் வேலை பார்த்துக்கொண் டிருந்தபொழுது அங்கே ஒரு
பெருத்த சூழி அதிர்ச்சி நிகழ்ந்தது. அது பெரிய ரயில்
வண்டித் தொடர் வேகமாக இருப்புப் பாலத்தின் மீது
செல்லும்போது உண்டாகும் ஓசைபோன்ற ஓசையோடு
நிகழ்ந்தது. அந்த அதிர்ச்சி இந்தியாவெங்கும் பரவியதாயிரும்
உடுமலைப்பேட்டைத் தாலுகாவிலும் அதையடித்துள்ள
இடங்களிலுமே கட்டடங்களை இடுத்து வீழ்த்தி உயிர்ச்சே
தெய்த விளைவித்தது: அன்றி அத் தாலுகாவில் முதற்
பேரதீர்ச்சிக்குப் பின்பு சிற்றதீர்ச்சிகள் பல, சில மாதம்
வரை உண்டாகிக்கொண் டிருந்தன. அக் காலம் குளிர்
மிகுந்த பனிக்காலமாயிருந்தும் ஜனங்கள் கட்டடங்களிலே
தங்க அஞ்சி, இரவும் பகலும் வெளிப்புறங்களில் வாழ்ந்து
வந்தார்கள். பின்னைப் பேறுகள்கூட வெளிப்புறங்களில்
திரை மறைவிலே நிகழ்ந்தன. அந்தப் சூழி அதிர்ச்சிக்
காலத்தில் இவருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் யான்
எழுதிய பாட்டுப் பின்வருவது:

“யானே முதகிருப்பார், யானேமதங் கோண்டேறி

மேனி குலுக்க, அஞ்சி மேய்ந் நடுங்கல்—மானப்பூ

கம்பத்தால் இங்கள்ளார் கம்பித் துறதுன்பம்

கம்பாக்கே சோல்லவிது காண்” என்பது.

(உரநி—முழுங்கி, மான—போல, கம்பித்து—நடுங்கி)

முதலியாரவர்களுக்கும், மாதவையரவர்களுக்கும் நடந்த ரசமான சம்பாத்தினை ஒன்று, இருவரும் எவ்வளவு தூரம், கம்பராமாயண ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை விளக்கிக் காட்டும். இருவரும் உடனிருந்து படித்துக்கொண்டிருந்த ஒரு சமயத்தில், முதலியாரவர்கள், “தமிழ் இலக்கியங்களுள் கம்பராமாயண மொன் றிலேதான் மிலிட்டனூருடைய காவியங்களிலும் ஜேக்ஸ்ரேயருடைய நாடகங்களிலும் காணப்படும் பலவகை நயமான பகுதிகள் போன்ற பகுதிகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.” என்று கூற, அதற்குப் பதிலாக மாதவையர், “அதுவே என் அபிப்பிராயமும். ஆனால் பிரசங்க தோரணையான பகுதிகள் (Oratorical passages) கம்பராமாயணத்தில் இல்லை,” என்று கூறினார். முதலியாரவர்கள், அவர் கூறியதை மறுத்து, “இல்லை, சில பகுதிகள் இருக்கின்றன. ஒரு பகுதியை இப்போது காட்டுகிறேன்” என்று கூறிவிட்டு, உடனே கம்பராமாயணத்தின் கரண் வதைப் படிலத்தில் “வச்சையாம்” என்ற பாட்டு முதலாக “ஆர வாழ்க்கை” என்ற பாட்டு முடிவாகவுள்ள பகுதியைப் படித்துக் காட்டியபோது, அவர் மிகக் வியப்பிடும் பெரு மகிழ்ச்சியும் அடைந்தார்.

இவ்வாறு இவர் பலமுறைகளில் நமது முதலியாரவர் களோடு பழகி, அவர்களுடைய இலக்கிய நண்பர்களுள்ளே கிறந்தவராயும், அவர்களோடு நெருங்கிய தொடர்புடையவராயும் இருந்து வந்திருக்கிறார். இவர், நம் முதலியாரவர்களிடம் தோழமை கொண்டிருந்தாலும் இவர் தாம் எழுதிய விஜயமார்த்தாண்டம் என்னும் நூலை இவர்களுக்கே உரிமையாக்கித் தமது அன்பை வெளியிட்டிருக்கிறார்.* இவர்

* விஜயமார்த்தாண்டத்தின்—உரிமையுரை உயர் தொண்டை மண்டலத்து) ஊற்றுக் காட்டுக் கோட்டத்து நீவனூர் நாட்டுக் கண் ஆற்றார்

ஜனசாரச் சீர்திருத்தத்தில் தீவிரமான பற்றாடையவரா யிருந்து, இயன்றவரை அத் திருத்தங்களை நடை முறையில் அனுட்டத்தவர். காலனு சென்ற கவி கப்பிரமணிய பாரதி யாரும் இவரும் எல்லாச் சீர்திருத்தங்களிலும் ஈடுபட்டார்கள். ஆனாலும், அவர் அரசியல் சீர்திருத்தத்திற்கும், இவர் ஜனசாரச் சீர்திருத்தத்திற்கும், தம் ஆயுளை அர்ப்பணம் பண்ணியவர்கள். சென்ற தலைமுறைக் காலத்தில் ஏர்வஜன

கத்தத்து வாழ்வு நண்ணு மாப் தீயார்
கோத்திரத் தொன்னைமக் குடிப்பிறப்பாளன்;
தீந்தமிழ் வழங்கும் பாண்டி நன் ஞட்டின்
வெள்ள காந்பதி வள்ளலாம் பழனி
யப்ப னள்தத் சுப்பிர மணிய வேள்;
திருத்தகு செல்லைச் சிலேடை வெண் பாவுத்
மிகு சுகைவக் கோப்பி விருத்தமும் கவின்றும்,
கோதில் கிடையைக் கும்மியா யோதியும்,
ஆங்கிலம் நின்று பாங்குறப் பெயர்த்துப்
பாக்களார், சுவர்க்கு நீக்கமும் வுசன்.
மென்னடைக் கல்வி விளக்கமும் அளித்தும்
நீர்மிழ் வளர்க்கும் காவலன்; அன்றியும்
செய்குதற் கருமையும் செய்தபிற் காப்பும்,
பிறைநாதி யன்ன சிறைதறு பெற்றியும்,
பயில்தொறும் நூலென் இனிக்கும் பரன்மையும்,
ஒத்த உணர்ச்சியின் உற்ற கிடைமையும்
அக செகு மெய்மையும், அல்ல ஒழுப்பும்,
மிகுதியின் பேந்தென் நிடிக்கு மேன்மையும்
ஒடுக்கை சிறுக்கோன ஒண்கையின் உதவியும்
கோட்பின் கெருல்லுழி ஊன்று குணமும்
செரால்விற் புனையிலும் புல்வெனு மென்மையும்
மற்றெலா கலனும் மன்னிய கட்பினன்;
ஆயவென் அன்பற் காக்கினன்;
வாம்க் காவல் உரிமை வாழியே.

மார்க்கபுரம் }
11—7—1903 }

அ. மா.

ரஞ்சகமார்க்க கவிகளை முதிய சுப்பிரமணிய பாரதியாரும் அவ்வாறே வசனங்கள் எழுதிய மாதவையிறும் தமிழ்த் தாயின் இரு கண்மலைகளாக விளங்கினார்கள் என்று நம் முதலியாரவர்கள் கூறுவது ஒரு சிறிதும் மிகையாகாது.



முதலியாரவர்கள் தமிழ்ப்பணி

முதலியாரவர்கள் தமிழ் மொழிக்குச் செய்துள்ள தொண்டினை இன்று யாவரும் போற்றுகிறார்கள். அவர்கள் செய்த தொண்டைத் தமிழர் மறந்தாலும் தமிழ் அவர்களை மறவாது. அவர்கள் அடக்கப், காரணமாக, தாம் தமிழுக் குத் தொண்டு செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு காரியமும் செய்யவில்லை யென்றும், தமக்கு இளமையே விருந்தே தமிழ் மொழியின்மீது இருந்த பிரியமே, தமமைத் தமிழ் நால் படித்தற்கும் தமிழில் புத்தம் புதிய நால்கள் இபற்றுதற்கும் காரணமாயிருந்தது என்றும் கூறுகின்றார்கள். தாம் உண்பதும் உறங்குவதும் எவ்வளவு இயற்றை யாப் நிகழ்கின்றனவோ, அவ்வாறே தாம் தமிழ் நால்களைப் படித்தலும், எழுதுதலும் என்று அவர்கள் கூறும்பொழுது, ‘இப்படி, இயற்கையிலேயே தமிழில் ஆரவம்கொண்டிருக்கும் ஒரு சிலர் மட்டும் இன்று நம்மிடை இருந்தால் போதுமே’ என்று நாம் எண்ணவேண்டி பிருக்கிறது.

முதலியாரவர்கள் தமிழ் உலகுக்கு எழுதி உதவிய நால்கள் பல. தாம் உத்தியோகமேற்ற இலாக்கா சப்பந்தமாகக் கால்நடை மருத்துவ நால்களை ஆங்கிலத்தினின்று தமிழில் பெயர்த்தும், தாம் முப்பது வருட காலத்

திற்கு மேல் உழைத்து அடைந்த அனுபவங்களை எல் லோரும் அறியும்படி சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டு மிருக்கிறார்கள். இவ்வாறு பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் மொழி பெயர்த்தது மட்டுமல்ல, இன்னும் இறவாத புகழுடைய புது நால்களை இயற்றிய பெருமையும் நம் முதலியாரவர்களுக்கு உரிபது. ஆங்கிலக் கவிச் சக்கரவர்த்தி மிலிட்டன் எழுதிய சுவர்க்க நீக்கத்தின் முதற் காண்டத்தைத் தமிழில் விருத்தப்பாவில் மொழி பெயர்த்ததும், ஆங்கிலப் பேராசிரியரான ஹெர்பேட் ஸ்பென்சர் எழுதிய கல்வி விளக்கத்தின் முதற் பகுதியை மொழி பெயர்த்ததும் நாம் அறியாதவை யல்ல. மேறும், அகலிகை வேண்பா, கோம்பி விருத்தம் முதலிய நால்களை இயற்றி வெளியிட்டு, தமிழ் உலகில், தாம் யார்க்கும் இளைக்காத ஒரு கவி என்ற புகழுமையும் நாட்டிக்கொண்டார்கள். இவற்றை யெல்லாம்சிட அவர்கள், தமிழ் மக்களுக்குச் செய்த பெரிய தொண்டு ஒன்றிருக்கிறது. தமிழ்க் கவி யுலகத்திலே ஏக சக்கராதிபத்தியம் செய்துவரும், கவிச் சக்கரவர்த்தி கம்பரின் இராமாயணத்திலுள்ள இனிய கவி களைத் தேர்ந்தெடுத்து அக் கவிகளுக்கு விளக்கவுரை முதலியன் எழுதிக் ‘கம்பராமாயண சாரம்’ என்னும் நாலை வெளியிட்டிருக்கிறார்கள். கம்பராமாயணத்திலே, இனிய கவிகளைத் தேர்ந்தெடுக்கும் சிரமத்தைவிட, எந்தெந்தக் கவிகளை விட்டுவிடுவது என்ற சிரமந்தான் அதிகம் என்று கூறலாம். ஆகவே, அவர்கள் தேர்ந்தெடுக்காத இனிய கவிகளின் கருத்துக்களையும் கதைத் தொடர்ச்சியான வசனத் திலே அமைத்திருக்கிறார்கள். ஆகவே, கம்பராமாயண சாரத்தை, என்றாய் வடித்துப் பிழிந்து, தமிழ்ப் புலவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் அவர்கள் அளித்துள்ள விருந்து எனலாம். அது என்றும் சுவைத்து இன்புறத்

தக்கதாயிற்று. இவ்வாரூக, முதலியாரவர்கள், ஒரு நல்ல கவியாகவும், ஒரு அரிய மொழிபெயர்ப்பாளராகவும், ஒரு பெரிய உரை யாசிரியராகவும் அமைந்து தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் சென்ற இரண்டு தலைமுறைகளுக்கு மேலாகவே தொண்டு செய்து வந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் என்பத்திரண்டாண்டு நிரப்பியவர்களாயினும், சிறிதும் தளர்வில்லமல் தமிழ் நூல்களைப் படிப்பதிலும், தமிழ் நூல்களை எழுதுவதிலும் ஆர்வங்காட்டி வருகிறார்கள்.

இவ்வாறு இவர்கள் நூல் ஆசிரியராக அமைந்து செய்துவருகிற தொண்டைக் காட்டிலும், இன்னும் அருமையாகச் செய்த ஒரு சேவையைக் குறிப்பிடாது செல்ல என்மனம் இடந்தரவில்லை. இன்று அண்ணுமலை நகரில், தமிழுக்கெனப் பல்கலைக் கழகம் அமைந்திருப்பது முதலியாரவர்கள் செய்த சேவையில் ஒன்று என்று கூறினால் அது பலருக்கு ஆச்சரியமாயிருக்கும். அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் மூலகர்த்தர்களில் இவர்கள் பெயர் காணப்படாது போகலாம். ஆனால், சென்னை இராசாங்கத்தார் தமிழுக்கு ஒரு தனிப்பட்ட பல்கலைக் கழகம் அவசியமா என்று விசாரணை செய்ய ஒரு கமிட்டி ஏற்படுத்தி, விசாரணை செய்துவந்தார்கள். அக் கமிட்டியின் அங்கத்தினர் சிலர் ‘தமிழ்மொழி தனியே இயங்கும் தன்மையுடையதன்று, அறிவியல் நூல்கள் இதுவரை தமிழில் இல்லாததே அதற்குச் சான்று’ என்ற கொள்கையாளராக இருந்தார்கள். நமது முதலியாரவர்கள் இக் கமிட்டியார் முன்பு சாட்சியம் சொன்ன பின்பு தான், அவர்கள் என்னம் மாறுபட்டது. இவர்கள், தமிழகத்தில் தமிழ் மொழியிலேயே பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு, ஒரு வயித்திய கலாசாலை (Medical College) ஏற்படுத்தினாலும்,

அப்படிப்பட்ட கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உபயோகித்தற்கு வேண்டிய அறிவியல் நூல்கள், தமிழிலே நெடுங்காலத்திற்கு முன்னமே எழுதப்பட்டுள்ளன என்று கூறிவிட்டு, அக்கற்றை ரூசப்படுத்த, பல ஆண்டுகளுக்கு முன்னே இலங்கையில் இருந்த ஒரு வயித்திய கலாசாலையில் உபயோகப்படுத்தி வந்த (Anatomy) அங்காதிபாத சாஸ்திரம், (Medicine) மருத்துவம், (Surgery) ரணவைத்தியம், (Midwifery) பிரசவ நூல் முதலிய புஸ்தகங்கள் தம்மிட மிருந்துவைகளை அக் கமிட்டியார் முன் வைத்துவிட்டார்கள். இக் கிழவர், சொல்லாலில் அன்றிச் செயலளவிலும் நிருபித்துக் காட்டியவுடன், அக் கமிட்டியார் வேறு ஒன்றும் சொல்ல வகையற்றவர்களாய், தமிழ்மொழிக்கென்று ஒரு பல்கலைக் கழகம் நிறுவுதல் வியாயமானதென்றும், அப்படிநிறுவினால் அதற்குரிய நூல்களை எழுதலாமென்றும் தீர்மானித்தவர்களாய்ச் சென்னைக்குத் திரும்பினார்கள். முதலியாரவர்கள் சாட்சியம்தான், கமிட்டியார் மனத்தில் கொண்டிருந்த கொள்கைகளை மாற்றுவதற்கு, முதற் காரணமாயிருந்தது. இம் மனமாற்றமே, பின்பு சேட்டி நாட்டுப் பெருந்தகை ராஜா சர். அண்ணைமலைச் சேட்டியார் அவர்கள் ஒரு பெருந்தொகையைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கென உதவிய போது, அண்ணைமலைப் பல்கலைக் கழகம் நிறுவக்காரணமாயிருந்தது. இவ்வண்ணைமலைப் பல்கலைக் கழகம் தன்னுடைய தமிழ்ப் பரீஷாதிகாரிகளின் கூட்டத்திற்கு முதலியாரவர்களையே சில காலம் தலைவராக கொண்டு கவுரவித்துள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தாரும், முதலியாரவர்கள் பெருமையை உணராமலில்லை. சென்ற இரண்டு வருஷங்களுக்கு முன் தமிழ்ப் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு கூட்டத்தில் முதலியாரவர்களையும் அங்கத்தினராக நியமித்திருக்கிறது. இவ்வாறு இவர்கள்

சென்னை அண்ணுமலை முதலிய பல்கலைக் கழகங்களால் இன்னும் போற்றப்படுவதொன்றே, இவர்களது சேவையின் சிறப்பை விளக்கும் தமிழ்ப் பெருங் கிழவரான இவர்கள், இன்னும் பல வருஷங்கள் இன்றேன இருந்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பணி செய்துகொண்டிருக்கும் வண்ணம், தமிழ்த் தெய்வத்தை நெஞ்சார வாழ்த்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய அறியேன்.

பொதுஜன சேவை.

முதலியாரவர்கள் இராசாங்க உத்தியோகத்தில் கால் நடை மருத்துவ இலாக்காவில் அமர்ந்து சேவை செய்தும் பொழுதும் பென்ஷன் பெற்றபின்னும், தமிழ் மக்களுக்கு நல்ல நூல்களை அளித்துத் தொண்டு புரிந்தார்கள். இத் துடன் அமையாது, ‘என் கடன் பணிசேய்து கீடப்படே’ என்ற அப்பர் அருள்வாக்கிற் கிணங்க, இராசாங்க உத்தியோகத்திலிருந்து விடுதலைபெற்ற பின்பும், ஸ்தலஸ்தாபனங்களில் கெளரவப் பதவிகள் ஏற்றுப் பொதுஜனங்களுக்கு வேண்டிய நன்மைகள் புரிந்திருக்கிறார்கள். 1916-ம்வருடம் திருநேல்வேலித் தாலூகா போர்டின் அங்கத்தினராய் நியமிக்கப்பட்டார்கள். 1919-ம் வருடம், அந்தத் தாலூகா போர்டின் உதவித் தலைவர் பதவியடைந்து, பின்னர் மறு வருடம் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் தாலூகா போர்டு தலைவராவதற்கு முன் உத்தியோகத்தரான (Ex Officio) தலைவர்களே பிருந்தார்கள். இவர்கள் தான் தாலூகா போர்டின் பிரதம நியமனத் தலைவர். (First Nominated President of the Taluk Board). பொருளாதார சம்பந்தமாக ஷே தாலுகாப் போர்டு தோண்றின காலங் தொட்டு இன்று வரையும் எந்தத் தலைவரும் செய்திராத தனிச் சிறப்பான தொண்டு ஒன்று இவர்கள் செய்

திருக்கிறார்கள். நெடுங்காலமாக முனிசிபாலிட்டியார் குறை சொல்லி வந்ததற்குக் காரணமாய், சுகாதார விரோதமாய், அசத்தமான தண்ணீர், சேறு, குப்பைகளுக் கிடமாய்க் கிடந்ததும், திருநெல்வேலி ரெயில்வே ஜங்ஷனுக்கு மேற் கிடுள்ளதுமான காலி இடத்தையும் உபயோகப்படாதிருந்த வேறு கிலி இடங்களையும் சுத்தமாக வைத்திருத்தல் முதலிய நிபந்தனைகளோடு குத்தகைக்கு விட்டுத் தாலுகா போர்டுக்கு எச் செலவுமில்லாமல் ஏறக்குறைய வருஷத்துக்கு ஐயாஸ்யிரம் ரூபாய் புத்தம் புதிய வரும்படி நிரந்தரமாக வரும்படி செய் திருக்கிறார்கள்.* இவர்கள் தாலுகா போர்டில் தலைவரா யிருக்கும்போதுதான், காலஞ்சென்ற, கனம் மந்திரி Sir T. N. சிவகுானம் பிள்ளையவர்கள் நியமன ஜில்லா போர்டு தலைவராயிருந்தார்கள், இருவரும் ஒத்துழைத்த காரணமாகவே ஜனங்களுக்கு அநேக நன்மைகள் செய்ய முடிந்தது. பின்னர் ஸ்தல் ஸ்தாபனங்களிலுள்ள அங்கத் தினர்களிடையே போட்டிகளும், அதனால் அந்தந்த ஸ்தா பனங்களில் ஒழுங்கின்மையும் ஏற்படத் தொடங்கியதும், உண்மைக்கும் ஒழுக்கத்திற்கும் உறைவிடமான முதலியா ரவர்கள், இனித் தாம் ஸ்தல் ஸ்தாபனங்களின் மூலமாகப் பொதுஜன சேவைசெய்வது இயலாத காரியமென நினைந்து விலகிக்கொண்டார்கள். இப்படி இவர்கள் ஸ்தல் ஸ்தாபனங்களிலிருந்து விலகிக்கொண்டாலும், இராசாங்கத்தார் இவர்களது உதவியை விட்டுவிடத் தயாரா யிருக்கவில்லை. 1922-ம் வருஷம், ஜில்லாக் கலைக்டராயிருந்த வயன்ஸ்

* இந்த வரும்படிக்குரிய இடத்தின் பாத்தியதையைப்பற்றி தற்போது வழக்கேற்பட்டிருக்கிறதென்றாலும், அது, பாழாய்ச் சுகாதார விரோதமாயிருந்த இடத்தைச் சுத்தமுன்னதாகவும் பெருத்த வருஷாங்கர வரும்படி தருவதாகவும் முதலியாரவர்கள் செய்து முடித்த சிறந்த வேலையைச் சிறிதும் பாதிக்கமாட்டாது.

டேவிட்சன், (Lionel Davidson Esq.) துரையவர்கள் இவர்களது நேர்மையான நடத்தையையும் உயரிய ஒழுக்கத் தையும் அறிந்து, இவர்களைத் தேன்காசிப் பேஞ்சு கோர்ட்டின் தலைவராய் நியமித்தற்கு வேண்டும் முயற்சிகள் செய்தார். இவர்களும் அப்பணியைத் தலைமேல் ஏற்று 1929-ம் வருடம் வரை அந்த உத்தியோகத்திலிருந்து பின்னர் விடுமுறை பெற்றார்கள். இவர்கள் அக்காலத்து — “தள்ளரிய பெருந்தித் தனியாறு புகமண்டும் — பள்ளமெனும் பெருந்தகை”யா யிருந்தார்கள் என்பதை இவர்களோடு நெருங்கிப் பழகியவர்கள் அறிவார்கள். இவ்வாறு இவர்கள் செய்த பொதுஜன சேவையை மெச்சித்தான் 1926-ம் வருடம் புதுவருஷ தினத்தன்று மாக்னிமைதங்கிய ஜந்தாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி இவர்களுக்கு ராவ்சாகிப் பட்டமளித்துக் கவரவித்தார்கள். அப்போது திருநெல்வேலியில் கலைக்டரா யிருந்த தம்பு துரைப் பேருமகனார் (A. MCG. Tampeo Esq., M. A; I. C. S.) 1—5—26ல் தென்காசியில் ஒரு தர்பார் நடத்தி, இவர்களது சேவையைப் பற்றிப் பெரிதும் புகழ்ந்து பேசி அப் பட்டத்திற்குரிய சன்னதை அளித்தார். இவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து உயரிய பட்டங்கள் பலவும் பெற்று மகிழ்வேண்டுமென்பதே எம் பேரவா.

முதலியாரவர்கள்
நால்கள்



முதலியாரவர்கள் நூல்கள்.

முன் நூற்று ரை.

“புத்தம் புதிய கலைகள் — பஞ்ச
ழூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மேத்த வளருது மேற்கே — அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”

“சோல்லவுங் கூடுவே தில்லை — அவை
சோல்லும் தீற்மை தமிழ் மொழிக்கில்லை
மேல்லத் தமிழினிச் சாகும் — அந்த
மேற்கு மொழிகள் புலிமிசை யோங்கும்”

என்று ஒரு “பேதை” பின் கூற்றாகக் கவி பாரதி, “தமிழ்த் தாய்” என்று மகுடமிட்டுப் பாடினார். இது, இன்றைக் குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே, ஆங்கிலங் கற்ற தமிழர், தமிழைப் பற்றிக்கொண்டிருந்த அபிப்பிராயம் ஆகும்.

ஆனால், இன்று அவர்கள் தமிழை எவ்விதம் மதிக் கிறார்கள் என்பதை, ‘‘வெகு சீக்கிரத்தில் தற்கால அறிவு முழுவதையும் தமிழில் கொடுத்துவிடலாம் என்பது என் நம்பிக்கை; பிற்மொழிகளின் உதவியின்றியே தமிழில் எந்த விஷயத்தைப்பற்றிவேண்டுமானாலும் எழுதிவிட முடியும்’’ என்று நமது பிரதம மந்திரி கனம் சக்கரவர்த்தி ராஜகோபா

லாக்ஷாரியார் அவர்கள் கூறுவதைக்கொண்டறியலாம். ‘தமிழில் பேசத் தெரியாது’, என்று சொல்வதே கவுரவும் என்று கருதிய காலம் போய், ‘எல்லோரும் தமிழ் நாட்டிலே தமிழர்களிடையே தமிழில்தான் பேசவேண்டும்’ என்ற காலம் வந்து விட்டது. அரசியல் தலைவர்கள் எல்லோரும் தமிழில் பேசித் தானே மக்கள் உள்ளங்களைக் கவர்கின்றார்கள். தமிழ் நாட்டிலே இன்று எண்ணிறந்த பத்திரிகைகள் தோன்றித் தமிழர்களால் ஆதரிக்கப்படுவதே தமிழர்களின் விழிப்புக்கு ஒர் உதாரணமாகும். அரசியல், இலக்கியம் என்பவைகளைப் பற்றி மட்டுமல்ல, பொருளாதாரம், சாஸ்திரம், சங்கீதம், சிற்பம், சித்திரம் முதலிய அருங்கலைகளைனத்தையும்பற்றித் தமிழர்களுக்குத் தமிழில் தெரிவித்துவிடலாம் என்ற எண்ணமே, நம் தமிழ் எழுத்தாளர்களிடம் பரவியிருக்கின்றது. இன்று தமிழ் இலக்கிய உலகில் ஒரு மறு மலர்ச்சி ஏற்பட்டிருக்கிறதென்றே சொல்லலாம்.

இத்தகைய மறுமலர்ச்சிக்கு மூலகாரணர்களும் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவரே நம் முதலியாவர்கள்.

“கேண்டிலீர் எட்டேத் தீக்கும் — கலைச் செல்வங்கள் யாவும் கோணர்ந்திங்கு சேர்ப்பீர்”

என்று பாரதி பணித்ததற்குப் பல ஆண்டுகளுக்கு முன் னரேயே நமது முதலியாவர்கள் தமிழ்த் தாய்க்கு அரிய கலைச் செல்வங்களைத் தேடித் தந்திருக்கிறார்கள். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழி பெயர்க்கவேண்டுமா? இறவாத புகழுடைய புது நூல்களைத் தமிழ்மொழியில் இயற்றல்வேண்டுமா? இதோ நான் இருக்கிறேன்’, என்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு

தமிழருக்கும் தமிழன்னைக்கும் தொண்டுசெய்ய முன்வந்தவர்கள் நமது முதலியாரவர்கள். இவர்களது புலமை, திறமையான புலமையாயிருத்தல் கணடே, இவர்களைத் தமிழ் நாட்டில் மகா மகோபாத்தியாய் டாக்டர் சாமிநாதப்யரவர்கள் போன்றவர்களும் வெளிநாட்டில் டாக்டர் G. U. போப் ஜீயர் முதலியோரும் புகழ்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் தமிழாசிரியராக இருக்கவில்லை. மேடைகளில் வீரப் பிரசங்கங்கள் நிகழ்த்தவில்லை. இராசாங்க சேவையில் ஈடுபட்டிருந்தபொழுது, தமிழில் அரிய நூல்களை எழுதி வெளியிட்டார்கள். அந் நூல்கள் இன்று தமிழ்த் தாய்க்குப் புதிய பணிகளாய் அமைந்து அழகுசெய்கின்றன. தாம் ஒரு நல்ல வசனகர்த்தா என்பதையும், இனிய கவிஞர் என்பதையும், முதன்மையான மொழிபெயர்ப்பாளர் என்பதையும், அரிய பெரிய உரையாசிரியர் என்பதையும் இவர்கள் தமது வெளியீடுகளால் விளக்கியுள்ளார்கள்.*

சவர்க்காங்கம், கோம்பி விருத்தம் முதலியவை மொழிபெயர்ப்பு நூல்கள் ஆனாலும் அவைகளும் முதலியார் அவர்களின் கவிதா சக்தியைக் காட்டுவனவாயுள்ளன.

* As a responsible gazetted officer in the Veterinary Department, you have rendered yeoman service especially by the diffusion of useful knowledge regarding Veterinary subjects by the publication of series of works. As a vigorous prose writer, translator, commentator and a poet, you have set an example which is as unprecedented as it is difficult to be followed. In fact, you have placed the tamil world under deep debt of gratitude”

Diwan Bahudur S. Bavanandam Pillai,

I. S. O., O. B. E., F. R. H. S. (Lond.) M. R. A. S. (Lond.)
(Asst Commissioner of Police), MADRAS 27-7-1928.

அகலிகை வேண்பா, நேல்லைச்சிலேடை வேண்பா, அம்பலவான தேசிகமாலை, தனிக்கல்வித் திரட்டு முதலிய நூல்கள், முதலியாரவர்கள் எத்தகைய அருமையான கணி என்பதை விளக்கும். கம்பராமாயணத்தில் உள்ள இன் கணிகளைமெல்லாம் திரட்டி அவைகளுக்கு உரை யெழுதிக் கம்பராமாயண சாரம் என்னும் அழகிய பெயரோடு, வெளி பிடிட்டிருப்ப தொன்றே அவர்கள் எத்தகைய சிறந்த உரையா சிரியர் என்பதை உலகுக்கு அறிவிக்கும். கால்நடைமறுத்துவ நூல்கள், ஹேர்பேர்ட் ஸ்பென்சர் எழுதிய கல்வி விளக்கம் மிலிட்டரைது கவர்க்கநீக்கம் முதலிய நூல்கள் அவர்களது மொழியெயர்ப்புத் திறனை விளக்கப் போதியனவாகும். இவ்வாறு பல துறைகளிலும் வல்லவர்களாய்ப் பல நூல்களை எழுதி எண்பத்திற்கண்டான்டு நிரம்பிய இந்த வயோதிக விலைபினும் தமிழக்குத் தொண்டு செய்கின்றார்கள் என்றால், அவர்களைத் தமிழர் போற்றுதிருக்க முடியுமோ. நான் அவர்கள் நூல்களை முழுவதும் நன்கு கற்றவனென்று பெருமை பாராட்டிகொள்ள முடியாது. எனினும் அவர்களோடு பல வருடங்களாக நெருங்கிப் பழகியவன் என்ற தன்மையிலும் அவர்கள் எழுதிய நூல்களை என் அலுவலில் அவ்வப்போது ஏற்படும் ஒப்பு நேரங்களில் விரும்பிக் கற்பவன் என்ற முறையிலும் அவர்கள் இயற்றிப் நூல்களைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லக்கூடும் என்று கருதி அந் நூல்களைப்பற்றி எழுதப் புகுகின்றேன்.

அகலிகை வெண்பா

“அகலிகை வெண்பா” என்ற பெயரைக் கேட்ட அளவிலேயே, இந்துால், கெளதம முனிவரின் மனைவியான அகலிகையின் சரித்திரத்தைச் சொல்லும் ஒரு நூல் ஆகவும், அந்தநூல் முழுவதும் தமிழ்ப் பாக்களில் முதற்பாவாகிய வெண்பாவில் ஆக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் அறியலாம். முதலியாரவர்களின் தமிழ்ப் புலமையின் சிகரத்தை எட்டிப்பார்க்க விரும்புபவர் இந்துலைப் படித்தல் வேண்டும். அவர்கள் கற்பனைத் திறமும், சுவை நயமும் இந்தநூலில் நன்கு விளங்குகின்றன. “வெண்பாவிற் புகழேந்தி” என்பதுதான் பல நூற்றுண்டுகளாகத் தமிழர் கண்ட உண்மையாக இருந்துவந்தது. அப்படிப்பட்ட புகழேந்தியும் முதலியாரவர்களின் வெண்பாக்களின்மூன் நாளைத் தலைகுனிய வேண்டியதுதான். இதுவே இக்காலத்திய தமிழறிஞர் கருத்து.*

‘அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது’ நம் நாட்டில் கல்யாண வீட்டில் நடக்கும் ஒரு பழைய கிரியை. கல்யாண மாப்பிள்ளை, மனமகனுக்கு, கற்பிழுந்த காரிகையான அகலிகை கல்லாய்ப் போனதையும், கற்பொழுக்கத்தில் சிறந்து விளங்கிய அருந்ததி வானுலகத்தில் நட்சத்திரமாக விளங்குவதையும் எடுத்துக்காட்டுவது இக் கிரியையின் நோக்கம். கெளதமரிவியின் மனைவியான அகலிகை இந்திர னல் வஞ்சிக்கப்பட்டு, அவனுல் கற்பிழிக்கப்பட்டாள் என்பதும், அப்படிக் கற்பிழுந்த அகலிகையைக் கெளதம முனிவர்

* முதலியாரவர்களை நான்றிந்த முறை - என்ற முன்னுரையில் அறிஞர்கள் கருத்துக்களைக் குறிப்பாகத் தந்திருக்கின்றன.

கல்லாய்ப் போகும்படி சபித்துவிட்டார் என்பதும், பின்னர் தசரதன் மகனான இராமனது பாதஸ்பரிசம் பெற்று, சாபம் ஸிங்கி, தன்னுருவம் அடைந்து, பழையபடி கொதம முனி வர் மனைவியாக வாழ்ந்தாள் என்பதும், நாம் இராமாயண மூலம் அறிந்த ஒரு சிறு கதையாகும். ஆனால் இக்கதையைப் பலரும் பலவிகர்ப்பட அமைத்துரைத்துள்ளார்கள்.

கற்பிழுந்த அகலிகை, எப்படி வணங்கப்பெறும் பஞ்ச கண்ணியரில் ஒருத்தியாக எண்ணப்படுகிறான் என்பது இன்றுவரை விவாதத்திற்கிடமானதாகவே இருந்து வருகிறது. இன்றும் நட்மில் வடாட்டார் தங்கள் பெண் மக்களுக்கு “அஹல்யா பாய்” என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். அகலிகை கற்பிழுந்தவளானால் அவள் இவ்வாறு போற்றப்படுவாளா என்பது கவனித்தற்குரியது. வாண்மீக முனிவர் சொல்லும் அகலிகை கதையைப் படிப் பவர் அகலிகை மாசற்றவள் என்று கூறத் துணியமாட்டார். திருவானைக்காப்புராணத்தில் உள்ள அகலிகை கதையைப் படிப்போமானால், அவளை எவ்வளவு கேவலமான ஒரு பெண்ணைய் அதன் ஆசிரியர் வான் மீகரைத் தழுவி வருணித் துள்ளார் என்று காணலாம். “கொதமன் எனும் பெயர் கலந்த மாதவன்” “அகலிகை எனும் பெயர் அனங்குதன் கெடும்” வாழ்ந்து வருகின்றன. பொன்னுலகானும் புரந்தரன் இவ்வகலிகை மீது காதல் கொண்டு, அக்கொதம முனிவனது உருவெடுத்து அத்தையலை அனுகூகின்றன. அம்மங்கையை அடுத்து, முனி உருவில் வந்திருந்தாலும், தான் இந்திரன் என்று வெளிப்படையாகச் சொல்லி “கருதலர் போரினால் காயம் ஸிங்குருத் திருவளர் அமுதம்தேண் கடலிற் பேற்றுளேன் உருவிலி போரினால் உயிர்உ காமைநின் உருவளர் அமுதம் மிக் குதவுக்” — என்று

இறைஞர்களின்றுன். அகவிகையும் இந்திரன் சூறிப்பறிந்து, நாணத்தை விட்டுத் தானும் அவன் மேற்கொண்ட காதலைத் தன் கண்களிலே காட்டி “இந்திர னே நமை யிரக்கின் ருன் எனப் புந்திபில் அரும்பிய போருவில் ஓகையள்” ஆகின்றுள். இருவரும் காதற் கலவியிற் களிச்கின்றார்கள்.

“காதல்மோட் டரும்பிமேய்க் காமச் சேவ்வியின்
எதமில் மலர்மலர்ந்(து) இனபத் தேன்கோழித்(து)
ஊதகக் களிப்பளி உலாவ, இந்திரப்
பாதவம் படர்ந்தது, பசம்போன் மென்கோடி”.

என்று அகவிகையை வர்ணிக்கின்றார், திருவாணைக்காப் புராணத்தார். இக்கதை, கவிச்சக்கரவர்த்தி கம்பரால் கையாளப்படும் பொழுது புதியதோர் உருவும், அரியதாம் பொலிவும் பெற்றுவிடுகின்றது. கோதமன் மனைவியான அகவிகையை அடைய விரும்பிய இந்திரன் அக்கோதமன் உருவத்துடனேயே சென்றுன் என்பதை

“மையலால் அறிவு நீங்கி மாழுணிக்(து) அற்றஞ் சேய்து
போய்யிலா உள்ளத் தான்றன் உருவமே கோண்டு
புக்கான்”

என்று கூறுகின்றார் கம்பர். பொய்யிடை யுள்ளத்தனுன் இந்திரன் பொய்யிலா உள்ளத்தனுன் கோதமன் வடிவத்தை மட்டும் கொண்டு, அகவிகை தக்கிபிருந்த பர்ணசாலையுட் புகுந்து, அவளோடு, அந்த உபாயத்தினால் தானே, காம இன்பத்தை நுகர்ந்த நிலையில், அவ்வகவிகையும், இது தன் கணவனுன் முனிவனுடன் முன்னெல்லாம் அனுபவித் தறியாத ஓர் புதிய இன்பம் என்று உணர்ந்தனாலாயினும், அவ்வின்பம் தக்க தென்றும், தகாதது என்றும் ஆராய்ந் தறிய வலியற்றவளாய் அவ்வின்பத்திலேயே மனம் லிபித்துத் தாழ்ந்தனள் என்பதை,

புக்கவ லோடும் காமப் புதுமணி மதுவின் தேறல் ஒக்குண் டிருத்த லோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும்

தக்க(து) அன்றேன் ஹராள் தாழ்ந்தனள்” என்று எடுத்துரைக்கின்றார் கம்பர். இவ்வாறு தன் உடம்பாடு சிறிதும் இன்றிப் பிறரொருவனுல் வஞ்சிக்கப்பட்ட அகலி கையை “நெஞ்சினுற் பிழைப்பிலாள்” என்ற சிறந்த மொழி களால் கம்பர் அழைக்கின்றார்.*

இனி, நம் முதலியாரவர்கள் தம் அகலிகை வெண் பானில் சொல்லும் கதை, அகலிகை, இந்திரன் என்று தெரிந்தே உடன்பட்டாள் என்ற வான்மீகர் கதையிலும் இந்திரனை முனிவனென்று நினைந்தே போகந் துய்த்தனள் என்ற கம்பர் கதையிலும் சிறப்புடையதாக அமைந்துள்ளது. கோதமனை வஞ்சனையால் வீட்டைடவிட்டு அகற்றி “கோத மனே போல உருக்கொண்டு,” தன் மனையகத்துப் புகுந்த இந்திரனே “முனிமீண்டு வந்தான்” என நினைந்து அகலிகை வரவேற்றினார். காமக்குறிப்புடன் முனி உருவில் வந்த இந்திரன், அவள் கையைப் பிடிக்க, அவளைத் தொட்ட உடனேயே, அவன் பரிசம் கோதமன் பரிசத்தினின்று வேறு யிருந்ததை உணர்ந்து, மகளிர்க்கியல்பாயுள்ள கண வனன்றிப் பிறரொருவன் தொடுதூற்குச் சகியாத பயிர்ப்பு (-அருவருப்பு) உற்று, இது வஞ்சமென்றறிந்து “சீவிட்டிடு” என்று கோபத்தோடு பேசுகின்றார். இவ்வாறு தன் வீட்டினுட்புகுந்து, தன் கையைப்பற்றியவனை இந்திரன் என்று உணராமல் “எங்கோன் நிற் காணின் என்ஆம்! என்ற றியாய்; இந்திரனும் - எங்கோன் வெங்கோபத் தீயினின்றும் மீளானே” என்று அகலிகை எச்சரித்தபொழுது, அந்த

* அகலிகை வெண்பா மூன்றாம் பதிப்பு முகவரை பக்கம் 18 பார்க்க.

“அமரர் நன் கோவே இப்போ(து) ஈங்கு உன்னே டிருக் கிண்றுன் என்று இந்திரன் தன்னை அறிவித்துக் கொள்கிறான். அகவிலைக்கும் இந்திரனுக்கும் வாதம் நடக்கிறது. இந்திரனே அகவிலைக தன் விருப்பிற்கு இணங்கமாட்டான் என்று அரிச்து வலிந்து தன் கருத்தை முடிக்க விரைகின்றான். இவ்வாறு தன்னை கற்பளிக்க இந்திரன் துவரிச்து விட்டதை அறிந்த அகவிலை, மனம் பதைப்பதைத்துச் சோர்வுற்று நினைவிழுந்து விழுகின்றான்.

இரு புலி தான் தின்னக் கருதிப் பிடித்த மானைத் தின்ன ஆரம்பித்தபோது, அந்த மான் பயத்தினால் உணர் வற்றுச் செத்தாற்போற் கிடந்தாலும் அதை அப் புலி தின்னுமற் சும்மா விட்டுவிட்டுப் போகாதவாறு, இந்திர னும், மூர்ச்சைசயுற்றுக் கிடந்த அகவிலையினிடத்துத் தன் கருத்தை முடித்துக்கொண்டான். இவ்வாறு இந்திரன் தன் காம வேட்டையைத் தமிழ்த்துக்கொண்டது அகவிலையின் பின்த்தைத் தழுவியதாக ஆகுமே ஒழிய, அகவிலையையே தழுவியதாகக் கூற இயலாது. இதுதான் முதலியாரவர்கள் சொல்லும் கதை. முதலியாரவர்கள் சொல்லுகிற, உளக், கற்புக்குப் பங்கமின்றி உடற்கற்பை மட்டும் இழந்த அகவிலை தான், பஞ்ச கன்னியிரில் ஒருத்தியாய் இருக்கமுடியுமே தவிர, வான்மீகரது அகவிலை இருக்கமுடியாது என்பது வெளிப்படை. பழைய நூல்களிலே எழுந்த ஒரு கதையை தமிழ் மக்களின் ஒழுக்க வழக்கங்களுக்குக்கேற்ப மாற்றி யமைத்து, அக்கதா நாயகியின் தூயதன்மையைப் பலரும் போற்றும்படி செய்த பெருமை நம் முதலியாரவர்களையே சாரும். இக்கதை யமைப்பைப் புகழ்ந்து கூறுத் புலவர் இல்லை.*

*The Story of Ahalya is well-known to Hindu readers. From a puranic point of view, Ahalya was vio-

lated by Indra but from the Tansait expressions "Ahalva Tara" meaning Indra, as explained by the great vedic commentator Bhatha Bhaskara Missa, there was reason to believe that the story was only an allegory. Whether the story was only an allegory or not Ahalya was considered worthy of being worshipped by Sri Rama and the celestials. The story of Ahalya has been told by some of the greatest Tamil poets. Some said that she was deceived by the statagens of Indra, who appeared before her in the form of her husband Goutama Rishi and another famous poet said - and in this he followed the great Sanscrit poet Valmiki - that she knew that it was Indra who had come to and felt immensely pleased that even the great Indra, the god of the celestials had succumbed to her beauty and come to her feet. But Mr. Mudaliar has followed a third course and related in short pathetic language how Indra seized and ranshied her, in spite of her piteous supplications and in doing so Mr. Mudaliar wonderfully adopted some ideas from "the Rape of the Lucre" of Shakespeare the great English poet.

Justice, 27-11-20. Rao Bahadur P. I. Chinnasami Pillai

* The special characteristic of the theme is that it is full of human interest and affords a wide scope for the conflict of deep routed feelings in human nature. Thus it is a theme which can never fail to inspire interest in us so long as human nature is constituted as it is. The author besides choosing a proper subject for his poem has taken pains to delineate in detail the various phases of thought that may surge in the mind of an ideal woman placed in a most trying situation under the sudden clutches of one who set the realisation of his passion above his life and honour. The one point that should excite the admiration of every reader is the fidelity to consistency which the author has made a point of keeping up throughout the poem. Ahalikai is accordingly to Hindu notions, one of ideal Indian woman for chastity and it is therefore highly essential that her chastity should not least be stained by the betrayal of any moral weakness on her part. The idea that she fell into a trance at the thought of her escape from the grip of Indra,

இவ்வாறு இவர்கள் கதையை மாற்றியமைப்பதற்குக் காரணம் இலாமல் இல்லை. தமிழ் மாதரின் கற்பொழுக் கத்தின் பெருமை பலரும் அறிந்த தொன்றாகும். “தங்கள்நா யகரில் தேய்வம் தவம்பிறி திலைன் றென்னும் மங்கைமார் சின்தையை” வியந்து வியந்து கூறுவார் கம்பர். “கற்புடைப் பேண்டிர் பிறர் நேஞ்சு புகார்” என்பர் மனிமேகலையார். இத்தகைய கொள்கை யுடைய தமிழ் நாட்டிலே எழுகின்ற எந்த நூலும் பெண்மை நலத்திற்குப் பழுது காட்டாத ஒரு நூலாகவே யிருத்தல் வேண்டும். வாண்மீகர் கதையையே மூலமாகக் கொண்டு, இராமகதையை எழுதிய கம்பரும் இவ் வண்மையை மறந்தவர் அல்லர். இவ்வாறிருக்க, நம் முதலியாரவர்கள் பஞ்ச கண்ணியரில் ஒருத்தியாய அகலிகை கதையைச் செப்ப முனைந்தபொழுது அகலிகையை ஒரு சிறு மறுவும் அடையாவண்ணாம் காக்க முற்படுகின்றார்கள். அகலிகை அறிவிழுந்து, பினாம்போல் கிடந்த சிலையிற்றுனே இந்திரனுல் கற்பழிக்கப்பட்டாள் என்று கூறுகின்றார்கள். அகலிகையும் தனக்கு இப்பழி வந்து சேர, தான் முன்னர் என்ன தவறு செய்தேனே என்று சுரற்றுகின்றார்கள்.

“பின்ன முறப் பத்தினி நற் பெண்டிர் பிறர் நேஞ்சுபுகார் என்னாநிறைப் பேற்றியினை ஏற்றமா — நன்னருணர் முத்தமிழோர் கூறும் முறை தேர்ந்தும் தேரார் போல் இத்தவறேன் செய்தேனே யான்.”

என்பது அகலிகையின் பிரலாபம்.

next to impossible, shows at her best. Thus Ahalikai inspite of the incident stands an untamished model for chastity. For presenting the story in this fashion, the critical world is much obliged to the author.

22-4-1921 Justice, K. Subramania Pillai, M.A., M.L.
Tagore Law Lecturer.

“வஞ்சன், உடல்நிறையை மாற்றினுன் அன்றிஉன்றன் கெஞ்சின் நிறைச்சிறிதும் நீங்கிலது”

என்பது கொதமர் அவனுக்களிக்கும் ஆறுதல்.

ஆங்கில நாடகாசிரியரான ஷேக்ஸ்பீயர் எழுதியுள்ள அங்கிரீசைக் கற்பழித்தல் (Rape of the Lucrece) என்ற நூல் ஆங்கிலம் கற்ற மாணவர்களுக்கு ஒரு நல் விருந்து. கோலாட்டைன் (Collatine) என்பவனுடைய அழகிய மனையை யான அங்கிரீசு (Lucrece) என்னும் பெண்ணை டார்க்குவின் (Tarquin) பலாத்காரமாய் கற்பழித்ததையே கூறும் அக்கதை.

அக்கதையில் டார்குவின், அங்கிரீசு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த அறையை நாடுப்போது, அவன் மனதில் எழுந்த எண்ணங்களையும், அங்கிரீஸ் டார்க்குவின் இடம், தன் கற்புக்குப் பங்கம் விளைக்காமலிருக்க வேண்டி மன்றுடுதலையும், பின்னர் டார்க்குவினுல் பலவந்தமாய்க் கற்பழிக்கப்பட்டின் அங்கிரீசின் புலம்பலையும் விரிவாக ஷேக்ஸ்பீயர் கூறியுள்ளார். இந்றாலேப் படித்த முதலியா ரவர்கள் இந்த நூலில் மேல் நாட்டு அறிஞரான ஷேக்ஸ்பீயர் எழுதி யமைத்திருக்கும் கருத்துக்களைத் தமிழ் மக்களும் அனுபவிக்கவேண்டும் என்ற கருத்துடன் ஒரு தமிழ்க் கதையையே சிறுஷ்டித்துவிடுகிறீர்கள். இத்தமிழ்க் கதைக்கு மூலமாக, வான்மீகரும் கம்பரும் சொன்ன அகலிகை கதையை எடுத்தமைத்துக் கொள்கிறீர்கள். “இந்நாலி ஹள்ள பாட்டுக்களுள், நான் முதன் முதல் இயற்றியவை கில. இவைகளை யியற்றியபோது, இப்பாக்களை ஒரு நூலின் பகுதியாக்கலாம் என்றுயினும், எப்போதாயினும் வெளிப் படுத்தலாம் என்றுயினும் கருதாமல், கேவலம் பொழுது போக்காகவும், கற்புடையாளாருத்தி கற்பழிய நேர்ந்த

சமயத்தில் பொறுதற்கரிய மனவருத்தமடையும் அதி பரிதாப மான கட்டத்தை வருணிக்கவும் கருதியே, இயற்றினேன். இவ்வாறியற்றிச் சிலகாலஞ் செல்ல, அகலிகை கதையை ஒரு சிறு நூலாக இயற்றலாம் என்றும், அதனில் என் முதலில் பாடிய பாட்டுக்களை இடைப் பெய்து இணைக்கலாமென்றும் ஒரு நினைவு தோன்றியது. அந் நினைவின் முற்றுப் பேரே இந்தால்’’ என முதலியாரவர்கள் தாம் இந்தால் எழுத நேர்ந்த சந்தர்ப்பத்தை மிகவும் இயற்கையாகச் சொல்லுகிறார்கள்.

“What win I if I gain the thing I seek?
A dream, a breath, a froth of fleeting Joy.
Who buys a minutes mirth to wail a week?
Or sells eternity to get a toy?
For one sweet grape, who will the vine destroy?
O what fond beggar, but to touch the crown
Would with the sceptic straight be stricken down?”

என்று ஷேக்ஸ்பீயர் டார்க்குவின் மனதில் எழுந்த நினைவு கணைச் சித்திரிக்கின்றார். நம் முதலியாரவர்களது அகலிகையோ,

“இறைபோற் கிர்டஞ்சு டிச்சையோடு தோட்டவ்
இறைசக் கரத்தால் இறந்த—அறிவற்ற
ஏழை எனத்தகா எண்ணமோடேற் பற்றினும்
ஏழை உளைப் போல் இலை” என்றும்,
“தருவிஜைச் சார் வற்றுத் தழைக்கும் கோடியை
ஒருகனிக்கே கோய் தோழித்தல் ஒக்கும்—கரவோட்டிறே
செய்திவோன் நீ புதுந்த தீய செயல்; ஆதலினால்
வெய்தெனீ என்னை விடு. என்றும், இந்திரனது
தகாத செயலைக் கண்டித்து உரைக்கின்றார்.

“இன்னே நி சம்மதித்தால் யார் அறிவார்? உன் கோழுங்கள் உன்மீதே சுந்தேகம் ஒன்றும் உருண்”

“நின் இசைவை யான் தூற்ற நேர்கி வேண்; நி தூற்றுய்; பின் இதனை எங்ஙன் பிறர் அறிவார்?” என்று இந்திரன் அகவிகையிடம் பேசுவதாக அமைத்திருக்கும் செய்யுட களின் அடிகள்,

“But if thou yield, I rest they secret friend
The fault unknown is a thought un-acted”

என்று ஷேக்ஸ்பீயரது டார்க்குவின் லுக்கிரீசிடம் சொன்னதை ஞாபகப்படுத்துகின்றன. ஆங்கிலம் கற்ற தமிழ்ப் புலவரான முதலியாரவர்கள் இவ்வளவு நயமாக மேல்நாட்டு நாடகாசிரியன் ஆங்கில அறிஞர்களுக்களித்த கருத்தை யெல்லாம் தமிழ் மாணவர்களும் அன்பர்களும் அறிந்து அனுபவிக்கும்படி கொடுத்தது தமிழ் மக்களின் பாக்கியம் என்றே சொல்லலாம்.

கம்பரது ராமாயணம் ஓர் இதிகாச காவியமாயிருந்தாலும் அக் காவியத்தில் வரும் பாத்திரங்களை நடத்தும் முறையாலும் பாட்டுக்களை யமைத்துள்ள சந்தத் தொழுங்காலும் அந்தாலே ஒரு சிறந்த நாடகம் என்றே கூறலாம். கம்பர் காவியத்தில் நாடகக் காட்சிகள் ஒன்றல்ல இரண்டல்ல எண்ணிறந்தவைகளை நாம் கண்டு மகிழ்கின்றோம். திரைச் சிலையும் அரங்க மேடையும் இன்றி நாடகம் இயற்றும் நல்லியற் கவிஞருளை கம்பரைப்போலவே, நமது முதலியாரவர்களும் அகவிகை கடையை நயக்கத்தக்க ஒரு நாடகமாக நடத்திக் காட்டுகிறார்கள். இந்திரன் நடத்தும் தர்பாரும் அவன் கொலுவிருக்ககையில், அவன் உள்ளத்தில் ஏழுகின்ற உணர்ச்சிகளும் நம் மனக் கண்முன்னே முதல் முதல் காட்டப்படுகின்றன.

“அவள்உருவே நோக்க அவள்துரலே கேட்க
அவள் அருகே எப்போதும் ஆர,—அவள் ஸிழிலே
போலப் பரி வோடவள் போமாங்கும் போக, யான்
ஶாலப் பிரியமுளேன் தான்” என்று,

இந்திரன் நினைத்ததாக ஆசிரியர் கூறும்பொழுது, அவன்
உள்ளத்தில் ஏழுந்த உணர்ச்சியின் வேகம் இத்தன்மையை
என்பதை நாம் அறிகிறோம்.

“வேகின்றேன்! வேகின்றேன்! வேவ்வியதோ தீப்பற்றி
வேகின்றேன்! அந்தோ! விளிந்தேனே!—வேக,
நரகத்தீத் தானும் நலியுமோ இந்த
விரகத்தீப் போல வேதுண்டு?” என்று,

இந்திரன் ஓலமிடும்போது, நாம் அவனுக்காகப் பரிசு
இருக்கம் காட்டக்கூடத் தயாராய்விடுகிறோம்.

முனியருவடன் இந்திரன் அகலிகையிருந்த ஆசிரி
மத்தையனுகி ஒரு தந்திரத்தால் முனிவளை லீட்டினின்றும்
அகற்றி உள்ளே புகுகின்றன. அகலிகையும் முனிவளே
மீண்டு வந்தான் என வரவேற்கின்றார். ஆனால் இந்திரன்
நெருங்கி அவள் கரத்தைப் பிடிக்கவே பெண்களுக்கு
இயற்கையாயுள்ள பயிர்ப் பெண்ணும் உணர்ச்சியால் தன்னேடு
அப்பொழுது திருப்பவன் தன் கணவன் அல்லன் என்பதை
உணர்ந்து “சீ விட்டிடு” எனக் கூறிப் பின்னிடைகின்றார்.
“விம்மினான் வேய்துயிர்த்தாள் வேர்த்தாள் விதிர்த்தாள்
அம்மினான் செய்வதறியா” எாய் மயங்குகின்றார்.

“மேக மின்றி, மின்னின்றி வெள்ளிடிமேல் வீழிந்தாற்
போல
மா கோடுஞ் துன் பாம்விபத்து வந்ததே - ஆ! கேடுவேன்!
முன்னறிந்து தப்ப முடியவில்லை, சாகவில்லை,
என்ன தஞ்சம் உண்டிங் கேளக்கு.”

என்று, அகலிகை அப்பொழுது தன் மனத்துள் அரற்று வதைக் கவி கூறும்போது நாம் அகலிகைக்காகப் பெரிதும் இரங்குகின்றோம்.

இன்னும் இந்திரனுக்கு, இவன் நியாயங்களையெல்லாம் பண்ணிப் பண்ணி எடுத்துரைத்துத் தன்னை விட்டுவிடும்படி பரிந்து வேண்டுவதெல்லாம் படிப்பவர் உள்ளத்தை உருக்கி விடும் தன்மையன.

“விருதுகள்வேம் மாசுபடுமே வீரம் பழுதாப்

போருவபிர வாள்மழுங்கிப் போகும் — செருவிலுயர் சூரனலன், சோரன் எனத் துணர்கள் தூற்றுவரால் வீர! எனை விட்டு விடு” என்றும்,

“மன்னர் குலசீ! விடு”, “விட்டி டென்னை, விட்டே விடு” என்று பலவாறு கூறும்போது அவள் உள்ளமாம் வீணையில் எழுகின்ற சோக நாகத்தை நாம் கேட்கின்றோம். அகலிகை இவ்வாறெல்லாம் காம வெறிகொண்டு நின்ற இந்திரனைத் தடுக்க எண்ணியது,

“வெற்பின்உச்சி நின்றருண்டு வீந்பேரிய பாறை இடை நிற் புறக்கை கோண்டு தடுப்பதையே ஒக்கும்” என்று இந்திரன் கூறும்போது அவள் தன் வலியற்ற தன்மையை உணர்தலை நாம் உணர்கின்றோம். தன்னால் இந்திரனைத் தடுக்கவல்லயற்றவளாய் மயங்கி, அறிவிழுந்து, விழுந்துகிடந்த அகலிகையிடம் “சேயத்தக்க தீது, சேயத்தகா தீது என்று) யுத்தத்தம் காதலிலும் உண்டோ” என நினைந்தவனுய்த் தேவராசன் தனது கருத்தை முடித்திட்டான் என ஆசிரியர் நயம்படச் சிறிதும் விரசமின்றி உரைக்கின்றார். இவ்வாறே அடியிலிருந்து முடிவுவரை பாத்திரங்களை நடத்துகின்ற முறையாலும், கவியமைத்துள்ள மொழிகளாலும் நம் முன் ஒரு நாடகம் நடப்பதையே காண்கின்றோம். இந்தாலில்

வருகின்ற பாத்திரங்களையும் அவர்கள் பேசுவதையும் ஆசிரியர் நடத்திவைக்கின்ற முறையால், ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் நாம் நினைக்கும்போது நாமும் அந்த அந்தப் பாத்திரமாகவே ஆகிவிடுகின்றோம். இதை நன்குணர்ந்த நன்பர், T. K. சிதம்பரநாத முதலியாரவர்கள் B. A., B. L., Ex Commissioner, H. R. E. Board.

“மன்னும் உலகியல் தேர் வண் சுப் பிரமணியன்
பன்னும் அகலிகை வெண் பாப் போருனை —
உன்னுவோர்

எல்லாம் அகலிகைபா, இந்திரனுக், கோதமனுக்
கல்லாவும், ஆவார் கணிஞர்”
என்று அழகாக எடுத்துரைக்கிறார்கள்.

இந்தாலின் நயங்களை யெல்லாம் விரிவாக எடுத்து உரைக்கும் ஆற்றல் எனக்கில்லை. ஆனாலும், இந்த நால்லானும் ஒரு சில நயமான பாட்டுக்களைத் தமிழ் அன்பர்கள் அறிந்து அனுபவிக்கும்படி செய்துவிடவேண்டும் என்னும் அவாயட்டும் மிகுதியாக உடையேன்.

“நல்லார லார் உளத்தும் நல்லார் உளத்தினிலும்
போல்லா நினைவு புகல் இயல்பே — நல்லார் தாம்
புக்குட்டன் அங்நினைவைப் போக்கிவோர், போல்
லாதார்
மிக்குறைய விட்டிவோர் வேட்டு”

என்று சொல்லும்போது ஆசிரியர் ஒரு சிறந்த உண்மையை மட்டுமேயல்ல, மாணிடராய்ப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையே குறிக்கின்றார் என்று சொல்லலாம்.

“புதிய மலர்தோறும் புக்கு நறங் தாதும்
மதுவும் நறுமணமும் வாரி — எதிரும்
வசந்த இள மென் காலும் வாட்டும் எனை: வெல்லம்
கசந்திடுதல் வாய்க் குற்றும் காண்.”

என்று ஆசிரியர் விரகதாபம் அடைந்துள்ள இந்திரன் வாய்ப்
பெய்து சுறுவது நன்கு படித்து ருகிக்கத் தக்கதாகும்.

இன்னும், அகலிகை இந்திரனால் உற்ற தோடத்
திற்குப் பசிகாரமாக, அவள் கல்லாக மாறும்படி செய்கிறார்
கவதமர். இவ்வாறு தன்னைக் கல்லாகப் போகும்படி, தன்
கணவன் இட்ட சாபத்தை அகலிகை கணிவுடன் ஏற்றுக்
கொள்ளும் விதத்தை விளக்க விரும்பிய ஆசிரியர்,

“இனையில் போறை எம்பெருமான் இன்னருள் என்
என! கேன்
உணர்வுளதேல் துன்பும் உளதேன்(ய) — உணர்
வதிலாக்
கல்லாக என்று கருணை வெள்ளத் தாழ்த் தீனன்னன்
போல்லாத குற்றும் போறத்து’—

என்று கவியமைத்துள்ளார்கள். இக்கவி இந்தால் முடி
விற்குச் சிகரமாய் அமைந்து கற்போர் மனத்தை அப்படியே
கணிய வைத்து விடுகின்றது. இன்னும் எத்தனையோ அருடை
யான பாடல்கள் நூல் முழுதும் நிரம்பியிருக்கின்றன. விரியான
வஞ்சியே இத்துடன் சிறுத்துகின்றேன்.

கடைசியாக, இந்தாவின் நடையைப்பற்றி ஒரு சில
வார்த்தைகள் சொல்லாமலிருக்க என் மனம் இசையவில்லை.
உண்மையாக, கவிபாடும் சக்தி வாய்ந்தவர்கள், வெண்பாப்
பாடுவதில் உள்ள கஷ்டத்தை அறிவார்கள். தமிழ் இலக்கியத்தில்,
தனி வெண்பாக்களால் ஆகிய நூல்கள் ஒரு சில

என்பதே இதற்குப் போதிய சான்றூரும். வெண்பா என்னும் பெயர் தாங்கி வெளிவந்த நூல்களில் முத்தொள்ளாயிரம், பேருந்தேவனூர் பாரதம், நளவெண்பா முதலியசிலவே இன்று பிரசித்தமாயுள்ளவை. முத்தொள்ளாயிரவெண்பாக்களின் உயரிய தன்மையை, அதை அறிந்து அனுபவிட்டபதோடு மட்டுமன்றிப் பிறரையும் அனுபவிக்கும்படி செய்யும், நன்பர் திரு. T. K. சிதம்பரநாத முதலியார் அவர்களிடமே, தமிழ் அன்பர்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். “அகலிகை வெண்பாவைப் படிக்குங்கால், பண்டை முத்தொள்ளாயிரம் முதலிய வெண்பாக்களின் ஞாபகத்தை அடிக்கடி உண்டாக்குகின்றது”. என்று அன்னுமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் திரு. பண்டித மணி கதிரேசச் செட்டியாரவர்கள் கூறுவதே இந்துவிற்கானும் வெண்பாக்களின் நயத்திற்குப் போதிய மதிப்புரையாகும். ஆசிரியர் இந்றாலில் கையாண்டுள்ள எளிய நடை, என் போன்ற தமிழ் மாணவர்களையும் கூட ஊக்குவிக்கும் தன்மையன் என்றால், அதிகம் கூறுவானேன். இந்துவிற்கையாளப்பட்டுள்ள கதையையும் பாட்டுக்களின் நடையையும் தமிழ்நின்த அன்பர் யாவரும் ஒரு முகமாகவே புகழ்கின்றார்கள்.*

“அகலிகை வெண்பாவில் கானும் வெண்பாக்களைப் பழத்துப் பார்த்தேன். அவை சொல்வளமும், பொருள்வளமும் அமைந்து சிரம்ப நன்றாக இருக்கின்றன. இந்துவிற்கானும் செய்யுட்கள் விரைவிற் பொருள் படுவதாக இருந்தும், ஒவ்வொரு செய்யஞ்சும் இரண்டு முறைக்குக்

* I extremely appreciate the simplicity of the style and the suggestive fecundity of thought with which you have transformed the common place tale of moral laxity

குறையாமல் படிக்குப்படி செப்கின்றது. நால் முழுவ வைத்துப் பொலிப்படித்துப் பூர்த்தி செய்தேன். ரஸ்டஞ்சமாக இருக்கிறது. தமிழ்ப் பாதையை நன்றாகக் கற்றவர்கள் இதுவரை எதிர்பாராத ஒர் ஆண்டத்தை இதனால் அடைவார்கள் என்று சிச்சயிக்கிறேன்". என்று டாக்டர் சாமினாத அய்யரவர்கள் கூறும் பெருமை இந்தாலுக்கு வாய்த்திருக்கிறது. இதைவிட வேறு பெருமையும் இவ்வாசிரியருக்கு வேண்டுமோ?

into a pathetic tragedy of ethical importance in which nobler passions and higher ideals of Indian woman-hood struggle with all their native vigour only to suffer defeat and be ultimately wrecked in the rocks of tumultuous circumstance. It is not the triumph of un-principled man-hood, but the weak helplessness of the gentler folk even demanding the help-ful protection of the stronger sex that is most prominently brought-out in your version of the tale"

M. JEEVARATNAM.

[7—2—1915]

Secretary to Government.

It is a very happy success in the attempt at clothing modern original and western mixed ideas in a Tamil Poem without losing at the same time the genius, the characteristic sweetness and individuality of the Tamil language or its pristine pictures. It is a lovely poem which I dare say, provoke imitations worthy of such ambition.

S. S. BHARATHI M A., B. L.,

Professor of TAMIL,

[16—9—15]

Annamalai University.

Mr. Mudaliar has given us a poem of considerable beauty, tender and pathetic and most felicitous in its language and great in all directions in the Leromes' wrath, her scorn, and above all in her great sorrow. Mr. Mudaliar has to be Congratulated as an accomplished and distinguished Tamil poet of the present day.

Rao Bahadur P. I. Chinnaswami Pillai.

கோம்பி விருத்தம்.

“சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ் நால் ஆராப்சிக் ஒருவிதமாகத்தான் இருந்தது. ஒரு நாலைக் கைபிலெடுத்தவுடன் இதற்கு முதல் நால் எது? இதற்கு ஸமஸ்கிருதத்தில் எதேனும் ஆதாரமுண்டா? என்றெல்லாம் விசாரிப்பார்கள். அத்தகைய முதல் நாலாவது ஆதாரமாவது இல்லாத நாலைக் கண்டனம் செய்வார்கள், அல்லது புறக்கணித்துவிடுவார்கள். தமிழில் எழுதிய எந்தப் புராண மூம் எந்தப்பிரபந்தமூம் வடமொழி சிழந்திழ் ஒதுங்கலாமேயன் றி மற்றப்படி தனித்து விற்க முயன்றால் ஆராப்சிசீயரான ருடைய நெற்றிக் கண்ணால் வெந்து நீரூப்ப் போவதைத் தவிர்த்து வேறு போக்கில்லை. ஆகவே தமிழ் நால் எழுதப் புகுவோர் அநேகமாய்ச் சூத புராணிகர் கைத்தாங்களின்றிக் காலெடுத்து வைக்கத் துணிய மாட்டார்கள். கணிகளுக்குச் சூத முனிவர் அருள் கிடைத்தவுடன் அவர்கள் ஒரே பறப்பரக ஆகாயத்தில் பறந்து விடுவதுதான். எவ்வளவாகத் தாழ்ந்து வந்தபோதிலும் சந்திரமண்டலத்தைச்சுற்றி வட்டமிடுவதே யொழியக் கிழே இரங்குவது கிடையாது. அவர்களுடைய அற்புதக் கணி நயங்களெல்லாம் சாமான்யமக்கள் கண்ணுக்கு எட்டாமலேபோய்விட்டன.

“அப்படிப்பட்ட காலத்தில் சாதாரணப் பொருளான பச்சோந்தியை விஷயமாகக் கொண்டு நகைச்சுவை தோண்ற எழுதிய ஆங்கிலப் பாட்டொன்று மாணவர்க்கு ஏற்படுத்தி யுள்ள பாடப் புத்தகங்களில் காணுவதாயிருந்தது. அதை ஆங்கிலம் பயின்ற மாணவரும் மற்றையொரும் ஒருவாறு அனுபவித்துப் பாராட்டி வந்தனர். அந்த ஆங்கிலக் கணிமைத்

தமுவி நூதன விஷயங்கள் பல சேர்த்துத் தமிழ் முறையில் நூலோன்று இயற்றினால் அது தமிழர் பலர் அனுபவிக்க இடந்தரும் என்று எண்ணி இந்நூலாகிரியர் கோம்பி விருத் தத்தை இயற்றினார்கள்.

“நால் வெளி வந்ததும், புலவர்களேயன்றித் தமிழ் வாசிக்கும் பழக்கமில்லாத மற்றையோரும் என் போன்ற மாணவருங்கடவாசித்து அனுபவிக்கும்படியாக ஏற்பட்டது. தமிழ்ச் செய்யுளில் அமைந்திருந்த போதிலும் அதையும் அனுபவிக்க இயலும் என்று சிலர் வார்த்தையாடத் தொடங்கினார்.” என்று திரு. T. K. சிதம்பராநாத முதலியாரவர்கள் இந்நூலின் பதிப்புரையில் எழுதுகிறார்கள். பண்டைத் தமிழ் இலக்கியத்தில் “நரிவிருத்தம்”, “எவிவிருத்தம்” என்ற கிறு நூல்கள் இருக்கக் காண்கின்றோம். இதுபோலவே ஆங்கிலம் கற்ற தமிழரான நமது முதலியாரவர்கள் மேரிக் (T. Merric) என்ற ஆங்கிலப் புலவர் எழுதிய ‘The Chameleon’ என்ற ஒரு சிறு பாட்டைப் படித்தவுடன், தமிழ் இலக்கியத்தில் ஒரு “கோம்பி விருத்தமும்” இருக்கட்டுமே என்று விணைத்து, இந்நாலைப்பாட ஆரம்பித்திருக்கவேண்டும். ஆங்கிலப்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்கள் என்று சொல்வதைவிட ஆங்கிலப் பாட்டுக்களின் கருத்தமைத்துப் புதியதாகவே ஒரு நூல் வெளியிட்டு விட்டார்கள் என்றே கூறலாம். ஆங்கிலப் பாட்டறியாத ஒரு தமிழன் இந்நாலைப் படிப்பானேயானால், அது, தமிழிலே எழுதி, தமிழுச்சிலே வார்க்கப்பட்ட ஒரு நூலாகவே கருதுவான். அத்தகைய முறையில் புத்தம், புதிய நூலாகவே, இந்நூலின் கவிகள் அமைந்துள்ளன. *

* “Though the grand work of the Poem is apparently taken from the story “Chemelon”, the treatment of the

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள கோம்பியின் கதைக் கும் நம் முதலியாரவர்கள் எழுதியுள்ள கோம்பியின் கதைக் கும், வால்மிகி ராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவோ, அவ்வளவு வித்தியாசம் உண்டு. *

இரண்டு யாத்திரிகர்கள் போகும் வழியில் பலபல பேச்சுக்கள் பேசுகிறார்கள். ஒரு யாத்திரிகன் பச்சோந்தி ஒரு அழுர்வ பிராணி யென்ற மீதிகையோடு ஆரம்பித்து

subject is quite original. The ideas are in harmony with those of modern thought while the style is classical and the metre is in strict conformity with the canons of Tamil prosody.

Mr. E. S. M. SENATHI RAJA, L. I. B., Bar-at-Law
MADRAS.

Your Kombi Viruttam was really a mental feast to me. It is likely to exile the Nari and Eli Viruttams to find shelter in the ambuses of forests and the holes in the walls sitting majestically in the divine throne of lofty green trees adorned with diamonds of flowers and emeralds of fruits under the expensive canopy of heaven embedded with brilliant stars.

Mr. Rao Bahadur C. D. DAMODRAM PILLAI,
B. A., B. L.

It is not a mere rendering from the English but has been so altered and worked upon to suit the genius and tradition of the Tamil language that one who does not look at preface & notes will at first sight take it for an Original poem.

[The Christian Patriot]

அதன் நீலங்கிறம் எவ்வளவு அழகானது என்று காரணிக்கிறன். இதைக்கேட்ட மற்றொருவன் “ஜோ, அது நீலங்கிறமா? அது பச்சை நிறமுடையதல்லவா” என்று கூறுகிறான். இருவரும் தாம்தாம் சொன்னதையே சாதிக்கிறார்கள். வாய்ச்சன்டை முற்றிக் கைச்சன்டைக்குக்கூட வருநிலையை எட்டிவிட்டது. அந்த சேரத்தில் அவ்விடத்தில் மற்றொரு பிரயாணி வந்து சேர்கின்றான். இவர்கள் வாதத்தைக்கேட்டு, அவன் சிரித்து விட்டு, இப்படி வீண்வாதம் என் செய்கிறீர்கள். நீங்கள் சொல்கிறபடி அதன் நிறம் நீலமுமல்ல, பச்சையுமல்ல-நல்ல கறப்புத்தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். தான் சொல்லுவதை வலிப்புறுத்தத் தன்னிடம் அப்போது, அதற்கு முந்தினாளே பிடித்து வைத்திருக்கும் பச்சோந்தியே இருக்கிறதென்று இறுமாப்போடு கூறித் தன்னிட மிருந்த பச்சோந்தியை வெளியே எடுத்துவிடுகிறான். அப்பச்சோந்தியோ, இம்முன்று பேரையும் பயித்தியக்காரர்களாக்கின்றிட்டு, வெள்ளை நிறமுடையதாகக் காணப்படுகிறது. இவர்கள் எல்லாம் அப்படியே ஆச்சரியப்பட்டு நிற்கும்போது அப்பச்சோந்தி “மக்களே நீங்கள் எல்லோரும் சொன்னது சரிதான்; எல்லோரும் சொன்னது தப்பும்தான். நீங்கள் எதைக்குறித்தும் இனிமேல் பேசும்போது, நம்மைப்போலவே மற்றவர்களும் கவனமாய்ப் பார்க்கக்கூடியவர்களே என்பதையும், ஒரு பொருளைப் பார்ப்பதற்கு எவரும் தம கண்ணால் பார்ப்பதைவிடப் பிறர் கண்ணால் பார்ப்பதற்குப் பிரியப்படமாட்டார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுக்கள்”: என்று சொல்லிக்கொண்டே ஓடிவிட்டது. இதுதான் ஆங்கில ஆசிரியர் Merrick சொல்லும் கதை. நம் முதலியாரவர்களோ இக்கதைக்கு ஒரு பொருள் கற்பிக்கின்றார்கள். அப்பொருளின் உண்மையையும் வள்ளுவர்களுமிலிருந்தே எடுத்துக்காட்டுகிறார்கள்.

“எப்போருள் எவ்வேல் இடத்துக் கேட்டினும்,
அப்போருள் மெய்ப்போருள் அறிதல் மெய்யறி(வு)
இப்புலி தனில் என எண்ணி டாது யாம்
துப்புறு கலாஞ் செய்து தாழ்வை யற்றனம்”
என்று யாத்திரிகள் முடிவுக்கு வந்ததாகக் கூறும் நயம்
கவனிக்கத்தக்கது.

இதுமட்டுமோ:- இன்னும் இப்படியே பச்சோந்தி
நிறம் மாறி மாறிக் காட்டும் நிலையை விளக்க அவர்கள்
ஏடுத்துக்காட்டும் உவமைகளெல்லாம் படித்துப் படித்துச்
சுவைக்கக் தக்கன. கடல், ஆறு, குளம் இவைகளிலுள்ள
தண்ணீர் சூரிய வெப்பத்தால் நீராவியாகி, பின்பு மேகமாய்
மேகத்திலிருந்து மழையாகவும், ஆலங்கட்டியாகவும் விழு
வதேயன்றி மூடிபணி முதலிய பல உருவங்களாகவும் மாறு
கின்ற தன்மைக்கு உவமை கூறும்பொழுது நாம் மகிழுமால்
இருக்கமுடியாது.

“பாரில் ஆர் கலி நீதி பட்ட மாதியிற்
சேரும் நீ ராவியாய்த் தீரிந்து மேகமாய்
மாரியாய் ஆவியாய் மற்றும் பல்லுரு
ஆ ருமால் அதனையும் அன்ன(து) இன்னதே”
(ஆர்கவி - கடல். பட்டம் - குளம்)

என்றும் கவி அமைத்துள்ள முறையைப் பாருங்கள். இன்னும் “தெய்வம் ஒன்றையேபற்றி விவகரிக்கும் சமய வாதிகள் தாம் தாம் அறிந்தது மட்டுமே உண்மை யென்று சொல்லி அந்த ஏக வள்ளு அவர்கள் எல்லாரும் சொல்லும் எல்லாத் தன்மைகளும் உடையதாய் அவைகளைக் கடந்து விற்கும் என்பதை அறியாத சமய வாதிகளை, நம் யாத்திரிகர்களுக்கு ஒப்பிட்டி,

“பரம் போரு ளோன்றையே பற்றிப் பேசுறும்
தரந்தர மான பல் சமயத் தர்க்கர் தாம்
தெரிந்தது தான் உண்மை யென்பர் சேப்பேலாம்
போருந்தும் அஃ(து) என்றேன்றே அவரும் போன்றனர்”

என்று கூறுவது,

“தோள்கண்டார் தோளே கண்டார் தோகேழற்
கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்
டாருமலிங்கே
வாள் கோண்ட கண்ணேர் யாரே வடிவினை முடியக்
கண்டார்
ஊழ் கோண்ட சமயத் தன்னேன் உருவுகண் டாரை
யோத்தார்”.

என்று ராமனைப் பார்த்த பெண்கள் அடைந்த நிலையைக்
கவிச் சக்கரவரத்தி கம்பர் கூறும் பாட்டை நினைவுறுத்து
கின்றது. இக் கோம்பியின் கதையால் அறியும் நீதிக்கு
இவ்வளவு. *

இனி, இக்கதை யமைப்பைப் பார்ப்போம். கோம்பி
விருத்தக் கதையில், ஒரு பாலைவனம் விரிவாக ஏருளிக்கப்
படுகின்றது. இப் பாலையிடையே பயணஞ்செய்த இரு

* The moral of it all is that “One object has many aspects and is affected by circumstances of time and place; but men who know not this affirm that what they themselves see is real.

May 1898.

Christian College Magazine.

The moral of this tale is quite familiar to Tamil readers and they use various, other similes to express the same truth. Our author collects a number of them and expresses them in various ways in the last 20 verses.

April 1898

The Hight of Truth.

பிரயாணிகள் ஒரு சோலையை (Oasis) அடைகின்றார்கள். அச் சோலையிலுள்ள தடாகத்தில் நீருண்டு, களைப்பு நீங்கிய அந்தப்பிரயாணிகளுக்குக்கவி ததுவுடனார்ச்சிஉண்டாகிறது. தெளிந்த நிரைவுடைய தடாகத்திலே தோன்றும் நீலவானம், தான் முன்கண்ட கோம்பியின் நீலநிறத்தை ஒத்திருக்கின்றது என்று ஒருவன் கூறுகின்றன. அவன் சொன்ன உவமை பொருத்தமற்றது - ஏனெனில் கோம்பியின் நிறம் பச்சையேயென்று வாதிக்கத் தலைப்படுகிறன் மற்றொருவன். “இன்று காலை, சூரிய வெளிச்சத்திலே பார்த்தேன்” என்கிறுன் ஒருவன். “இல்லை, நானும் அதை ஒரு சோலையின் நிழலில் கேரில் பார்த்தேன்” என்கிறுன் மற்றொருவன். இவ்வாறு இவர்களுக்குள் சொற்போர்க்கைப் போராகும் நிலையில் வந்து விடுகின்றது. அந்தத் தறுவாயில் வருகின்றன் மூன்றும் யாத்திரிகள். அவன் இவர்கள் வாதத்தைக் கேட்கிறன். தான் கண்ட ஒந்தி கருநிறமுடைய தென்பது அவன் வாதம். தன் வாதத்தை நிறையிக்க வேண்டித் தன்னிடமுள்ள ஒந்தியை வெளியே விடுகின்றன.

“கண்ணேதீர் விகேகவும் காம ஞபியும் — வெண்ணிற மாயூர்” வெளிப்பட்ட விந்தையைக் கண்டு மூவரும் அதிசயிக்கிறார்கள்.

“பலபல உறுப்பையும் தோட்டுப் பார்த்துத் தாம் மலைவற அவரவர் மனங்கோள் அங்கம் னேர் அல(து) உரல் சள(து) உலக்கை யோப்பு) யானே”

என்று சொல்லிய, வாணை காணச் சென்ற குருடரைப் போல் விற்கின்றார்கள். இதில்லிருந்து பல சிதிகளை அறிந்து கொள்கிறார்கள். கோம்பியைப்பற்றிப் பேச, பாலையையும், அதனிடையுள்ள ஒரு சோலையையும், அச்சோலையிடையுள்ள

ஒரு தடாகத்தையும் வருவித்து, அத் தடாகத்தில் கண்ட நீல வானத்தின் நிறத்தைக் கோம்பிக்கு ஒப்புமை கூறி, ஆரம்பிக்கின்ற முறை, அழகுற அமைந்துள்ளது.

பாலை வருணனை - நம் இலக்கியங்களில் பலனிடத்தும் மலிந்து கிடக்கின்றது. “சேங்கே ரூப்பினைத் தகடு சேய்து பார் சேய்த தோக்கும்” என்பார் சேயங்கொண்டார். “எனிசுடர்க் கடவுளும் கருதின் வேம் உள்ளாமும் காணில் வேம் நயனமும்” என்பார் கம்பார். நம் ஆசிரியரோ,

“பேரியவர் கோபத்திற் பிறந்த சாபத் தீ

அரிவையர் கற்புத் தீ, அன்பார் துன்புறப்

புரி தஞு பிரிவுத் தீ போறுமைத் தீ இவை

ஒருவழித் தோக்கேண உளதப் பாலையே”

என்று பாலையை வர்ணிக்கின்றார். பாலைத்தீயின் வெம்மை, பாலையைப் பார்க்காத நம் உள்ளத்தில்கூட வந்து இப்பொழுது தாக்குகின்றது என்று சொல்லலாம்.

கதை யமைப்பாலும், கதையினால் கற்பிக்கும் நீதி பாலும், மற்றும், பாலை, சோலை, தடாகம் தென்றல் இவற்றின் வருணனைகளாலும், இந்தூல் பல்லோர் புகழும்படி இருக்கின்றது. இந்தூலில் அமைந்துள்ள சொல் நயத்தையும், பொருள் நயத்தையும் பாராட்டி எழுதும் டாக்டர் சாமிநாதையரவர்கள் இதைப் படிக்கும்பொழுது இடையிலே வைத்துவிட்டு வேறொன்றைச் செய்தற்கு முன்ம் வரவில்லை என்று கூறுகின்றார்கள். இந்தூலில் வருகின்ற வருணனைகள், இதுவரைக் கேட்கப்படாத புதிய கற்பணைகளாக அமைந்துள்ளதைக் கண்டு, உடுமலைப்பேட்டை M.R. கந்தசாமிக் கவிராயரவர்கள் அதிசயிக்கின்றார்கள். தமிழ் இலக்கியத்தை, இந்தூல் வளம்படுத்துகின்ற தென்பதை

ஞானபோதினிப் பத்திராதிபர் அறிந்து அறிந்து மகிழ் கின்றார்.*

இன்னும் இலக்ஷகக் கவரணரின் தமிழாசிரியரா யிருந்த திரு. துமாரசிங் முதலியாரவர்கள், கவிகளின் அமைப் பையும், அக்கவிகளில் பிறமொழி கலவாத முறையையும் போற்றி, இந்தாலின் பெருமையை வியந்துரைக்கின்றார்கள்.

இந்தாலின் பெருமைக்கு இன்னும் நான் வேறு சான்று காட்ட விரும்புகின்றேனில்லை.

* It is a book of beautiful similes, most of which are very apt and clearly illustrative and drawn directly from nature, both animate & inanimate. This interesting poem inculcating *audi alteran partem* is a substantial addition to the Tamil poetic literature and must commend itself to the lovers of Tamil, old & young.

April 1898

GNANABOTHINI

It compares favourably, in sweetness and sentiments, with similar works of recognised merit in our extensive Tamil literature, while it bears many marks of originality. The purity of diction has struck me specially as worthy of commendation. I note with pleasure that you have not followed the tendency of the times to introduce foreign elements into our literature, even when there is no necessity for so doing, and thus to cultivate a style which, at the present rate of corruption, is likely before long so seriously to affect the historic individuality of our language as to render the existing literature almost un-intelligible and useless, and that wherever Sanskrit words occur in the text they are presented in Tamil guise. It is this, more than anything else, from a strictly literary point of view that adds to grace and charm of "Kombi Viruttam". I consider your work a valuable contribution to our literature.

Mr. K. C. B. Kumarakula Singh Mudaliar
Tamil interpreter to H. E. the Governor of Ceylon.

★ நெல்லைச் சிலேடை வெண்பா ★

தமிழ்க் கவி நயமறிந்தோர், தமிழ்ப் பாக்களின் சுவையைத் திராட்சாபாகம், கதலிபாகம், நாளீகேரபாகம், என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கூறுவார். திராட்சைப் பழம், கதலி வாழைப்பழம், தேங்காய் ஆகியவைகளைச் சுவைத்து அனுபவித்தவர்கள் இந்தப் பாகமுறையை நன்கு அனுபவிப்பார்கள். செம்பாகமான முறையில் சிறிதும் சிரம மின்றி அனுபவிக்கக் கூடிய தமிழ்ப் பாட்டுக்கள் — திராட்சா பாகப் பகுதியுள் அடங்கும். சிறிது சிரமப்பட்டுப் பின்னர்ப் பொருள் தெரிந்து அனுபவிக்கக் கூடிய பாட்டுக்கள் கதலி பாகப் பகுதியாகும் — மிகுந்த சிரமப்பட்ட பின்னரே சுவையறியத்தக்க முறையில் அமைந்துள்ள செய்யுட்கள். நாளீகேரப்பகுதியிற் சேரும். இந்த முறைகளை நமது முதலியா ரவர்கள் நூல்களுக்கு அமைத்துப் பார்த்தால், அகவிகை வெண்பா, திராட்சாபாகமாகவும், கோம்பிவிருத்தம் கதலி பாகமாகவும், நெல்லைச் சிலேடை வெண்பா — நாளீகேரபாக மாகவும் இருக்கக் காணலாம்.

“இங் நெல்லைச் சிலேடை வெண்பா, திருநெல்வேலி என்னும் ஸ்தலத்தை முன் பாதியில் சிலேடை வகையால் சிறப்பித்தும் அத்தலத்தில் எழுந்தருளிய சிவப்ரானீப் பிற்பாதியில் திரிபு வகையால் சிறப்பித்தும், கூறப்பெற்ற நூறு வெண்பாக்களையுடையது. சிலேடையும், திரிபும் செம்பாகமாகவே அமைக்கப் பெற்றிருத்தலால், சிறிது

ஊன்றி நோக்கிற் பொருள் காண்டல் எனிதே. பொருள் புலப்பட்டவுடன் மனத்தில் எழும் பெருமகிழ்ச்சிக்கு வரம்பு காணல் அரிதாம்". * என்று மு. ரா. கந்தசாமிக் கவிராயர் கூறியவாறு இந்நூலின் பொருட்சவையும், சொற் சுவையும் அறிந்து அறிந்து அனுபவிக்கத் தக்கவை.

“அருண் மனங் கமமும் போருளின் சுவையும்

மறைத்து சோற் சுவை யமைவும்

மருவுற விசைச்த்த சிலேடையின் வியப்பும்,

வாய்த்தநற் கற்பனை வனப்பும்

தரூபத் மதுரங் கோழ்த்திடும் போலிவும்

சார்த்தி புயமகத் தகவும்

தெருட்டஞ் யாரும் புகழ் தர நெல்லைச்

சிலேடை வெண் பாத்தமிழ்”

என்று திருநெல்வேலி, கவிராஜ நெல்லையப்பீள்ளோயவர்கள் கூறவதே இந்நூலின் பெருமைக்குப் போதிய சான்றாகும். இப்புகழுக்கு இந்நால் முழுதும் உரியதென்பதற்கு உதாரணங்களாக இரண்டு பாட்டுக்களை மட்டும் எடுத்துச்சொல்ல விரும்புகின்றேன்.

“தேறு சைவ ரங் கணவர்த் தீர்ந்தோரும் வெண் ணிலவில்

நீறு புனைந்திடே நெல்லையே — மாறன்

அடிற்சுவடு வேய்ந்தார் அடியார் சிரமேல்

அடிச்சுவடு வேய்ந்தா ரகம்.

ஊன்பது நெல்லைச் சிலேடை வெண்பாவில் கானுகின்ற நல்ல

* தொரு பாட்டு.

* விவேகபாரு — பத்திரிகை.

வெண்ணிலவினீறு = வெள்ளிய பிரகாசத்தையுடைய
விடுதியை

புனைந்து இடும் = அலங்கரித்துத் தரித்துக் கொள்ளும்
சைவர்களையும்

வெண்ணிலவின் = வெள்ளிய சந்திரனது கிரணத்தால்
நிறுப்பு நெந்திடும் = நீறி வருந்துகின்ற காதலரைப் பிரிந்
துள்ள பெண்களையும் சிலேடையில் வைத்துக் கூறிய நயம்
அரியத்தக்கதாகும். மற்றும் —

மாறன் அடிச்சவடு ஏய்ந்தார் = பாண்டியன் பிரம்பினால்
அடிக்க அந்த அடித் தழும்பைத் தாங்கினவர்
அடியார் சிரமேல் அடிச் சவடு வேய்ந்தார் = அடியார்
தலைமேல் தம் அடிச் சவட்டை அணிந்தார்

என்று கூறும்பொழுது அத்திரிபு நம்மைக் கங்கிச்சவையை
அனுபவிக்கும்படி செய்து விடுகின்றது. திரிபு என்றால்
எப்படி இருக்கவேண்டும் என்று எழுந்த கேள்விக்கு
“பாட்டைப் படிக்கவேண்டும் பின்பு அந்த பாட்டின் அடி
களில் திரிபு இருக்கிறது. என்று எடுத்துக்காட்டியவுடன்
அப்படியா? இதில் திரிபும் இருக்கிறதா என்று வியந்து
மகிழுவேண்டும். அப்படிச் சொற்கள் அமையும்படி பாடுவது
தான் நல்ல திரிபாகும்”. என்று சின்னிகுளம் அண்ணுமலை
ரேட்டியார் சொல்லியதாக நம் முதலியாரவர்கள் அடிக்கடி
சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த அழகான திரிபு இலக்
கணத்திற்கு நம் முதலியாரவர்களின் இந்நால் மிகவும்
பொருத்தமாய் அமைந்துள்ளது என்பதை நான் சொல்ல
வேண்டியதில்லை. இத்துடன் இப்பாட்டின் கடையடி,

இரண்டும்

“கேல் பட்டழிந்தன செஞ்சுர் வயப்போழில், செங்
கடம்பின்
மால் பட்டழிந்தன மங்கையர் மாமனம், மாமயிலோன்
வேல்பட்டழிந்தன வேலையும் சூரனும் வேற்பும், அவன்
கால் பட்டழிந்தன என்றலை மேல்அயன்
கையெழுத்தே”

என்ற செய்யுளை நினைப்பூட்டும் போது, இறைவன் திருவுடிப்
பெருமையை நாமெல்லாம் உணரும்படி செய்கின்றன.

இத்துடன் திருவனந்தபுரம் Prof. P. சந்தரம் பிள்ளை
யவர்களின் உள்ளத்தைக் கவர்ந்த மற்றிருக்க செய்யுளைக்
கூருது செல்ல என் பனம் இடந்தரவில்லை.

கோலமைனை கோண்களையக் கோண்களில்லை முன்
நிலையில்
நிலவண நேர்வையேனு நேல்லையே—நால்ரண்டாத்
தோக்க விழுந் தோடிரண்டார் தாழுக மோவ் வோன்
றனினும்
மிக்க விழுந் தோடிரண்டார் வீடு.

ஒரு தலைவி, தன் தலைவனை நேரில் பார்த்து, நிலவண்ணனை
நீ நேர்வரட் என்று சொல்வதும், அத்தலைவன், அத்தலைவி
யைப் பார்த்து, முன் இலையில் நிலவணம் (உப்பை) நேராக
வைப்பாயாக என்று சொல்வதும் சிலேடைப் பொருளில்
அமைந்துள்ளது, பொருள் நயத்தோடு சிறிது வேடிக்கை
யாகக்கூட இருக்கிறது. பின்னர் எட்டுத் திக்கும் இரும்
தோள் திரண்டவராகிய நெல்லையப்பர் (மிக்கு அவிரும் தோடு
இரண்டார்) அன்றலர்ந்த செந்தாமரபோன்ற இதழ்கள்
இரண்டு உடையவர் என்று சொல்லும்போது சொல் நயமும்
பொருள் நயமும் பொருங்தியிருத்தல் காண்கின்றோம்.

தற்காலத்திலே, சிலேடை, யமகம், திரிபுகள் தமிழ்
அனபர்களால் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. அப்படிப்

பாடுவது கணமுக் கூத்தாடியின் வேலையைப் போன்றதே தவிர உண்மையான கவிதையல்ல என்பதும் சிலர் வாதம். அது உண்மையே. உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை சப்த சித் திரங்களாலே உணர்ச்சி ததும்பச் சித்திரிப்பதுதான் உண்மைக் கவிதையாகும். தமிழ் இலக்கணத்திலே சொல் லணியும் ஒரு இடம் பெற்றுத்தான் இருக்கிறது என்பதை மறவாது, நேயர்கள் இந்தச் சிலேடை, யமகம், திரிபுகளை, நோக்கினால் அவர்கள் அவைகளை வெறுக்கவேண்டிய நியாய மில்லை. பொருள் நயமும், சொல் நயமும் நிறைந்த சிலேடை களைத் தாங்கிய, இந் நெல்லைச் சிலேடை வெண்பாவும் தமிழ் இலக்கியத்திலே ஒரு இடம் பெற்றதான் வேண்டும். அதுவும் ஆங்கிலங் கற்ற ஒரு தமிழர் இவ்வளவு அழகாகச் சிலேடை, திரிபு நயம் அமையப் பாடுகின்றார் என்றால் கேட்பானேன். “இத்தகைய சிறு பிரபஞ்சங்கள் பாடுபவரது கவித் திறமையை நன்றாகக் காட்டவல்லன. ஆங்கில விற்பனை ராகிய முதலியாரவர்களியற்றிய இந்தால் மிகச் செவ்விதின் அமைந்து விளங்குதலைக் கண்டு வியக்கின்றோம். இவைகளை யெல்லாம் சிரிப்பதிலும் சுருங்கச் சொல்லுமிடத்து முதலியாரவர்களைச் சிறந்த தமிழ்க்கவி என்றே முடிக்கலாம்” என்ற செந்தமிழ் ஆசிரியர் கூறுவது முற்றிலும் பொருத்த மானதே.



கம்பராமாயண சாரம்

முதலியாவர்கள் தமிழன்னைக்குச் செய்த தொண்டுகள் பல. அத்தொண்டுகளிலெல்லாம் சிறந்ததொரு தொண்டாகக் கருதப்படவேண்டுவது அவர்கள் கம்பராமாயண சாரம் வெளியிட்டதேயாகும். “தமிழ் நாட்டில் தமிழறி வடையொவரும் தெரிந்து படித்தற்கு இன்றிப்பையாத நூல் களுள் கம்பராமாயணம் ஒன்று. இங்நாட்டினர் கம்பராமாயணப் பிரசங்கத்தை மிகச் சிறப்பாக மதிக்கின்றனர். இது சுவையினால் தமிழ் உலகைத் தன்வசப்படுத்தியிருக்கின்றது. இதனை எத்தனை வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் சலிப்புண்டாவதில்லை. அப்படியே கம்பராமாயணத்தின் தொடர் புடைய நூல்கள் எத்தனை வெளிவந்தாலும் அது தமிழ் நாட்டாருடைய ஆதாரவுக்கு உரியனவாகும்” என்று டாக்டர் சாமிநாதையரவர்கள் கூறுகின்றார்கள். கம்பராமாயணம் பல ரும் போற்றத்தகுந்த ஒரு அரிய நூல்தான். ஆனால் அப்புத் தகத்தின் பருமையையும், அந்தாலில் காணப்படும் பாட்டுக் களின் எண்ணிக்கையையும் பார்க்கும்போது, பலவேறு துறை களில் பாடுபடும் தமிழ் மாணவன் ஒருவனுக்கு, அந்தால் முழுவதையும் படித்து முடித்து, அந்தாலில் காணப்படும் தமிழ் கவிகளின் சுவையை அறிந்து அனுபவிக்க முடியுமா என்பது சந்தேகம். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு அந்தாலில் உள்ள சாரமான பாட்டுக்களையெல்லாம் பொறுக்கி பெடுத்துக்கொடுப்பதுடன் மட்டும் அனமையாது அப்பாட்டுக் களில் அமைந்துள்ள அரிய நயங்களையும் எடுத்துக்காட்டி அனுபவிக்கும்படி செய்தால் அத்தகையதீராக சேலவையை என்னென்று சொல்வது?

ஆங்கிலத்தில் எண்ணிறந்த புலவர்கள் அருமையான பாடல்கள் பல பாடியுள்ளார்கள். ஆங்கிலப்பேராசிரியர்களைத் தவிர ஆங்கிலம் கற்ற பிற மாணவர்கள் எல்லாரும் அந்தப் புலவர்களின் பாடல்களின் நயங்களையெல்லாம் அறியச் சாத்தியமன்றதான். பால்கிரேவ் (Palgrave) என்ற அறிஞர் இத்தகைய மாணவர்களுக்காக 'The Golden Treasury' என்ற ஒரு தங்கப் பொக்கிஷத்தைத் தந்திருக்கின்றார். இந்த நூலை எல்லா ஆங்கிலமாணவர்களும் சிரமமின்றிப்படித்து முடித்து விடுதல் இயலும். இந்நூலைப் படித்து முடித்தவர்கள் ஆங்கிலக் கவிச்சுவையை முற்றிலும் அறிந்துவிடுவார்கள் என்று கூடக் கூறிவிடலாம். அத்தகைய அருமையான தமிழ்க் கவிகளின் தொகையைமத்து ஒரு நூல் தமிழகத்தில் இன்னும் வெளி வரவில்லை. விரைவில் அத்தகையதொரு நூல் வெளிவர வேண்டுமென்பதே என் விருப்பம். இதைப் போலவே ஆங்கிலப் புலவரும் நாடகாசிரியருமான சேக்ஸ்பீயர் எழுதிய நூல்கள் எண்ணிறந்தவை. அவரியற்றிய நாடகங்களையும் ஏனைய நூல்களையும் சேர்த்து ஒருவர் படித்துவிட்டேன் என்று கூறுவது சிறிது கஷ்டசாத்தியமான காரியம்தான். ஆனால் இந்த சேக்ஸ்பீயர் நாடகங்கள் காவியங்கள் இவை களில் காணப்படும் அருமையான பகுதிகளையெல்லாம் திரட்டி ஒரு அறிஞர் 'Beauties of Shakespeare' என்ற பெயருடன் ஒரு நூல் வெளியிட்ட பின்னரே சிறிதே அவகாசமுடைய ஆங்கிலம் கற்ற மாணவர்களும் சேக்ஸ்பீயரின் கவிதா சக்தி யையும், நாடகத்திற்கொண்டும் அலுபவிக்க முடிந்ததென்னலாம். கவிதா சக்தியிலோ நாடகத் திறனிலோ அன்றி நூலின் அளவிலோ கம்பர் சேக்ஸ்பீயருக்கு இளைத்தவ ரல்லர். அப்படி யிருக்கத் தமிழகத்திலே எல்லோரும் கம்பராமாயணம் படித்து முடிப்பது அருமையாகவே யிருந்தது. காரணம் - நூலின் அளவும் பாட்டுக்களின் எண்ணிக்கையுமே யென்ன லாம். இப்படிப்பட்ட நாளிலே நம் முதலியாரவர்களைப்

போன்ற ஒரு ஆசிரியர்-கம்பனை-எல்லாத் தமிழ் மாணவர் களும் அறிந்து அனுபவிக்கும்படி செய்துவிடுகிறேன் என்று மார்த்திக்கொண்டு, அந்தாலில் உள்ள அருமையான இன் கவிகளைப் பெல்லாம் திரட்டித் தருவதாயிருந்தால், அத்தகைய ஒரு பணிபை என்னென்று போற்றுவது? முதன் முதற் ‘கம்ப ராமாயண’ இன்கவித்திரட்டு” என்ற தலைப்போடு சில பாட்டு களை மட்டும் முதலியாரவர்கள், ‘செந்தமிழ்ப்’ பத்திரிகையில் இன்றைக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பித்த பொழுது அது தமிழ் மக்களின் உள்ளத்தில் எத்தகைய உணர்ச்சியை உண்டுபண்ணியிருக்கவேண்டும் என்பதை நான் எடுத்துக்கூறவேண்டியதில்லை. இத்தகைய ஒரு திட்டத்தை அக்காலத்திலே தூத்துக்குடியில் சப்ஜட்ஜாயிருந்த டீ. C.V. கிருஷ்ணசாமி அய்யரவர்கள் எப்படி வரவேற்றார்கள் என்பதைமட்டும் நான் சொன்னால் அதுவே போதும். “இன்றைய தினம் எனக்குக்கிடைத்த செந்தமிழ் 21-ம் தொகுதி 1ம் பகு தியில் நீங்கள் எழுதியிருக்கிற கம்பராமாயண இன்கவித் திரட்டின் முன் நூரையைப் படித்து வெகு ஆன்தமடைந்தேன். நேற்றிரவு இவ்வூர் ஆனந்த நடராஜ கான சபையின் முதல் வருடக்கொண்டாட்டத்தில் நான் அவைத் தலைமை வகித்தேன். என் முடிவுரையில் கம்பராமாயணம் வெகுமேன் மையான காவியமாயிருந்தாலும் அது வெகு விரிவாக இருப்பதனால் இக்காலத்தில் எல்லாத் தமிழ்பிமானிகளும் படித்து ஆனந்திக்கச் சாவகாசமில்லை என்றும், அந்தப்பெரிய காவியத் தில் உள்ள இன்கவிகளை ஆங்கிலத்தில் சேக்ஸ்பீயர் மகாகவி யின் கவிகளை Beauties of Shakspeare என்று தேர்ந்தெடுத்துப் பதிப்பித்ததுபோல் பதிப்பிக்கவேண்டும் என்றும், இந்தச் சத்கருமத்தைச் செய்யும்படி ஈசன் அருள் புரிய வேண்டும் என்றும் நடராஜாவைப் பிரார்த்தித்தேன். இவ்வளவு சிக்கிரம் பிரார்த்தனை நிறைவேறுமென்று நான் கனவிலும் எண்ணாவில்லை. தாங்கள் எத்தனித்த காரியம் மிகவும்

மெச்சத்தக்கது. இனி ஒவ்வொரு பாதமும் செந்தமிழுப் பத்திரிகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். சர்வேஸ்வரன் தங்களையும் தாங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தையும் அனுக்கிரகிப்பார் என்று நம்புகின்றேன். தங்களை எனக்குத் தெரியாதபோதிலும் தங்களுடைய நன்முயற்சியினால் ஆனந்தப்பட்டு எழுதினேன்” என்பதுதான் 4—1—1923ல் அய்யரவர்கள் முதலியாரவர்களுக்கு எழுதிய கடிதம்.

இந்தாவின் அருமை இவ்வாறிருக்க இந்தால் எழுத நேர்ந்த காரணத்தைப்பற்றி முதலியாரவர்கள் சொல்வதை நாம் கேட்போம்.

“நான் திருகெல்வேலி வித்துவான் அழகியசோக்காநாத பிள்ளையவர்களுடன் அளவளர்விக் கலந்து பேசிக்கொண்டிருந்த ஒரு சமயத்தில், அவர்கள், சம்பராமாயணம் குசப் படலத்தில் ‘சற்றத்தார்’ என்ற கணி முதலிய ஏழு பாட்டுக் களை மெடுத்துக் காட்டித் ‘தம்பி! இரதப் பகுதியைப் படித்துப் பாருங்கள்’ என்றார்கள். அவர்கள், கணியியற்றுவதிற்போலக் கணிச்சலை யுணர்வதிலும் பேர்பெற்றிருந்ததனால், அவர்கள் காட்டிய பகுதி சிறந்ததாகத்தான் இருக்குமென்றெண்ணி, அதனை - ஒரு முறையன்று - இரு முறைகவனமாகப் படித்துப் பார்த்து, ‘நன்றாகத்தா னிருக்கிறது. ஆனால், நீங்கள் எடுத்துக்காட்டும்படியான அதிசயம் ஒன்று மில்லையே!’ என்றேன். அவர்கள், இது கம்பராமாயணத்திற் சிறந்த பகுதியென்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்றார்களேயன்றி, அதில் இன்ன இன்ன விசேட நம்குளிருக்கின்றனவென்று சொன்னார்களில்லை.

அப்பகுதியில், என்னவோ சில ஆழந்த உட் கிடைப் பொருள்கள் இருத்தல் வேண்டும், இல்லாவிட்டால், அது

சிறந்த பகுதியென வழங்கும் பிரபலம் பெற்றிராதென்று எண்ணி, இடையிடையே அப்பகுதியை ஊன்றிப் படித்து வந்தேன். உரையோடு கூடிய அயோத்தியா காண்டப் புத்தகங்கள் கிடைத்தவைகளிலெல்லாம் அப்பகுதிக்குக் கூறப் பட்டுள்ள உரைகளைப் பல முறை படித்துப்பார்த்தேன். பல வித்துவான்களிடம் அப்பகுதிக்குப் பொருள் கேட்கவன்செய்தேன். இந்த முயற்சிகளால் நான் முதன் முதல் கண்ட சாதாரணமான பொருள்க் காண்றிப் புதுமையான பொருள்க் கொண்றும் தெரிந்தபாடில்லை. ஆயினும், அப்பகுதி படிக்கப் படிக்க இனிமை குன்றுதிருந்ததால், ஊடே ஊடே அதனைப் பொழுதுபோக்குக்காகப் படித்துக்கொண் டிருந்த ஒரு சமயத்தில் ‘சுற்றுத்தார்’ என்ற பாட்டின் உட்கிடைப் பொருள் திடீரெனப் புலப்பட்டது.

அப்பொருள் புலப்பட்டதோடு, ‘அது, மிகவும் இனிமையானது; நிச்சயமாகக் கம்பர் கருதியது; அதை முன்னேர்கள், கண்டுதான், “சுற்றுத்தார்” என்ற பாட்டுடன் தோடங்கும் பகுதி சிறந்த பகுதி யென்று சொன்னார்கள். பின்னேர்கள், அதன் உள்ளுறை புதையற் பொருளை உணராமல், “சிறந்த பகுதி” “சிறந்த பகுதி” என்ற கிளிப்பிளைகள் போலச் சொல்லி வந்திருக்கிறார்கள். முன் காலத்தில் அஞ்சைகார் அறிந்திருந்த அரும் பொருள், சில காலம் மறைந்திருந்த கிரகம் திரும்பத் தோன்றினாற்போல, இப்போது தோன்றி யிருக்கிறது. இவ்வாறே கம்பராமாயணம் முழுவதையும் ஆழந்து ஆராய்ந்தால், கம்பர் காலத்தார் தெரிந்திருந்த அரும்பொருள்கள் மறைந்துபோனவை பல, திரும்பக்கண்டு பிடிக்கப்படலாம். “சுற்றுத்தார்” என்ற கவி போன்ற இனியகவிகளைத் தேர்ந்தெடுத்துத் திரட்டி அவற்றின் உரைகளை ஊன்றியுணர்ந்து தெளிவாகவும் எளிதாகவும் எழுதி வெளி பிடில் வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றின. அந்த

என்னங்களின் தூண்டுதலே, கம்பராமாயண இங்கவித் திரட்டும், உரையும், கதைத் தொடர்ச்சியும் ‘செந்தமிழ்’ப் பத்திரிகையில் வெளியாவதற்குக் காரணமாயிருந்தது. அந்தால், இப்போது கம்பராமாயண சாரம் என்ற பெயரூடன் வெளியிடப்படுகின்றது” என்று முதலியாரவர்கள் இந்தாலின் முன்னுரையில் கூறுகின்றார்கள். இத்தகைய நூலில் இன்று ஐந்துகாண்டங்கள் வெளியாகியிருக்கின்றன. இன்னும் ஒரு காண்டம் மட்டும் வெளிவர வேண்டியிருக்கிறது. முதலியாரவர்களது தளரா ஊக்கம் இன்னும் சில வருடங்களில் அந்தக் காண்டத்தின் சாரத்தையும் தமிழ் மக்களுக்கு தரும் என்பதே என் நப்பிக்கை.

இந்தாலிற் கானும் அருமையான கருத்துக்களை எடுத்துக் காட்டும் ஆற்றல் என் போன்றவர்களுக்கு இல்லை; என்றாலும் தமிழ் மாணவனைன்றமுறையிலும் கப்பன் கவிகளைக் கற்கவேண்டும் என்ற ஆவல் மிகுதியும் உடையவனைன்ற முறையிலும் நான் அறிந்து அனுபவித்த நயங்களைமட்டும் எடுத்துச் சொல்லும் விருப்பம் உடையேன். இந்த “இன்கவித் திரட்டில்” எந்த இன்கவிகளைச் சேர்ப்பது என்ற சிரமத்தைக் காட்டிலும் எந்த இன்கவிகளை விடுவது என்ற சிரமத்தான் முதலியாரவர்களுக்கு அதிகமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி ஸிடப்பட்ட இன்கவிகளின் பொருள் நட்பங்களை யெல்லாம் அவர்கள் தேர்ந்தெடுத்த இவ்வின்கவிகளுக்கு இடையிடையே எழுதப்பட்டுள்ள வசனப் பகுதியில் வெளியிட்டுக் கம்பராமாயண சாரத்தை மாணவர் கொஞ்சங்கூட ஒழுகிப்போகும்படி விடாமல் உண்டு மகிழும்படி செய்து விடுகிறார்கள். இந்தக் கம்பராமாயண சாரத்தைப் படித்து அனுபவித்தவர் கம்பரது இராமாயணம் முழுவதையும் படித்து அனுபவித்த இன்பத்தை அடைவர் என்பது திண்ணைம்,

இந்த நூலில் முதலியாவர்கள் கம்பராமாயன் இன்களைக் கணைத் திரட்டித் தந்ததோடு அமையாமல் அந்தக் கவிகளில் காணும் நபங்களை எல்லாம் பொருள்சொல்லு முறையில் விரி வாக எடுத்துரைத்திருக்கின்றார்கள். அப்படிப் பொருள்சொல் மூட்போது, தமது உள்ளத்தில் வேவூன் றியிருக்கும் தம் சொர் தக் கருத்துக்களை அப்பாட்டுக்களின் மேல் ஏற்றிச் சொல் லும் பிற உரையாசிரியர்களைப் பேரவல்லாமல், கம்பர் என்ன கருத்தமைத்துப் பீப்பாட்டைப் பாடியிருப்பார், அந்தக் கருத்தை உலகோர் இதுவரை அறிந்து கொண்டார்களா? அப்படி அவர்கள் அறியாதிருந்தனராயின் அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்வதுதானே நாம் செய்யவேண்டிய முக்கிய காரியம் என்று நினைந்தவர்களாய் அதற்காகவே பல நாட்கள் அல்ல, பல வருடங்கள் உழைத்து அநேகம் பாட்டுக்களுக்கு, இதுவரை தமிழாசிரியர்கள் காணுதிருந்த அரிய கருத்துக்களையெல்லாம் கண்டெடுத்து வெளியிட்டுத் தமிழ்மரணாவர்களைப் பெரிதும் கடமைப்படுத்தியுள்ளார்கள். இதுவரையும் மனிதர் அறியாத அறிவுகளை மனித அறிவுக் களஞ்சியத்தில் சேர்த்தல் (adding something to the human knowledge) என்ற கொள்கைதான் முதலியாவர்களிடம் அமைந்திருந்தது.

உதாரணமாக ‘சுற்றுத்தார் தேவரோடும் தொழுநின்ற கோசலீ’ என்று கம்பர் சொல்லும்போது, எதற்காக இப்படிச் சொல்கின்றார்கள் என்று சிறிதும் சிந்தியாமல், உபசாரமங்கள் சொல்லுவதாகவே பல உரையாசிரியர்கள் கருதி வந்திருக்கிறார்கள். “வேந்தர் வைகும் முற்றுத்தான் முதற் றேவி” யானதனால் சுற்றுத்தார் தொழுகின்றார்கள். “மூன் றுலகும் ஸன்றூஜை முன்னீன்றூஜைப் பெற்றதாகிய பெருஞ் செல்வம் படைத்த பெரியாள்” ஆதவினால் தேவர்கள்

தொழுகின்றார்கள் என்று கம்பர் அந்தப் பாட்டிலேயே உய்த் துணரவைத் திருக்கின்றார் என்று முதலியாரவர்கள் நயப்பட எடுத்துக் காட்டும்போது நாம் மதிழ்வது மட்டும் அன்று ஆச்சரியம் கூட அடைகிறோம். இன்னும், இராமதூதுவானுக வந்த அனுமனை அசோக வனத்தில் கண்ட சிதை,

“ஊழி ஓர் பகலாய் ஒதும் யாண்டேலாம் உலகம் ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்றேன இருத்தி”

என்று வாழ்த்திய வாழ்த்தின் அருமையை எடுத்துச் சொல் அல்போது, ஒருவர் கூனும், நொண்டியாய்க் குருடுபெசுவிடுமையாய்க் குட்டம் கூதையம் குண்மம் முதலிப் கொடிய நோய்கள் பலவற்றின் வாய்ப்பட்டுத் தளர்ச்சி மிகுந்த முதிர்ச்சி யடைந்து பொறுக்கமுடியாத வருத்தம் வளர அதனால் ஒரு நாள் ஒரு யுகம்போல நீள், இருக்தலினிலும் இறத்தல் ரண் ரென்னும்படி வாழ்நாட்களைத் தள்ளிக்கொண்டு சிரஞ்சிவி யாக வாழுலாம்: அப்படிப்பட்ட வாழ்விலுள்ள கேடுகள் அனைத்தையும் விலக்கவும் இப்போது அது மாணிடத்துள்ள நலங்களைல்லாம் நிலைக்கவும், அவனைச் சிதை என்றும் இன்றேன இருத்தி என வாழ்த்தினால் என்று விரிவுரை செய்கின் றார்கள். இன்றேன இருத்தி - என்று கம்பர் இக்கருத்தைக் கொண்டே கூறியிருப்பார் என்பதில் ஐடமுண்டோ?

இப்படித் தனித்தனியாய் முதலியாரவர்கள் பாட்டுக் களுக்கு விரிவுரை எழுதும் நயங்களை யெல்லாம் சொல்லிக் கொண்டேபோனால் அதுவே ‘ஒரு கம்பராமாயனாய்’ ஆகி விடுமென்று அஞ்சகிறேன்: இனிக் கம்பர் சுருத்திதுதான் என்று முதலியாரவர்கள் அறதியிட்டுக் கூறும் ஒன்றிரண்டு கருத்துக்களை மட்டும் எடுத்துச் சொல்லிவிட்டு இவ் விமரிசனத்தை முடித்துக்கொள்ள நினைக்கின்றேன். கம்பராமர்யனத்தின் முதற்செய்யளான ‘உலகம் யானையும்

தாழுள ஆக்கலும்” என்று தொடங்கும் கடவுள் வளாக்கப் பாட்டி ந்து விரிவுரை சொல்லுதலை வியாஜமாகக் கொண்டு கம்பரது கடவுட் கொள்கையை ஆசிரியர் அவர்கள் விரிவாக எடுத்துகரைக்கிறார்கள். கடவுள் சமயங்கள்லாவற்றையும் கடந்த பரம்பொருள் எண்பதும் கடவுளின் ஓரோர் அமசு பூதரே ஒவ்வொரு சமயத்தாரும் கொண்டாடுகின்ற கடவுள் எண்பதும் கம்பர் கொண்ட கடவுட்கொள்கையாகும். இராம கதையிலே, விட்டு இனுவின் அவதாரமான ராமனிப் புகழும் முகத்தால் விட்டு இனுவைப் பரம்பொருளாகக் கொண்டு பல முறை கூறியுள்ள கம்பர் கிவைனப்பற்றிப் பேசுநேர்ந்தபொரு தெல்லாம் அவனையே பரம்பொருளெனக் கருதும்படி கூறி யிருக்கிறார். எச்சந்தர்ப்பத்தில் எந்த மூர்த்தியின்பால் பரம் பொருள் முனைந்து நிற்கின்றதோ அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த மூர்த்தியைப் பரம்பொருளென்று உபசரித்துக் கூறும் முறையிலே, ராமனை “யாரினும் உயர்ந்தமுலத்திருவராமோரு வர் ஏகழுர்த்தி” என்று அழைக்கின்றார். பிரமா, விட்டு இனு, சிவன் என்ற மூன்று திரிமூர்த்திகளுக்கும் அப்பாற்பட்ட வனே பரம்பொருள். அப்பரம்பொருளே ராமனுக அவதரித்துள்ளான் என்ற கருத்தை உள்ளடக்கி,

“சேங்கண்மால் நான்முகன் கிவென்என்றே கோலோ எங்கள் நாயகனையும் நினைந்தது” என்றும்

முளிமேல் வைதுவான் முருகற்றந்த அத்தளியல் பாகத்தான், தடக்கை ஆழியான், அளவில் ஒன்றுவரேயன்றி ஜயமில் கிளவியர் தனித்தனி கிடைப்பரோ துணை”

என்றும் கம்பர் கூறும் நயத்தை நாம் அறியும்படி ஆசிரியர் செய்துவிடுகின்றார்கள். “கம்பர் உயிருக்குயிராகவும், உணர் வுக்குணர்வாகவும் ஒப்புயர்வற்றதாகவும் கொண்ட கடவுள் எவ்வெத்தொழிலையும் நடத்துவோரையும் நடத்துவிக்கும்

முழுத்தனிமுதற் கடவுளாய்ச் சமயாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் ஆகுப்படி செய்து வின்ற சமயாதித் தப்பழம்பொருளான பரமபதியோடு'என்று ஆசிரியர் முடிக்கும்போது, எவ்வளவு அடுகாக் கம்பரது கடவுட் கொள்கையை நாம் எல்லாம் ஒரிடும்படி செய்துவிடுகின்றார்கள்.

இனி - 'வாலிவத நியாயத்தை' *எடுத்துக் கூறும் பொழுதும் நம் முதலியாரவர்கள் தம் ஆராய்ச்சித் திறனைப் பெற்றும் காட்டுகின்றார்கள் என்று கூறலாம். இராமன் மறைந்து நின்று தன்மேல் அம்பெய்து வீழ்த்தியதைப் பல

* "நேரு மன்று மறைந்து சிராயுதன் மார்பின் எய்வோ வில்லிகல் வல்லதே."

என்றதற்கிடமாக, இராமன் மறைந்துநின்று வாலியைக் கொண்டது, அந்யாயமானதென்றும், அந்யாயமன்று, நியாயமானதே யென்றும், வான்மீக் ராமாயணம் தோன்றிய நாள்தொட்டு இந்கான்மட்டும், பல்லாயிர வருடங்களாக, ஓய்வின்றி நிகழ்த்துவாதம், இனித் தலையெடாதபடி நிர்விவாதமாக முடிந்த முடிவுபெறும்படி செய்து விட்டது, கம்பராமாயண சாரத்தில் வாலிவதைப் படலத்தில் வாலிவத நியாயம் என்ற தலைப்பின்கீழ் உள்ள அருமையினும் அருமையும் உண்மையினும் உண்மையுமான ஒரையென்பதும் இந்த உரைப்புகுதி ஒப்புயர்வற்றுதென்பதும் அறிஞர் பலருடைய அபிப்பிராயம்.

இலக்கிய ஆராய்ச்சி யுவகத்தில், வாலிவத நியாயாசிய விவாத சம்பந்தமாக முதலியாரவர்கள் விவரித்துச்செய்த முடிவு, மேலைக் கண்டத்து விஞ்ஞான சாஸ்திர ஆராய்ச்சி யுலகில், உயிர்கள் முந்திய உயிர்களினின்றே உண்டாகின்றனவா? (முந்திய உயிரினின்று பிற வாயல்) தாமே உற்பத்தியாகக்கூடியனவா? என்ற நீண்டகால வாதப் பிரதிவாதத்தை டிண்டால் என்ற விஞ்ஞான சாஸ்திர மேதாவியாரும் என்றும் மறுக்கமுடியாதபடி முடிவுபெறச் செய்ததுபோலும் மென்று சொல்லலாம். (பேராசிரியர் டிண்டால் இயற்றிய “வாயு மண்டல மிதப்புப் பொருள்” Floating matter of the Air-என்ற நாலைப் பார்க்க).

படப் பழித்துரைத்த வாலியே பின்னர் அந்த இராமன் இவ்வகிலே அறத்திறன் அழியும்படி ஒன்றும் செய்யான் என்று எண்ணி அவனை வணக்கினான் என்று கம்பர் சொல் வதை எடுத்துக்கொண்டு மோட்சமடையும் பக்குவம் முற்றி யவர்களுக்கு முத்தியளிக்க விருப்பிய பரம்பொருள், மனித வடிவத்துடன் வாலியின் எதிரே ராமனுகத் தோன்றித் தன் அருட்பார்வையால் அனுக்கிரகித்து அவனுக்கு ஞானதிருஷ்டி யளிக்க, அந்த ஞானதிருஷ்டியினாலே வாலி இராமனை நோக் கியபோது தன்னை இராமன் மறைந்து சின்று அம்பெய்து வீழ்த்திய செயல் உயிர்கள் செய்யும் வினைக்கும் வினைசெய் விதத்துக்கும் தக்கவாறு பலனுட்டும் பரம்பொருள் தருமா னுசாரமாகச் செய்த நிதிச்செயலென்று அனுமானமாகவன் றிப் பிரத்தியட்சமாகத்தெரிந்தான் என்று முதலியாரவர்கள் கூறுகின்றார்கள். வாலி, தன்முனைப்பின்றி மனம் அடங்கத் தற்போதம் கழன்று பரபோதம் அடைந்து சிவன் முத்த னானுண் என்பதைக் கம்பர் - “அவியிறும் மனத்தானா” என்ற தனுலும், “ஆஃபோம் வேலைவாய் அறிவு தந் தருளினும்” என்பதனுலும் பெறவைத்தார் என்று நயம்படக் கூறுகின்றார்கள். இவ்வாறு கம்பரது ராமாயணத்தில் மறைந்துசிடந்தன வும், இதுவரை உலகோர் கண்டு களியாதனவுமான பல அரு கையான இனிய அரிய கருத்துக்களை இக்கம்பராமாயணசாரம் என்னும் நூலின் வாயிலாக முதலியாரவர்கள் தந்து உதவு கிறார்கள். இதுபற்றியே ‘மதிநுட்பமும் நூல்றிவும் உடைய இவர்கள் இளமை தொடங்கியே கம்பராமாயணத்தைப் படித்து இன்புற்றுத்துடன், அந்தாலை எத்தனையோ முறை ஆழ்ந்து ஆராய்ந்து படித்திருத்தவின் அப்பொழுதப்

பொழுது கண்ட அரிய பொருள்களைத் தொகுத்து இப் புத்தகப் பகுதியில் வெளியிட்டிருக்கிறார்கள். பல காலம் தேர்ந்து தேர்ந்து இன்புற்று வெளியிடப்படுவதாதலின் இப்புத்தகம் முதலியாரவர்களுடைய பலவகை ஆற்றல் களையும் ஆராய்ச்சி முறைகளையும் தெரிவிக்கின்றது^{*} என்று டாக்டர் சாமிநாதையர் அவர்கள் இந்நால் முகவுபையில் எழுதுகின்றார்கள். இதுவரை கம்பர் கவியைப் படித்துள்ள ராத மக்களுக்கு, ஒரு புதிய உலகத்தையும், படித்துச் சுலவத்த மாணவர்களுக்கு இன்னும் புதிய புதிய இன்பங்களையும், இந்நால் காட்டும் என்ற பொருள்பட, சவாமி விபுலானந்தர் அவர்கள் எழுதுகிறார்கள்.*

பத்திரிகைகளிலும், கடிதமூலமாகவும் வந்த மதிப்புரை கணோ கணக்கில்.



* In conclusion, one can confidently say that this book will open the portals of the wide expanse "that deep browed Kamban ruled as his demesne" to those that have not yet entered into those vast realms and to the fortunate few who have entered herein, the book will serve as a guide to lead them to spots of fresh delight.

—Swami Vipulananda.



சருவசன செபம்.



இதுதான் முதலியாரவர்கள் எழுதியுள்ள நால்களி வெல்லம் உருவுத்தில் சிறியது. ஆனால் இதைவிட ஓர் அருமையான நாலை முதலியரவர்களைத் தவிர மற்றவர்களால் தமிழருக்கு உதவ முடியாது. சம்பத்து ராய சயினரின் எதிரிடைகள் இசைவுறுதல் (Confluence of opposites by Champat Rai Jain) என்ற நாலின் இறுதிப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே இந்தால்.

“எவ்வேங் நாட்டினர் எவ்வேவ்வினத்தினர்
எவ்வேவ்வ மதத்தினர் எனினும் ஆண்பெண்ணைனும்
இருபாலினர்க்கும் ஏற்ற பிரார்த்தனை”

என்று முதலியாரவர்களே இந்த நாலுக்கு முகவுரை எழுதுகிறார்கள். நூற்றுமுப்பத்தேழு அடிகளால் நிரப்பிய இந்தச் செபம்,

“மண்முழுவதும் ஒருமைனையா, மண்வாழ்
மக்கட்டோகுதி அம் மனைவளர் குடியாக்
குணிப்பரு நாடா அக்குடியில் உள்ளாரா,
(ஒருகுடி உள்ளவர் ஒருவரோடோருவர்
போராடிடல் ஒருபோது மின்றி
அன்போடு வாழ்தல் அறநேறி ஆதல்போல்)
ஒரு நாட்டினர் மற்றொரு நாட்டினரோ(டு)
அமர்புரிவதை ஒழித்து) அன்பராய் வாழ்தல்
அறநேறியேன அறிக் தடைக நல் வாழ்வே”

என்ற முடிகின்றது. இத்தகைய அறவுரை யுத்த கோஷம் கோவிக்கும் கீழாட்டிலும் மேலாட்டி லும் இன்று எவ்வளவு அவசியம் என்பது நான் சொல்லவேண்டியதில்லை.

“நல்லோர் இணக்கமே நான் இணங்கிடுகே;
நல்லோர் நினைவே நான் நினைந்திடுகே;
நல்லோர் உரையே நான் உரைத்திடுகே;
நல்லோர் நடையே நான் நடந்திடுகே;

* * *

உயிர்களை வருத்தல் ஒழிவேனாகே;
உயிர்போமெனினும் மேய் உரைப்பேனாகே;
களவிளைக் கணவிலும் கருதேனாகே;”

என்றெல்லாம் ஒருவன் உண்மையான பக்தி சிரத்தைப்போடு செபம் பண்ணுவானானால் அவன் பெறும் பேற்றை என்னன்று சொல்லுவது.

“வாழ்வு வரின் இறுமாந்திடேனாகே;
தாழ்வுறு மேஜின் மனம் தளர்ந்திடேனாகே;
செய்தற்குரிய சிறிய கடனையும்,
எய்தற்குரிய பயனை எண்ணுமல்ல,
அப்பயன் அடைந்திட அவாவுவார் யாரினும்
விருப்போடு செய்யும் விழுமியேனாகே”


என்ற ஆறு சிறு அடிகளில், உலகேர் போற்றும் உயரிய நாலான பகவத் கிடையின் பொருளாம் அடங்கியுள்ள தன்றே?

பகைவர்க்கும் அன்புசெய் பண்பினேனாக என்ற ஆசிரியர் செபம் செய்ய நம்மைத் தூண்டும்போது, கவுதம புத்தன் கழறிய உரையெலாம் நமக்கு விளக்கமுறுகின்றது.

பகையைப் பகையால் பாற்ற முயலல்
 தழைலீத் தழூலால் தணித்தல் போலாம்;
 அழைலை நீரால் ஆற்றல் போல
 அன்பால் பகையை ஆற்றலே ஏற்றதாம்;
 பலத்தைக் கோண்டு பகையை வென்றேன்
 உடலையே வென்றேன்; உளத்தை வென்றேன்.
 அன்பால் பகைவளை ஆட்கொண்டவனே,
 உடம்போ(ு) உள்ளமும் ஒருங்காட்கோண்டோன்.
 பலத்தால் வேல்லப் பட்ட பகைவன்
 சமயம் வாய்க்கீல் சலஞ் சாதிப்பன்;
 அன்பால் வேலப்பட்டவனே
 உற்றழி உதவும் நற்றுளையாவனே.”

என்று கவுதம புத்தர் கருத்தை அமைத்து முதலியாரவர் களே, பகைவர்க்கும் அன்புசேய பண்டினாக என்ற அருமையிலும் அருமையான அடிக்கு விரிவுரை செய்திருக்கின்றார்கள்.

இப்படியே, இந்தாவில் உள்ள அடிகள் முழுவதையும் நான் சொல்லிக் தாழிமுன்பர்கள் அறிவதைவிட, அவர்களே நேரில் பத்து அதன்பது பொழுகப் பிரயத்தனப்பட்டு, அதனால் நற்பயன் தெறவேண்டும் என்று சொல்வதன்றி வேறு சொல்ல அறியேன். “The sentiments expressed are so ennobling and the verse flows with such inspiring cadence that I am simply delighted with the piece. It already bears that stamp of perfection which cannot be improved” என்று காலஞ்சிசன்ற கனம் மந்திரி Sir T. N. சிவஞானம் பிளையவர்கள் இந்தச் செபத்தைப் பற்றி எழுதுகிறார்கள். “எனிய நடையில் எவ்வளவு உயர்கொள்கைகள்! சிறிய அறையொன்றில் அந்தமான ஐசுவரியத்தைப் பார்ப்பது போலிருக்கிறது” என்று திரு. பி. பூர்த்திசாரியார் அப்படியே ஆச்சரியப்படுகின்றார்.



சுவர்க்க நீக்கம் ~ ~

~ ~ முதற் காண்டம்.

“இவ்வுலகத்திலுள்ள மக்கள் ஒவ்வொருவர் வீட்டின் தலைவாசல் தோறும் ஒரு மோட்டாரை நிறுத்துவேன்” என்ற மோட்டார் கம்பேனி அசிகாரியரன் ஹென்றி போர்டு (Henry Ford) என்ற துரைமகனார் சொல்லுகிறார். அது போலவே நமது தமிழ்க் கவிராயர் ஒவ்வொருவரும், ஊருக்கொரு தல புராணமும், கோவிலுக்கு ஒரு அந்தாதி யுமாகப் பாடி, தமிழ் இலக்கிப்பதை “வளம்படுத்தி” விட்டார்கள். இப்புலவர்கள் எல்லாம் “ஆசிராபட்டியில் அவதரித்த அஷ்டாவதானம் மகா வித்துவான் அம்மைப்பப் பிள்ளையவர்களின்” ரகத்தைச் சேர்ந்தவர்களேயாவர். தமிழ்ப் புலவர்கள் எல்லாம் இப்படிபே ஸ்தல புராணங்களும், அந்தாதிகளும், இரட்டை மணி மாஸிகளும் பாடிக் கொண்டிருக்கின்ற காலத்தை, ஆங்கிலம் கற்ற தமிழர் ஒருவர், ஆங்கில மகாகவிபான மிஸ்டன் எழுதிப் சுவர்க்க நீக்கம் (Paradise Poet) என்ற அருமைபான நூலைத் தமிழில் விநுக்கப்பாவில் மொழி பெரப்பது, தமிழ் ரெல்லாம் அனுஷித்து விடும்படி கொடுக்குதிவுவது என்று ஆரம்பித்தால், அந்தகைப் புதியிலை என்ன என்று சொல்வது? இத்தகைப் புதியிலை நமது முதலிபாரவர்கள் போன்ற ஒரு “தமிழ்ப் புலிக்கே” ஏற்படும் என்பது நம் அறிந்த உண்மை.

* ராஜமையர் — கமலாம்பாளில் வருகின்ற தமிழ்ப் பண்டிதர்.

மிஸ்டன் எழுதிய, Paradise Lost, Paradise Regained எட்டகைசள் ஆங்கிலத்தில் பேரூங்காப்பியங்கள். இக்காப்பியங்கள், மோழி பெயர்க்கப்படாத மேல் நாட்டு மோழிகள் இல்லை என்றே சொல்லாம். தமிழிலும், இந்த சுவர்க்க நீக்க நூல், வேதக்கண்ணு அய்யர் அவர்களால் “ஆதி நந்தவனப் பிரளடம்” என்ற நாடக நூலாகவும், தாமஸ் வேதநாயக நாடாரவர்களால் “பூங்கானப் பிரளாயம்” என்ற அப்மானை நூலாகவும், மோழி பெயர்க்கப் பட்டுள்ளது. இந்நாலுக்கு எத்தனை மோழி பெயர்ப்பு இருந்தாலும் தகும என்று கருதி, நபது முதலியாரவர்களும் விருத்தப்பாவில், இந்த சுவர்க்க நீக்கத்தின் முதற்பாகததை மோழி பெயர்த்துத் தந்திருக்கிறார்கள்.

Three poets in three distant ages born
Greece, Italy and England did adorn
The first in loftiness of thought surpassed;
The next in majesty; in both the last
The force of nature could no further go;
To make a third, she joined the former two”

என்று டிரைடன் (Dryden) என்ற ஆங்கிலப் பேராசிரியர் மிலிட்டனைப் புகழ்கின்றார். இக்கருத்தை முதலியாரவர்கள் அப்படி மேற்பஞ்ச பாக்களில் மோழி பெயர்த்துத் தருகிறார்கள்.

“என்ற ஓரோன்றுக்கு, இடைநேரேங் காலங்கள்
இறங்கு
முன்று காலத்தத் தோன்றினர் முன்றமா கவுரூர்;
என்றவான் கீரිஸ், இத்தலி, இங்கிலாங்தேன்னும்
ஆன்று தேயங்கட்டு அணியென விளங்கினர்
அனையார்;

* Written at the foot of White's portrait of Milton in the edition of 1688.

“ முன்னர் உற்றவன் உயர்அர்த்த கவுரவ முதிர்ச்சி தன்னில் ஒப்புயர் வற்றவன், தகு சேய்யுள் நடையின் உன்ன தத்தினில் அத்தகை யோன்கு உற்றேன் பின்னு தித்தவன் இரண்டினும் எவரினும் பேரியோன்;

“ இயம்பும் முன்னையோர் இருவரைத் தந்திட்ட இயற்கை, தியங்கி, அன்னதீன் மிக்கது செய்யவல் லாதே, தயங்கும் அம்முனேர் இருவர்கள் தம்மையும் இயைத்து வயங்க வுற்றமுன் ரூவனை வகுத்தது மாதோ.”

என்பவையே முதலியாரவர்கள் பாக்கன். கே ஹ ஏ மர் என்ற மகா கவியின் அர்த்த கவுரவத்தின் முதிர்ச்சியையும், வெர்ஜில் என்ற கவியின், செய்யுள் நடையின் உன்னத்தையும், இவ்விருவரும் ஒருங்கு சேர்ந்தாலன்ன பெருமை வாய்ந்த, மிலிட்டன்து கருத்து நடையிரண்டும் சிறந்த காவிய நயத்தையும் முதலியாரவர்கள் டிரைடன் அடிச்சுவடுபற்றி எடுத்துரைக்கும் முறை வெகு அழகாக அமைந்துள்ளது.

இன்னும் இக்காப்பியத்திற்குப் பாயிரம் கூறு முகத்தால்,

“ காதை நாயகன் கடவுளே; கதைநிகழ் களாகே மீத வத்தோடு, பாதலம், பூதலம்; விடயம் பேதம் இறிமாந் தருக்கேல்லாம் உரித்து) என்”

ஆசிரியர் சொல்லும்போது, நாம் காப்பியத்தின் பெருமையை மட்டும் அன்றி அதைத் தமிழில் மொழி பெயர்க்க முனைந்துள்ள முதலியாரவர்கள் பெருமையையும் அறிகிறோம். இம்மட்டோ, இம்மொழி பெயர்ப்பு எவ்வாறுமைந்துள்ளது என்பதை ஒரு அழகிய உவமையால் விளக்க

விருட்புகின்றூர்கள் முதலியாரவர்கள். ஆங்கிலமும் அறிவு நாலும் (Science) கற்ற முதலியாரவர்கள் மிலிட்டீனைச் சூரியனுக்கும், அவன் கருத்துக்களைச் சூரிய கிரணங்களுக்கும் தம் அறிவைச் சந்திரனுக்கும் சபையோரைப் பூமிக்கும் உவமை கூறி, சூரியனது கிரணத்தில் ஒரு கிறிதே பெற்று, அதை உலகத்தில் சந்திரன் பரவுச் செய்தது போல் இந்த மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது என்று கூறுகின்றூர்கள்.

“ உரையி விட்ட ஆ தவன்கருத் (து)ஆயபே ரோளியுள் விரவும் ஓர்சிறி (து) எனியனேன் வேண்மதி மீதே அறிது வீழ்ந்த(து) அம்மதினிறு பரவுவ தாகிப் பெரிய தாயவையகமுற்ற(து) இம்மொழி பேயர்ப்பே”

என்பது தான் முதலியாரவர்கள் பாட்டு. இப்பாட்டில் காணப்படும் உவமை நபம் சிந்தித்து சிந்தித்துப் பாராட்டத் தக்கதாகும். மொழி பெயர்ப்புக்குப் பாயிரம் கூறும் இடத்தி வேயே இவ்வளவு அழகிய உவமைகளும் அரிய கருத்துக் களும் காணப்படுகின்றன என்பதே இந்தாலின் பெருமைக்கு ஓர் அறிகுறியாகும்.

இந்தாலீப்பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் இது ஒரு மொழி பெயர்ப்பு என்பதை மறந்துவிடுதல் கூடாது. மொழி பெயர்ப்பும் சாதாரணமான மொழி பெயர்ப்பில்லை. ஆங்கிலக் கணியில் உள்ள கருத்துக்களை தமிழில் விருத்தப் பானில் மொழி பெயர்த்ததாயுள்ளது. அப்படி மொழி பெயர்க்கும் போதும் மூலதாற் கருத்துக்கள் ஒருசிறிதும் சிறைந்துபோகாதவாறு அமைத்து, பாக்கள் இயற்றப் பட்டிருக்கின்றனவென்றால், அதை வியப்பாகத்தான் நோக்க வேண்டியிருக்கிறது. சுவர்க்க நீக்கம் முதற் காண்டத்தில் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் போற்றும் அழகான பகுதி ஒன்று உண்டு. – பரமண்டலத்திலிருந்து அந்தகாரம்

நிறைந்துள்ள நரகத்திலே சாத்தானும் அவைனச் சேர்ந்த வர்களும் தள்ளப்பட்டபோது, சாத்தான் தான் வந்தன்டாந் திருக்கும் புதிய இடத்தை எப்படி ஏற்றக் கொள்கிறான் என்பதை ஆங்கில பகா கவியான மில்டன்

“Is this the region, this the soil, the clime ”
 Said then the last Archangel, “this the seat
 That we must change for heav’n ? – this
mournful gloom
 For that celestial light ? be it so, since He,
 Who now is Sov’reign, can dispose and bid
 What shall be right: farthest from Him is best
 Whom reason hath equalled, force hath
made supreme
 Above His equals. Farewell, happy fields,
 Where joy for ever dewells! hail, horrors! hail.
 Infernal world! and thou profoundest hell,
 Receive thy new possessor; one who brings
 A mind not to be changed by place or time.
 The mind is its own place, and in itself
 Can make a heav’n of hell, a hell of
heav’n
 What matter where, if I be still the same,
 And what I should be, all but less than He
 Whom thunder hath made greater? Here
at least
 We shall be free ; th’ Almighty hath
not built
 Here for His envy, will not drive us hence:

Here we may reign secure, and in my choice
 To reign is worth ambition, though in hell:
 Better to reign in hell, than serve in
 heav'n."

என்று அழகாக எழுதியிருக்கிறார். இந்த அழகான ஆங்கிலப் பகுதியை நமது முதலியாவர்கள் ஆறு அழகிய விருத்தப் பாக்களில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

இன்ன நாடோ, இங்ஸிலிமோ, இவ்வெங் குளிரும் வெப்பும் உறும் இன்ன இடங்கொல் லோதுறக்கத் தீடா யாம் ஏற் றிடக் கடவேம் இன்னால் தரும்திவ் இருளோஅவ் எல்லுக் கிணையா ஏற்பதும்"

என(ஆ)

இன்ன காலை அழிச்துள்ள துவர்கோன் இயம்பிப் பினும் இகைப்பான்.

"ங்ரற்றருச், இங்றிலையா நண்ணும் அன்னுன் எதுநீதி என்று விதிக்க விதித்தபடி இப்பக்க வல்லா(ஞ்) ஆகவினால். ஒன்றும் மனோத்துவங்களினால்த் தாற்ற மதனால் நமின் மேலாத் துன்றும் அவன்பால் நின்று செல்கிட தூரத் திருத்தல் நனிகண்மே.

"தருக விஷட்டீர் களிப்பென்றும் தங்கும்ஆனங் தத்தவங்காள்! வருக வருக பயங்கரங்காள்! வருக தாழ்த் த பிலுவலகே! அரிய ஆற் காரேகோ வத்தால் இத்தால் மாறிதல் மருவா மனத்தேதன் நின்புதுக்கா வலனேன் வரவேற் றிடுவாயே.

"மனமே தனக்கு வரழிடமாம், மனம்தன் னுர்ளே பவர்க்கத்தைத் துனுவான் சுவர்க்க மதுவாக்கக் சுவர்க்கம் பவர்க்கம் ஆக்கவல்லும். தனிவான் உருமின் எனின்றுயர்க்கொன் தனக்குத் தாழ்வாம் தாழ்வொழிய எனவாற் ருனும் குறையில்லா திருக்கும் முறையே உள்ள என்னில்

“முன்னம் இருந்த படிஎன்றும் முற்றும் உள்ளேல், யாங்கணியான் மன்னி பிடினும் அதனுலென? மற்றின் கெனினும் சுவாதினாம் தூண்ணி வாழ்த்தும்; இங்கணியாம் துயக்க நோக்கி அழுக்கறக்கும் அன்ன பொருன்னேன் றம்படைத்தான் அல்லாம் வல்லானே.”

“இங்கு சின்று நமைத்துரத்தான்; யாழ்வர் கவற்சி யிலாதாட்சி இங்கு புரிய வாம்; நரகின் எனினும் இறைமை நயத்தகும்; ஈ(து) இங்கென் கருத்தால்; வானிடைத்தொன் டியற்று குடியா வாழ்தலினும் இங்கு நிரையத்து (து) இறைவானும் ஏதல் இனிய தினியத்ரோ.”

இந்த பாட்டுக்களின் அடிகளை ஆங்கிலப் பாட்டுக்களின் அடிகளோடு ஒப்பிட்டு கோக்கினால்தான், பொழு பெயர்ப் பாளரின் திறம் விளங்கும். எவ்வளவு பொருத்தமாக, மூல நால் கருத்துக்களெல்லாம் மொழி பெயர்ப்பில் கொண்டு வரப் பெற்றிருக்கின்றன. மொழி பெயர்ப்பு, எவ்வளவு உண்மையாகவும், திட்டமாகவும் அமைந்திருக்கின்றது என்று T. வாக்கலகர்ப் அவர்கள் அப்படிபே சியந்து விடுகிறார்கள்.*

முதலியாரவர்களின் மொழி பெயர்ப்புத் திறம் இருக்கட்டும். முதலியாரவர்கள் தாம் பாடி யிருக்கும் விழுத்தப் பாவில் கையாண்டிருக்கும் நடை கூட, மில்டன் போன்ற

* “The explanations of Milton's poem are wonderfully accurate and show that you have expended great pains over them. Of the Correctness of your poetry also, there is no doubt. Those who know Milton's Paradise Lost will be able to see for themselves how faithful your rendering is.”

— Extract from the Letter of Rev : T. Walker. M. A.
29—12—1896.

மாக கவிகளை மொழி பெயர்ப்பதற்கென்ற ஒரு தனி நடையாகவல்லவா இருக்கின்றது ! முதலியாரவர்களின் அகலிகை வெண்பா. கோம்பி விருத்தம் முதலிய நால்களைப் படித்தவர்கள். அவ்வளவு சரளமான நடையில் பாட்டுக்கள் எழுதிய இந்த முதலியாரவர்களா, இப்படி சுவர்க்க நீக்க விருத்தம் எழுதியிருக்கிறார்கள் என்று அதிசயிக்கலாம். ஆனால் இந்தால் இன்றைக்கு ஜம்பது வருடங்களுக்கு முன் இயற்றப்பெற்ற தென்பதையும், இந்த நால் எழுதுவிகாலத் தில் ஆசிரியர் அவர்கள், காஞ்சிப்புராணம், தணிகைப் புராணம் முதலிய நால்களில் தினாத்துக்கொண்டிருந்தார்கள் என்பதையும் மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால், நமக்கு அதிசயம் ஏற்படவேண்டிய அவசியமேயில்லை. இத் தகைய நடையில் ஒரு வேகம் இருக்கிறது என்பது என்ன வேரா உண்மை தான். அந்த நடைதான் பில்டனே மொழி பெயர்க்கப் பொருத்தமானது. என்பதையும் மறுக்க முடியாது. அந்தக் காலத்தில் இந்த நால் வெளி வந்ததும் இந்த நாலில் கையாளப்பட்டிருக்கும் நடையைப் புகழாத புலவர் இல்லை.* இந்த நாலில், மிலிட்டன் துகருத்துக்களைச்

* Extract from the opinion of Sri. S. Muthu Ayyar in Vivekachintamani.

" Many portions of the work are characterised by a choice diction, dignity of style and sweetness of rhythm. The author has also taken care to avoid verbosity and the use of unnecessary allusions and has beautifully brought out all the ideas of Milton, however difficult the rendering of them may be, to the admiration of the learned."

Extract from the letter of Sri. V. G. Suriyanarayana Shastri B.A., Senior Tamil Pandit, Madras Christian College.

" The language of the book is classical and the metre which you have used is very well adopted to the grandeur of the poem "

Extract from the letter of Rev: T. Walker M. A.,
" The Tamil prose explanations etc are written in the best of styles and it would be worth anyone's while to buy and study the book, if only for the beauty of the diction of the prose section.

செய்யுளில் மொழி பெயர் தத்தோடு மட்டுமல்லாமல் ஆசிரியர் எல்லாத் தமிழரும் எளிதில் அறிந்து கொள்ள இயலுமாறு வசனத்திலும் எழுதியிருக்கிறார்கள். வசன நடை மிகவும் நன்றாயிருக்கின்றது. மிலிட்டன்து சரித்திரம், நூற் பெருமை, நூலில் காணும் விஷயங்கள் எல்லாம் நல்ல முறையில் வசனத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்த வசன நடையின் அருமைபைத் தெரிந்தே மிலிட்டன் சரித்தினப் பகுதி பலமுறை சர்வ கலாசாலைப் பாடமாக வைக்கப் பட்டிருக்கிறது.

இந்த நூலின் பெருமைபை இப்படியே சொல்லிக் கொண்டே செல்ல விருப்பமில்லை. மேல் நாட்டிலிருந்து வந்து தமிழழ நன்கு கற்று, தமிழ் மொழியின் பெருமைபை உலகறிப்சு செப்த பெரியாரான G. P. போப் ஜூபரவர்கள், இந்தாலுக்கு விரிவான் விமரிசனம்* எழுதியிருப்பதொன்றே இந்தாவின் பெருமைக்குப் போதிப்தார்கும். போப் ஜூபரவர்கள் - முதலிபாரவர்கள் புலமைபை எப்படி மதிக்கிறார்கள் என்பதை - அவர்கள் மொழி பெயர்த்துள்ள திருவாசக முசுவரையிலும் காணலாம். போப் என்ற பேராசிரியர் தமிழகத்தில் எத்தனையோ புலவர்களுடன் பழகியிருக்கலாம், எத்தனையோ ஆசிரியர்களோடு உறவாடி யிருக்கலாம். அப்படி பெல்லாம் இருந்தும்கூட, அவர்கள் உண்ணமயான தமிழ் புலமைவாய்ந்த பெரு மக்களென்று மதிப்பிட்டுக் குறித் திருப்பது, நமது முதலிபாரவர்களையும், புரோபசர் சுந்தரம் பின்னையவர்களையும் மட்டுமே. திறமான புலமை முதலியா ரவர்களிடத்தில் அமைந்திருந்தது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமோ?

*It is a strange thing that the great English Christian Epic should be reproduced, in this end of the century, in Tamil, for the use principally of non-Christians, and that

the translator himself should be a non-Christian. One of the readers of the book in India has called it a *Christian Puranam*, and this in fact it is. An objection which we should have felt inclined to urge, if consulted as to the benefit of the translation of *Paradise Lost*, would have been founded upon the fact that in itself the Poem is, to a very great extent indeed, merely legendary; and so embodies very much, which, though it has gained acceptance among many Christians, is certainly no part of the Christian revelation.

And in India we are bound more especially to guard ourselves from giving any encouragement to the substitution of myths and fables for the authentic teaching of the great Master himself.

But if the expediency of the translation be conceded, we have no words but of hearty commendation for the way in which this first instalment of the work has been completed. It is not possible to give here any extracts which will prove the fitness of the translator for his arduous task, but we feel bound to say, after an exceedingly minute and careful study of the lines, that the *translator has succeeded to a very great — indeed a surprising — degree in striking fluent and interesting Tamil verse out of the stately poetry of the great Puritan*. It has always seemed to us that Tamil epic metres might be made more simple, and Mr. Sundaram Pillai (whose early death has filled the mind of every lover of Tamil with profound sorrow), in his remarkable poem, *The Manonmaniyan*, and especially in the ballad *The Indian Hermit*, has produced Tamil verse which (to our foreign

ears) is exquisitely pleasing and appropriate. This translation we confess we do not find quite so pleasant and easy, and some of the quatrains took more time to understand than we could well spare ! After all, poetry should not only be elegant, artistic, and ingenious, but flowing, stimulating and pleasant to the student. Perhaps the translator may be able to give us something less archaic and enigmatic in some of the following cantos. Turning from the translation to the apparatus of introduction, history, biography, prose commentary and notes, we can find no words sufficient to express our thankfulness for them. If the numerous students of English in South India will 'get up' their subject with these helps, they will doubtless find that in comparing the English and Tamil of Paradise Lost, line for line, they will have a most profitable course of study marked out. The book is only fit for conscientious students, and to them it must be invaluable.

It may be impossible to give the history of the great Master in fitting Tamil verse, but it would be a glorious task for the right man! The Tembavani is a very wonderful Tamil poem, but it exhibits, and appears to us to intensify, the peculiar defects of Tamil poetry ; and the wild legends, in which real Christian teaching is utterly lost, render it, from our point of view, a really mischievous book. The translator of Paradise Lost must beware of the danger of depraving the taste that he would fain improve ! We cannot but think that a great deal in the later cantos should be omitted.

We may say in conclusion that the writer's prose *Tamil style* *remar kably good*, and that *quatrains 38—60 are exceedingly sprited*; while something in the poetical preface irresistibly provoke a smile.

Certainly Tamil scholars are awaking, and we trust that, more and more they will be able to execute translation, publish editions of their own classics, and do original work which may benefit generations to come.

— Dr. G. U. POPE.

கல்வி விளக்கம்

"Thus to the question we set out with— What knowledge is most worth? —the uniform reply is— Science. This is the verdict on all the counts. For direct self preservation, or the maintenance of life and health, the all important knowledge is — Science. For that indirect self preservation which we call gaining a livelihood, the knowledge of greatest value is—Science For the due discharge of parental functions, the proper guidance is to be found only in — Science. For that interpretation of national life, past and present, without which the citizen cannot rightly regulate his conduct, the indispensable key is — Science. Alike for the most perfect production and present enjoyment of art in all its forms, the needful preparation is still — Science, and for purposes of discipline — intellectual, moral, religious — the most efficient study is, once more — Science. The question which at first seemed "so perplexed, has become, in the course of our enquiry comparatively simple". என்று மேல்நாட்டு அறிஞரான ஹெர்஬ெர்ட் ஸ்பெண்சர் (Herbert Spencer) தாம எழுதியுள்ள கல்வி (Education) என்ற நூலின் முதற் பகுதியில், எந்த அறிவு சிறந்த உபயோகமுள்ளது என்ற கேள்விக்கு விடையாக எழுதியுள்ளார் - இதைப் படிக்கும் ஒவ்வொரு தீங்கிலங்கற்ற மாணவரும் இதன் அருபையை அறிவார்கள் - இந்த அரிய கருத்தைத் தமிழ் மக்களும் அறிந்து அநுபவிக்கவேண்டும் என்று விரும்பிய நம் முதலி

யாரவர்கள், தம் நண்பர் இருவர் துணைகாண்டி, இதை மொழி பெயர்த்தார்கள் அவர்கள் மொழி பெயர்ப்புத்தரன் பின் வருவது;

“சிறந்த உபபோகமுள்ள அறிவு யாது? என்று நாம் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு, மாறாத ஒரே உத்தரம் சாஸ்திரம் என்பது. இதைவுகல விவாதமிசங்களுக்கும் தீர்ந்த முடிவு. கோன தற்காப்புக்கு அதாவது பிராண்னையும் சுகத்தையும் பேணுவதற்கு சர்வ முக்கிய ஞானம் சாஸ்திரம். ஜிவனம் சம்பாதித்தல் என்று நாம் சொல்லுகிற இடையிட்ட தற்காப்புக்கு அத்தியந்த உபபோகமுள்ள அறிவும் சாஸ்திரம். பெற்றேர்க்குரிய கடமைகளைச் சரியாக நிறைவேற்ற வழி காட்டுவதும் சாஸ்திரம். ஒரு ஜாதிபாருடைய ஷாழ்க்கை வழிகள் சென்ற காலத்திலும், தற்காலத்திலும் உள்ள நிலைமைபை விளங்கச் செப்து அதனால் நகர கிராம வாசிகளாக நாம் செய்தற்குரிய கடமைகளை என்கு நிறைவேற்ற தற்கு இன்றிப்பழமாதவழி காட்டியும் சாஸ்திரம். சுகல வகை நற்களை வேலைகளைபும் குறைவின்றிச் செய்வதற்கும் அவற்றின் வனப்புக்களை நோக்கி ஆனந்திப்பதற்கும் தக்கபடி சித்தப்படுத்துவதும் சாஸ்திரம். அறிவு சன்மார்க்கம் சமபாக்கி இவைகளை சிக்ஷாக் கிரமமாகப் பயிற்சி செய்வதற்குச் சிறந்த சாதனமும் சாஸ்திரம். முதலில் மலைவாகத் தோன்றிய விஷபம் அதைப்பற்றி நாம் விசரித்து வருகையில், (பழைய மலைவை நோக்க) எளிதாய்விட்டது.”

முதலியாரவர்களும் அவர்கள் நண்பர்களான, திரு. S.V. கள்ளபிரான் பிள்ளையவர்களும் திரு. C. அப்பாவு பிள்ளையவர்களும் சேர்ந்து ஹெர்பெர்ட் ஸ்பென்சர் எழுதியள்ள கல்வி விளக்கத்தை 1899-ல் மொழி பெயர்த் திருக்கிறார்கள். ஹெர்பெர்ட் ஸ்பென்சர் எழுதியிருக்கும் கல்வி விளக்கம் என-

ஆம் நாலில் காணப்படும் கருத்துக்களெல்லாம் மிகவும் அருமையானவை. இன்று நம்மக்கள் பள்ளிக்கூடங்களில் பெறும்படிப்பு ஒரு சிறிதும் உபயோகமற்றதென்பது-மிகவும் அழகாகப் பல பகுதிகளில் எழுதப்பட்டுள்ளது. “பெற்றேர் தங்கள் பிள்ளைகளுக்கு வெளி அலங்காரம் செய்தல் போலவே அவர்கள் உள்ளத்திற்கும் செய்கின்றார்கள், என்றும் தன் உடலில் வரணம் பூசிக்கொள்வதால் பயன் ஒன்றும் ஏற்படாது என்று தெரிந்தும். அவ்வர்ணப் பூச்சில்லாமல் தான் வெளியில் சென்றால் பிறர் கண்டு நகைப்பார்களே என்று கருதும் ஓரினுகோ இந்தியன்போல, வத்தின், கிரேக்க பாளைகளில் தம் மக்களுக்குச் பயிற்சி ஏற்படுவதால் ஒரு பயனும் அடையாட்டார்கள் என்று தெரிந்த பெற்றேர் களும், அந்தப் பாளைகளைத் தெரிந்திருத்தலே கவுரவும் என்று பிறர் கருதுவார்கள் என்று எண்ணி அப்பாவைப் பயிற்சிக்காகப் பள்ளிக்குத் தம் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் என்றும்” மூலதால் ஆசிரியர் சொல்லும்போது - இன்று நம்மிடையே நடைபெறும் பள்ளிக்கூடங்களில் உபயோகமற்ற பாடங்கள் பல நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் உண்மையை நாம் நன்றாய் அறிகிறோம். இத்துடன் மக்களுக்கு எத்தனைய அறிவுப் பயிற்சி கொடுக்கவேண்டுமென்பதை ஆசிரியர் விரிவாக எழுதியிருக்கிறார். அந்த நூலை ஆங்கிலங்கற்ற தமிழ் அஜீவரும் படித்து மகிழுவேண்டும் என்பதே என் அவா. இக்கல்வி விளக்கத்தின் பெருமை, இந்தால் ஆங்கிலத்தில் மட்டுமன்றி - கீர்க், பிரஞ்சு, ஜெர்பனி இத்தாலி, ருஷ்யா, ஜப்பான், சைன, முதலிய பலாட்டுப் பாளைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதி விருந்தே, தெரியவரும் — மூலதால், சிறந்த உபயோக மூள்ள அறிவு யாது? அறிவுப் பயிற்சி, நன்னெறிப் பயிற்சி சீர்ப்பயிற்சி யென நான்கு அதிகாரங்களாக வகுக்கப் பட்டுள்ளது-அவற்றின் முதல் இரண்டு அதிகாரங்களே, நம்

ஆகிஸியரவர்களால் மொழி பெயர்க்கப்பட்டனவ. இம்மொழி பெயர்ப்புச் செய்ய அக்காலத்தில் ஜீவந்தராயிருந்த ஹெர் பெர்ட் ஸ்பெண்சரிடம் அலுமதிபெற வேண்டியிருந்தது - அவ்வழைமதி பெற்றுக்கொடுக்க அக்காலத்தில், சென்னை சர்வகலா சங்கத்தின் வைஸ்சரன்சலராயிருந்த டங்கன் துரையவர்கள் (D. Duncan M. A., D. SC., LLD.) பெரிதும் சிரமம் எடுத்துக் கொண்டார்கள் என்று நம் முதலியாவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இம்மொழி பெயர்ப்புச் செய்வதில் மிதந்த சிரமம் இருந்திருக்க வேண்டும். “தமிழ் மொழியோடு பலவகையில் மாறுபட்ட இங்கிலீஷ் பாஷா யிலுள்ள நூல்களை மொழி பெயர்ப்பது, பொதுவாக கஷ்ட சாத்தியம். அவ்வாருக, சாஸ்திர சம்பந்தமான சங்கேத மொழிகளும் தமிழிற் காணப்பாத பண்புக் கருத்துக்களடங்கிய பதங்களும் மூல நூலில் எங்கும் மிகவும் செறிந்திருத்தலால், இம்மொழிபெயர்ப்பு எவ்வளவு சிரமப்பட்டு இயற்றப்பட்டிருக்கிறதென்பது, இதனையும் மூல நூலையும் ஒப்பு நோக்குவதனால் இரு பாஷாகளையும் கற்றறிந்தோருக்கும் முக்கியமாக மொழிபெயர்ப்பு வேலையில் பழகியவர்களுக்கும் எளிதில் விளங்கும்” என்று மொழிபெயர்ப்பாளர்களே தங்கள் முகவுரையில் கூறுகிறார்கள்.

இம்மொழிபெயர்ப்பு நூலைப்பற்றி நான் ஒன்றும் விரிவாகக் கூற விரும்பவில்லை. எனினும் இவ்விடத்தில் மொழி பெயர்ப்புக்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்வது மிகையாகாது என்று நினைக்கிறேன். தமிழ் அருமையான பாலைதான். எனினும் அப்பாஷாயை வளம்படுத்த பிற பாஷாகளிலுள்ள அருமையான நூல்களையெல்லாம் தமிழில் மொழி பெயர்த்துத்தான் ஆகவேண்டும். “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்பது

தானே பாரதியின் அப்லாஸை. ஆனால் அப்படிப் பிற பாகவதயிலுள்ள நூல்களைத் தமிழ் மொழி பெயர்க்கும் போது அம்மொழி பெயர்ப்புக்கள் இரண்டு விதமாய் ஏனை வதைக் காணலாம். ஒன்று மூல நூலில் உள்ள வார்த்தை களுக்கு நேரான தமிழ்ப் பதங்களைத் தேடி உபயோகித்து மொழி பெயர்ப்பது. இதைத்தான் நேரானமொழி பெயர்ப்பு (True Translation) என்று இன்றுசொல்கிறீர்கள். பிரெரா னிங் (Browning) போஸ்ட்கேட் (Postgate) முதலிய மேல் நாட்டு ஆசிரியர்கள் ஆதரிப்பது இந்த முறையைத்தான். இந்த முறை மிகவும் கஷ்டமானதொரு முறையாகும். இம் முறையை, விலங்கிடப்பட்ட காலுடன், இருக்கம்பிகளிடையே கட்டப்பட்ட கயிற்றின்மேல் நடப்பதொக்கும் என்று டிரைடன் (Dryden) என்ற ஆசிரியர் வர்ணிப்பதே இந்த முறையின் கஷ்டத்தை விளக்கப் போதியதாகும் — மற்றொரு முறை, மூல நூலில் உள்கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு அக்கருத்துக்களைமட்டும் தமிழில் எழுதிவிடுவது. இம்முறையைத்தான் தமுகி எழுதுதல் (Free Translation) என்பார்கள். தற்கால எழுத்தாளர்கள் எல்லாம் இம் முறையைபே கையாளுகின்றார்கள் — பஞ்சடைத்த பெரிய கருடன்போல உயிரற்ற சடலமாய் இருப்பதைவிட, பறக்கின்ற ஒரு சிறு குருவிமாயிறுப்பது மேல் (Better to be sparrow than a stuffed eagle) என்று பிட்சுக்கிரால்ட் (Fitzgerald) என்ற ஆசிரியர் இம்முறையைப் புகழ்கிறார். தற்காலத்தில் பத்திரிகை உலகத்திலேல்லாம் இம்முறையே பெரிதும் கையாளப்படுகின்றது.

மேல் நாட்டுக் கதைகளை மட்டுமல்ல, நம்மின்தியானி ஆள்ள ஹிந்தி, உருது, வங்காளம், கன்னடம் முதலிய பாகவதகளிலிருந்தும் பல கதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வருவது இன்று பத்திரிகை யுலகத்தில் நாம்

காண்பதாகும். இந்தக் கதைகள், வியாசங்களாகியவை களில் பெயர்களைத் தவிர மற்றவைகளைல்லாம், தமிழ்க் கருத்துக்களாகவே யிருக்கும். மொழிபெயர்ப்பு என்று ஆசிரியர் சொல்லவிட்டால் அது மொழிபெயர்ப்பு என்று கூட நாம் காண முடியாது. இத்தகைய முறையையே போற்றும் இக்காலத்தில் நம் முதலியாரவர்களும் நண்பர்களும் சேர்ந்து மொழிபெயர்த்த இக்கல்வி விளக்கம் பலரும் போற்றுபட்டியாகவாவது, அல்லது படித்து மகிழும்படியாகவாவது அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்தால் மூல நூலின் நேரான மொழிபெயர்ப்பு (True Translation) என்பதைமட்டும் ஒருவரும் மறுக்கமுடியாது. அறிவியல் நூல்களை அப்படித்தான் மொழிபெயர்க்க இயலும் போன்றும், நம் நண்பர்கள் மூல நூற் கருத்துக்களை மட்டும் எல்லாத் தமிழர்களும் அறிந்து அனுபவிக்கும்படி, எல்லோருக்கும் புரிகின்ற ஒரு நடையில், ஒரு பக்கத்தில் எடுத்திருப்பதைப் பல பக்கங்களில் விரித்து விளக்கி ஏழுதி யிருந்தால், அந்தால் இன்னும் அருமையான பலனைத் தந்திருக்கும் என்பதே என் தாழ்ந்த அபிப்பிராயம். — மூல நூல், நாவல் அல்ல, சரித்திரமும் அல்ல. மூல நூல், ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்களில்கூட வெசு சிலரே (அவர்களும் மிக்க கவனத்துடன் உண்றிப் படித்தே) இனி தாகப் பொருள் உணர்க்கடிய தாயிருக்கின்றது என்பதை யும் மறந்து விடக்கூடாது.



திராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்*

“எனக்கென இதில் ஒன்றுமில்லை, திரு. P சுந்தரம் பிள்ளையவர்கள் கற்பித்தபடியே எழுதுகிறேன்” என்ற பிடிக்கையோடு முதலியாரவர்கள் இந்துகீலத் தொடக்குக்கிண் ஞர்கள். ஆங்கிலம் கற்ற தமிழ்ப் பேராசிரியர்களில், திருவணந்தபுரம் மஹாராஜா கலாசாலைப் பேராசிரியர் P. சுந்தரம் பிள்ளையவர்கள் முதல்வராக எண்ணப்படுபவர். ஆங்கிலத்தில் M. A. பட்டம் பெற்ற இவர்கள், தமிழ் நூல் களை நன்கு கற்று ‘மனோன்மணையம்’ என்ற நாடகத்தையும். ‘தூற்றெருகை விளக்கம்.’ ‘தூணசம்பந்தர் கால நிரணயம்’ முதலிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதி, தமிழருக்கு அருங் தொண்டு புரிந்தவர்கள். அவர்கள் உளத்தில் நினைந்து, அன்பரிடம் வெளியிட்டு, வந்த சில உண்மைகள் புத்தக உருவில் வெளியிடுவதற்கு முன்னமேயே காலஞ் செண்று விட்டார்கள். அப்படி அவர்கள் நினைந்தனவும் வெளியிடப் படாதனவுமான கருத்துக்கள்தான் இந்த நூலில் முதலியாரவர்களால் எழுதப்பட்டுள்ளன.

“தென்னிந்தியாவின் பூர்வீகப் பழங்குடி திராவிடர் என்றும், வடநாடியருந்து தென்னூடி போந்தவர் ஆரியர் என்றும், இவர்களில் ஒருவர் மற்றெருவர் உரிமைகளைக்கைப்பற்ற முயல இருவருக்கும் போர் விளைந்ததென்றும்,

* இது முதன் முதலில் Tamilian Antiquary என்ற பத்திரிகையின் 2-வது இதழில் வெளியாகி, பின்னர் அதே பத்திரிகையின் ஏழாவது இதழில் ஆங்கிலத்தில் வெளியானது.

அப்போரில் ஆரிய அரசனான இராமன் திராவிட அரசர்களாகிய வாலி, இராவணன் இவர்களை வென்றுள்ளனரும், இவ்வெற்றிப் பிரதாபத்தையே, ஆரிய முனிவரான வான் மீகர், இராமாயாணம் என்ற பெருங்காப்பியமாகச் செய்து முடித்தார்” என்றும் கூறுவதே இராமாயாண உள்ளுறை பொருளாக அமைந்துள்ளது. “பூஷ்வகாலத் திராவிடருள் திணைவகுப்பேயன்றிச் சாதி வகுப்பு இல்லை, நிலைபான சாதிபேதம் இருந்ததாக இவரது பழைய நூல்களில் ஆதாரம் ஒன்றும் காணப்படவில்லை. ஆரியர் தென்னிந்தியாவில் நுழைந்து ஸ்திரப்படும்வரை ஒரு வகுப்பார் மற் றெருநு வகுப்பாரோடு உடனுண்டு உறவாடி வாழ்ந்தனர். திராவிடர் ஆரிய சாதிக்கைச் சேர்ந்த நாற் பெரும்வகுப்புக்க ஞான எவ்வகுப்பையும் சேர்ந்தாரல்லன். ஆரியரைப்போலவே திராவிடரும் ஒரு தனிப் பெருஞ்சாதியார், ஆரியர் தென்னிந்தியாவில் நிலைத்த பின்னரே திராவிடர்களுக்குள் உலைவும் சிதைவும் ஏற்பட்டன” என்றெல்லாம் அறுதியிட்டுரைப்பதே சுந்தரம் பிள்ளையவர்கள் கூறும் தென்னிந்திய சாதி வரலாறுகும்.

“திரு. சுந்தரம் பிள்ளையவர்கள் தேகவிபோகமாவதற்குச் சில வருடங்களுக்கு முன் சென்னையில் வந்திருந்த காலத்தில் தமது நண்பர் சிலரோடு சல்லாபித்துக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் யானும் கூடவிருக்கும்படி வாய்த்தது. அப்போது இராமாயணத்தைப்பற்றிப் பிரஸ்தாபம் உண்டாக அந்தாலைக் குறித்து அவர் கொண்டிருந்த கொள்கைகள் என்னையோவென ஒரு நண்பர் வினாவினார். அவ்வினாவிற்கு விடையாக அவர் வெளியிட்ட கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு இவ்விராமாயாண உள்ளுறை பொருள் எழுதப்பட்டது” என்று முதலியாரவர்கள் தம் முன்னுரையில் கூறுகின்றார்கள். இந்தாலில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்

களெல்லாம் சுந்தரம் பிள்ளையவர்கள் கருத்துக்களே யென்று திரு. J. M. நல்லசாமி பிள்ளையவர்களும் இந்துவின் ஆங்கில முகவுரையில் வலியுறுத்தியுள்ளார்கள்.

இந்த நாவில் இராமாயண காலத்துத் தென்னிந்திய சாதி நிலைமை, இராமாடண பூர்வகாலத்துத் தென்னிந்திய சாதி நிலைமை, இராமாயண உத்தரகாலத்துத் தென்னிந்திய சாதி நிலைமை, ஜாதி இலக்கணமும் தென்னிந்திய ஜாதி நிலைமையும் என்ற நான்கு பகுதிகளில் தென்னிந்திய ஜாதி வரலாறு ஆராயப்பட்டுள்ளது.

தனிக்கவித் திரட்டு

சாதாரணமாக, கவி எழுதும் சக்தி வாய்ந்தவர்கள், அவர்களுடைய உள்ளாம் உவகையால் நிறைந்திருக்கும் போதும், அல்லது துன்பத்தால் நலிந்திருக்கும் போதும் கவிகள் எழுதுவது இயற்கை. உள்ளத்தின் எழுகின்ற உணர்ச்சிகளைப் பண்ணமுகுடன் வெளிப்படுத்துவது தானே கவிதை. அத்தகைய சந்தர்ப்பங்கள் கவிஞர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் பலமுறை ஏற்படக்கூடும். நமது முதலியாரவர்கள் தமது வாழ்க்கையில் பலவேறு சந்தர்ப்பங்களில், பாடிய பாட்டுக்களை யெல்லாம் திரட்டி வெளியிட்டிருப்பதுதான், இத் தனிக்கவித் திரட்டு என்ற புஸ்தகம். இத் திரட்டில் வரும் பாக்களை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். அம்பல வாண தேசிகமாலை, முதலியாரவர்கள் திருவாவடுதார ஆதீனம் மகாசன்னிதானம் பூர்ணபூரி அம்பலவாண பண்டார சன்னிதிகளை முதன் முதல் தரிசித்தபோது பாடியது.

பண்ணருஞ்சீர் மன்னம் பலவாண தேவேயான்
உன்னடியார் கூட்டத் தோருவனு, — அன்னர்
மருங்காக வந்தானேன்; மாமேரு வைச்சார்
கருங்காக மும்போற் கா கம்
என்று இந்த மாலை தொடங்கி மேலும் மேலும் உணர்ச்சியால் எழுந்த உதவேகத்துடன் செல்லுகிறது.

உன்னடியையன்றி உணரா உணர்வருள் உன்
போன்னடியார்க் காதும் போருளே நல்து —
என்னுளத்து
மன்னம் பலவானு வாழ்த்தியினைப் போற்றுதற்கே
இன்னம் பலவானு ஸ்

என்று முதலியாரவர்கள் தனது குருமுர்த்தியாகிய தேசி கரை வேண்டிக்கொள்கின்றார்கள். அவர்கள் பிரார்த்தனைக்கு இறைவன் செனி சாய்த்துத்தான் இருக்கிறான் என்பதை இன்று முதலியாரவர்களை நேரில் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

சிங்கதைக் கிணிது, சேவிக்கிணிது, வாய்க்கிணிது வந்தித் திடவிணிது, மற்றேம்மைப் — பந்தித்த வேம்பவநோய் தீர்த்தேமக்கு வீடாத வீடளிக்கும் அம்பலவா ணன்சீ ரதி

என்று எவ்வளவு நப்பிக்கையுடன் நமது முதலியாரவர்கள் சொல்கிறார்கள் என்பது அப்பாட்டிலிருந்தே புலப்படும்.

குருவணக்கத்தை இப்படி முடித்துக்கொண்டு மக்களுக்கு வாழ்வில் பயன்படக்கூடிய அறிவுரைகள் கூறகிறார்கள். அறிவுரைப் பகுதியில் சருவசன ஜபம்* முதல் இடம் பெற்றிருக்கிறது.

“உண்மைக்கு மேலாம் மதமில்லை; எல்லா உயிர்க்கண்பின் மிக்கதோர் பக்தியில்லை;
வண்மைக்கு மேலுபகாரமில்லை நல் வசனத்தின் மேலுப சாரமில்லை” என்றும்

அடித்திடும் கையினிற் போல்லாது தீட்டி
அதட்டிடும் நாக(து); அதிற் போல்லாது
போடி த்திடப் பார்க்குங்கண்; போல்லா ததனிற்
போருமல் வெகுண்டு புகையு நேஞ்சே

என்றும் முதலியாரவர்கள் சொல்லும்போது அவர்களது உள்ளத்தை நாம் நேரே பார்க்கும் உணர்ச்சியைப் பெறகின்

* இந்த நூலைப்பற்றி விரிவாக முன்னரே எழுதப்பட்டுள்ளது.

கிறோம். இப்படி அறிவுரைகள் கூறும்போது கொஞ்சம் ஹாஸ்யத்தைக் கலந்துகொள்கிறார்கள் நமது முதலியாரவர்கள். சாதாரணமாக, ஆடவர்களாகிய நாம், பத்திரிகைகள், பிரசங்கமேடைகளில் எல்லாம், பெண்களின் கற்பொழுக் கத்தைப் பற்றியே பேசி “மாதார் கற்பில் வினாறன கால மாரியே” என்று கம்பர் பாட்டுக்களை யெல்லாம் ஆதாரங்காட்டுவது வழக்கமாய்விட்டது. ஆம் ஜூயா! மாதர் கற்பொழுக்கத்தைப் பேசம் நமது கற்பொழுக்கம் என்ன ஜூயா? என்றால் வாய் பேசா மெளனியாகிறோம். இப்படிப்பட்ட ஆடவர் நிலைக்கு முதலியாரவர்கள் ஒரு உதாரணம் சொல்கிறார்கள். ஒரு செட்டியாரும் ஒரு மகம்மதியரும் கூட்டாக வியாபாரம் செய்கிறார்கள். செட்டியார் யமகாதகப் பேர்வழி, வியாபார தந்திரங்களை எல்லாம் தெரிந்தவர். இருவரும் ஒரு நாள் சம்பாஷிக்கிறார்கள் — செட்டியார் சொல்கிறார் “சாய்புவாள்! நம்பிருவருக்குள் வித்தியாசமே இருக்கக் கூடாது. பண விஷயத்திலானுலும் சரி மற்ற எந்த விஷயத்திலானும் சரி, உம்முடையதெல்லாம் நம்முடையதுதான். நம்முடையதே? ‘கேட்கவாவேண்டும்’ என்கிறார் — உம் முடையதெல்லாம் நம்முடையது என்று சொன்ன செட்டியார் நம்முடையது உம்முடையதே என்று சொல்ல இஷ்டப் படாது சிரித்து மழுப்பிவிடுகிறார் — இந்தக் கதையை சினைப்படுத்திக்கொண்டு.

தம்மது மின்னார்கள் கற்பைக் காக்கச்சேய்து
தம்கற்பைக் காவாது தாமோழுகல்
உம்மது நம்மது நம்மது “ஹே - ஹே” என்று
ஊற்றைப் பற் காட்டிடல் ஒத்திடுமே
என்று கூறுகிறார்கள். முதலியாரவர்கள் சொல்வது ஹாஸ்

யம் மட்டுமல்ல, உண்மையும்கூட என்று அறிந்து நாம் அந்தப் பாட்டை நன்றாய் அனுபவிக்கிறோம்.

“எல்லாமும் வல்லவை என்ற போருள்கள்
இரண்டே : அவைகள் எவைகளெனில்,
பல்லா யிரம் அண்ட மேல்லாம் படைத்த
பரம் போருள் ஒன்று ; பணம் ஒன்றே ”

என்றும், அவர்கள் நயமாகப் பணத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறார்கள். இப்படிப் பாக்களின் நயங்களையெல்லாம் சொல்லிக்கொண்டே போவதற்கு இச்சிறு நூல் இடங்கொடாது.

இதைபடித்து, யமகம், திரிபு, மடக்கு முதலிய சொல்லவிக்கும், பொருளாணி பலவும் வாய்த்த, அகப்பொருட்டுறைக் கவிகள் வருகின்றன. இவற்றுள் பெரும்பாலன தமிழ்ப் புலமையும், தமிழ்ப் புலவர்மாட்டுப் பெருமதிப்பு உடையவரும், தமிழ் நூலாராய்ச்சியும் தமிழ்ப் புலவரோடு பழகுகலுமீமே பொழுதுபோக்காக உடையவருமாயிருந்த ஊற்றுமலை ஜமீந்தார் இந்தாலய மருதப்பத்தேவர் விஷபமாக அமைக்கவை. இப்பகுதி பலமுறை படித்து இன்புறத்தக்கது.

பல சந்தர்ப்பங்களில் பாடிய பாடல்களும் பாயிரங்களும் இத்திரட்டில் இடம் பெற்றிருக்கின்றன. நமது முதலியாரவர்கள், தம்முடன் நெருங்கிப் பழகிய புலவர், செல்வர், பெரிபோர் முதலியவர்களுக்குக் கஷத மூஸமாகவும் கேரிலும் சொன்ன பாடல்கள் மிகவும் நன்றாயிருக்கின்றன. ஆகிரியர் அவர்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் இருந்த தொடர்ணப்பும் இப்பாக்கள் நன்கு வெளிப்படுத்துகின்றன.

டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களுக்கு மகா மகோ
பாத்தியப் பட்டம் கிடைத்தபோது,

உன்னையறி யாத் தமிழருண்டோவப் பட்டப்பேர்
தன்னையறி யாதவரோ சங்கையிலர் – என்னிலையம்
என்னையது நின்னையெய்தி யேய்ந்த(து) உயர்வென்ப
தன்னிகரில் சாமிநா தா. [தற்கு

என்று முதலியாரவர்கள் மிகவும் அருமையாகச் சொல்லி
யிருக்கிறார்கள். திருநேல்வேலிக் கவிராஜ நேல்லையப்ப
பிள்ளை காலஞ்சென்றபோது, பாடிய இரங்கற்பாக்களில்,

கண்ட வுடன்களிகூர் கண்ணும் வருகவேன்று
விண்டு, மலர்வாயும் மேய்யன்பால் — அண்டையில்
என்
கையைப் பிடித்திருத்துங் கையுமற்றை மேய்யுமினி
வையத்துக் காண்குவதேவ் வாறு”

என்ற பாட்டு எவ்வளவு நயமாக அமைந்திருக்கிறது. உன்
மையாகவே உள்ளத்தில் ஏழுந்த சோகத்தை எளிதாகக்
காட்டிவிடுகிறதல்லவா?

இப்படியே, சற்றேற்றத்தாழு, 350 தனிநிலைச் செய்யுள்
அமைந்த இத்தொகை நூலில் ஆசிரியருடைய ஆங்கில
மொழித் தேர்ச்சியும் தமிழ் மொழிப் புலமையும் ஒருங்கி
யைந்து பாலோடு தேன் கலந்தாற்போல் எல்லா விடத்தும்
சுவை பயந்து நிற்பதை அன்பர்கள் படித்துப் படித்துத்
தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

மற்றைய நூல்கள்

இதுவரை முதலியாரவர்கள் எழுதியுள்ள இலக்கியங்களைப் பற்றித்தான் பேசினோம். முதலியாரவர்கள், இந்தத் தமிழ் இலக்கியங்களைத் தமிர, தான் ஏற்றுக்கொண்ட உத்தி யோக முறையிலும் அந்த இலாக்கா உத்தியோகஸ்தர்களுக்கும் மற்றக் குடி ஜனங்களுக்கும் பயன்படக்கூடிய சில புத்தகங்களும் பிரசரங்களும் எழுதி அவ்வப்போது வெளியிட்டிருக்கிறார்கள். அவையாவன:—

1. இந்து தேசத்துக் கால் நடைக்காரர் புஸ்தகம்.
(ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தது.)
2. இந்தியாவில் கால் நடைக்காருக்கு கானுகின்ற அதிக பிராணைபாயமரன வியாதிகளைப் பற்றிய புஸ்தகம். (ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தது. கவர்ன் மெண்டாரால் பிரசுரிக்கப்பட்டது.)
3. கால் நடைக்காருக்கு வியாதி வராமல் அம்மை குத்து தலும் அதன் உபயோகங்களும்.

இந்த நூல்களின் அருமையைப்பற்றிப் பேசும் திறன் எனக்கு இல்லை. காலநடை இலாக்கா உத்தியோகஸ்தர் களும் மற்றும் விவசாயிகளும் இந்தப் புத்தகங்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் அவா. இந்தப் புத்தகங்கள் சாதாரண குடியானவனுக்கும் விளங்கக்கூடிய எனிப நடையில் எழுதப்பட்டிருப்பது போற்றத் தகுந்தது. இந்த நூல்களிலும் முதலியாரவர்களின் தமிழ்ப் புலமை தோன்றுமற் போகவில்லை. எருதின் இலக-

கணத்தை பெல்லாம் ஒரு அழகிய ஆசிரிய விருத்தத்தில் சொல்லிவிடுகிறார்கள். கால் நடைநோய்களின் சாஸ்திர (Veterinary Science) விற்பத்தியில்லாத என்போன்ற தமிழ் மாணவர்களும் இந்தப் பாட்டைப் படித்து மகிழ்வாம். பாட்டின் கருத்தோடு ஓசை ஒத்து ஓலித்து வருவதைப் பாருங்கள்.

வார்கொண்ட மாட்டுக் கிளக்கணமி யாதென்னில்
எழில்பெறும் உடும்புத்தலை

இனியதாய்க் கறுத்துத் திரண்டொளிரு கிண்றகண்
இனின்துச் சிறுத்தகற்கொம்

இசைபெறும் முயற்சைவி இரட்டைக் கழுத்ததில்
இசைங்தொட்டி யுள்ளதாடி

இலகிரட் டைச்சிமிழா டட்கன அற்றுயர்
இரட்டைமுது கிருபுறத்தும்

வார்கொண்ட மைந்துறும் பருமென்பு தங்கிய
வனப்பொடு புடைத்திடும்விலா

மன்னும் உள் எங்கையின் அடங்கத் தகுந்தகடை
வயிறுபின் ஏறுசட்டம்

மருவரணை வால்போற் சிறுத்தபே ரழுகேறு
வால்கரும் பாம்புதன்னை

மானும் கருந்தாரை ஓட்டுகோ சம்பெரிய
வகிருறும் இரட்டைநாடி

கூர்கொண்ட கடைதலுற் றிடுதம்ப மொத்துக்
குலாவும் குறும்பருங்கால்
குவவுக் கருங்கலொத் திணையுறுங் குத்துக்
குளம்பு முத லாம் அவயவம்

கொண்டுடலம் நின்டு குறு ரோமம் செறிந்ததோல்
 கூறுமத் திமதின்னாமாய்க்
 குலமயிலே கரியமால் வெள்ளைகரு வெள்ளைமெய்
 குளிர்சந்த னப்புல்லையான்று

தீர்கொண்ட நிறபெதேன் கொண்டுகொள் ஸிக்கொம்பு
 செங்கோல்வெட் டுக்குளம்பு
 தேய்கின்ற அரைகுளம் பினையடிகள் சாத்துகால்
 திரியுமந் திக்கால்முதல்
 தீங்கெல்லாம் நீங்கிமுன் காற்சவட் டுக்குமுன்
 செய்யயின் காற்சவடுறத்
 திடநடைகொள் வேகமுறும் இடபம்திட பங்களூட்
 செப்பும்அர சென்னலாமே.

பாட்டைப் பலமுறை படித்து அனுபவியுங்கள். அது
 போதும்.

ராவ் சாஹிப்

வெ. ப. குப்பிரண்ண முதலியார், G. B. V. C.

இயற்றிய நால்கள்.

♦♦♦♦♦♦♦

1.	சுவர்க்க சீக்கம் முதற் காண்டம் 0 12 0
	ஷடி காவிகோ கட்டடம் 1 4 0
2.	கோம்பி விருத்தம் (2-ம் பதிப்பு) 0 8 0
3.	நெல்லைச் சிலேடை வெண்பா (2 ம் பதிப்பு).... 0	6 0
4.	இந்து தேசத்துக் கால்நடைக்காரர் புஸ்தகம்.... 2	0 0
5.	இந்தியாவில் கால்நடைகளுக்குக் காலை கிற அதிக பிரான்னபாயமான வியாதிகளைப் பற்றிய புஸ்தகம் சென்னைக் கவர்ண்மென்று அச்சுக்கட்டம் சூப்பரின்டன்னூக்கு ஏழுதிப் பெறலாம்.	
6.	இராமாயண உள்ளுறை பொருளும் தெள் னின்திய ஜாதி வரலாறும் (2-ம் பதிப்பு) 0	6 0
7.	கல்வி விளக்கம் முதற்பாகம் 1 0 0
8.	ஜான் மில்டனுர் சரித்திரம் 0 4 0
9.	கால்நடைகளுக்கு வியாதி வராமல் அம்மை குத்தலும் அதன் உபயோகங்களும் 0	1 0
10.	சருவ சன செபம் 'அன்பின் ஆற்றல்' என்ற கட்டுரையுடன்.... 0	0 3
11.	கம்பராமாயண சாரம்: பாலகாண்டம் (ராப்பர்) 1	10 0
	(காவிகோ) 2	0 0

12.	கம்பராமாபண சாசம்:	அயோத்தியா காண்டம்
		(ராப்பர்) 1 6 0
		(காலிகோ) 1 12 0
13.	,,	ஆரணிய காண்டம்
		(ராப்பர்) 1 6 0
		(காலிகோ) ... 1 12 0
14.	,,	கிட்கிந்தா காண்டம்
		(ராப்பர்) 1 6 0
		(காலிகோ) 1 12 0
15.	,,	சுந்தர காண்டம்
		(ராப்பர்) 1 10 0
		(காலிகோ) 2 0 0
16.	அகலீகை வெண்பா (மூன்றும் பதிப்பு)	
	(வசனம், குறிப்புரையுடன்)	(ராப்பர்) 0 10 0
		(காலிகோ) 1 0 0
17.	திருவாவடுதுறை அம்பலவாணதேசிகமாலை	0 0 . 9
18.	தனிக்கவித்திரட்டு (குறிப்புரையுடன்)	
		(ராப்பர்) 0 12 0
		(காலிகோ) 1 0 0

4, 5, இலக்கமிட்ட புத்தகங்கள் கையிருப்பில்லை.

மற்றப் புத்தகங்கள் கிடைக்குமிடம் :—

தென்னிட்டிய சூவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் Ltd.,
திருநெல்வேலி & சென்னை.

இம்பிரியல் பிரஸ், திருநெல்வேலி.7....41.

பிழை திருத்தம்

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
2	17	தமிழ் கவி	தமிழ்க் கவி
3	26	அது	அவை
7	6	உற்சாகப்படுத்து	உற்சாகப்படு
23	22	formerly	formerly
26	25	office	officer
29	9	வீர !	வீரா !
29	11	கடற்கு	கடற்கும்
31	23	கூவப்ப	கூளப்ப
32	20	முகவர்	முகலூர் [அடுத்த
37	22	திருநெல்வேலிக் கடுத்த	திருநெல்வேலிக்கு
38	2	வாத்தியார்	உபாத்தியாயர்
41	16	கேட்டம்	கோட்டம்
44	5	மகிழ்வறக்	மகிழ்வறக்
46	21	னேர்வை யேனு	னேர்வை யெனு
54	1, 6	ஜனசாரச்	ஜனஞ்சாரச்
61	12	மாக்ஷிமை	மாட்சிமை
68	15.	முடியுமோ.	முடியுமோ ?
72	6	பிறரொருவனுல்	பிறநெருவனால்
,,	7	நெஞ்சினுற்	நெஞ்சினிற்
,,	21	பிறரொருவன்	பிறநெருவன்
73	5	அரிங்து	அறிங்து
,,	6	கற்பளிக்க	கற்பழிக்க
,,	21	வழக்கங்களுக்குக்கேற்ப	வழக்கங்களுக்கு
74	1	Tansait	Sanskrit [எற்ப
,,	1	Ahalva	Ahalya
,,	3	Bhatha	Bhatta
,,	3	Missa	Misra

பக்கம்	வரி	பிளை	திருத்தம்
74	9	Statagens	Stratagems
,	17	rainshed	ravished
,	19	Lucree	Lucrece
,	24	routed	rooted
,	35	accordingly	according
75	4	சென்னும்	சென்னும்
,	25	Shows at her best	Shows her at [best
,	26	Untamished	Untarnished
76	9	பலாத்காரமாய்	பலாத்காரமாய்க்
77	1	பொறுத்தற்களிய	பொறுத்தற்களிய
,	16	Sceptic	Sceptre
78	7	they	thy
80	4	இவன்	இவள்
,	8	பழுதாப்	பழுதாம்
,	12	மன்னர்	மீன்னற்
,	23	யுத்தத்தம்	உயுத்தத்தும்
83	17	தன்மையன	. தன்மையது
,	17	கூறுவானேன்.	கூறுவானேன் ?
84	12	tumultious	tumultuous
,	13	circumstance	circumstances
,	23	pictures	purity
,	24	provoke	provokes
,	30	feliculous	felicitous
,	31	Leromes'	Heroine's
86	27	grand	ground
89	5	யாத்திரிகள்	யாத்திரிகர்கள்
90	30	Hight	Height
92	24	இதுவரைக்	இதுவரை
93	4	குமாரசிங்	குமாரகுலசிங்

6095a

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
95	6	பொருளின்	பொருளினின்
96	8	அறியத்தக்கதாகும்	அறியத்தக்கதா
,,	10	தழும்பை	தழும்பை [கும்
,,	16	பாட்டைப் படிக்க வேண்டும் பின்பு	பாட்டைப் படிக்க வேண்டும்; பாட தின் பொருள் தனிவாகவிளங்க வேண்டும். பின்பு
97	1	வயப்பொழில்	வயற்பொழில்
99	20	தமிழ் கவி	தமிழ்க் கவி
,,	20	முடியுமா	முடியுமா?
,,	26	சொல்வது ?	சொல்வது!
101	5	முதன்முதற்	முதன்முதல்
107	2	வியாஜிமாகக்	வியாசமாகக்
,,	25	தனித்தனி	தனித்தனிக்
112	26	விளக்கமுறுகின் றது	விளக்கமுறுகின்
114	21	சொல்வது ?	சொல்வது! [றன
120	17	வாக்ககையர்	வாக்ககையர்
121	5	இப்படி	இப்படிச்
125	2	Style	Style is
,,	4	provoke	provokes
133	4	இராமாயாணம்	இராமாயணம்
,,	5	இரமாயண	இராமாயண
139	2	பாத்தியப்	பாத்தியாயப்
141	9	இனியதாய்க்	இனிதாய்க்
142	1	நின்டு	நின்டு
,,	7	சாத்துக்கால்	சாத்துக்கால்